

சீர்பாதகுல வரலாறு

ஆசிரியர்

அருள் செல்வநாயகம்

1.

நாகநாட்டு அரசு

சோழர் வாழ்வது சோழநாடு. பாண்டியர் வாழ்வது பாண்டியநாடு என்பதுபோல் ஈழர் வாழ்வது ஈழநாடு.

முன்னாளில் வாழ்ந்த சோழர், பாண்டியர் போன்ற ஓர் இனத்தவர்தான் ஈழர். ஈழத்தில் முதன் முதலாகக் குடியேறி வாழ்ந்தவர்கள் ஈழராகும். பண்பாட்டிலே சிறந்து, நாகரீகத்திலே மிகிந்து வாழ்ந்தவர்கள் ஈழர்.

முன்னாளில் ஆசியாவின் மத்தியபீட பூமியில் வாழ்ந்த இவர்கள், கங்கைப் பள்ளத்தாக்கில் குடியேறினார்கள். நாளடைவில் தென்னிந்தியாவிலும், ஈழத்திலும் பரந்தார்கள். இவர்களை ஆரியர் இயட்ஷர் என்றார்கள். ஆரியருக்கு ழகர எழுத்தொலி இல்லாமையினால் அதற்கு நிகையெந்த விகாரமாக்கி இயட்ஷர் என வழங்கினார்கள். ஈழத்திலே குடியேறி வாழ்ந்த ஈழர், இயட்ஷரானார்கள். இயட்ஷர் இயக்கரானார்கள். ஈழநாட்டின் ஆதிப் பழங்குடிகள் ஈழரான இயக்கராகும்.

ஈழத்தின் முதல் மன்னனாக இயக்கர் குலத்தைச் சேர்ந்த வச்சிரவாணன் முடிபுனைந்தான். இவனைக் குபேரன் என்றும் அழைப்பர். புலத்திய முனிவருக்குப் பிறந்த விச்சிரவாணனின் மகனான வச்சிரவாணன் கடுந்தவமியற்றிப் புல வரங்களையும்,

பெரும் நிதியினையும் பெற்றான். அதன் பயனாகத்தான் வச்சிரவாணனுக்கு ஈழத்து அரியணை கிடைத்தது.

வச்சிரவாணனுக்கு முன்னர் சுமாலி என்பவன் ஈழத்தைப் பெயரளவினுக்கு ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். வச்சிரவாணன் ஈழத்து அரசைக் கைப்பற்ற, சுமாலியும் அவனது உறவினரும் பாதாள உலகிற்குச் சென்றார்கள்.

பாதாள உலகினை உறைவிடமாகக் கொண்ட சுமாலி, ஈழத்து அரியணை வச்சிரவாணனின் வழியிலே சென்றுகொண்டேயிருக்குமெனக் கவலைகொண்டான். எவ்வாறாயினும் ஈழத்து அரியணைக்குத் தன் இனத்தவரையே உரிமையுடையதாகக் வேண்டுமென்று முயன்றான். அதன் பயனாகத் தன் மகள் கைகசியை வச்சிரவாணனின் தந்தையான விச்சிரவாணனைக் காதலித்துக் கடிமணம் செய்யும்படி அனுப்பிவைத்தான்.

விச்சிரவாணன் கைகசியின் மோகன எழிலினைக் கண்டு மயங்கினான். காதல் கொண்டான். அதன் பயனாகக் கைகசியை இல்லாளாக்கிக்கொண்டான். விச்சிரவாணனும், கைகசியும் வாழ்க்கையில் இணைந்ததின் பயனாக இராவணன், சும்பகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை என்னும் நான்கு மக்களைப் பெற்றெடுத்தனர்.

இராவணன் வளர்ந்து இளவலானபோது சுமாலி, "இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து ஈழத்து அரசினைப் பெறும்" படி ஆலோசனை கூறினான். வச்சிரவாணனும் கடுந்தவமியற்றியே ஈழத்து அரியணையைப் பெற்றான் என்பதை அறிந்த இராவணன் கடுந்தவமியற்ற இமயமலைச் சாரலுக்குச் சென்றான்.

இராவணன் மேற்கொண்ட கடுந்தவத்தின் பயனாக, எண்ணற்ற வரங்களையும், பெரும் நிதியையும், நீங்காத வலிமையையும் பெற்றான். தவத்தால் பெருமை பெற்றுவந்த இராவணனை அன்புடன் வர

வேற்ற சுமாலி ஈழத்து அரியணையைப் பெறத் தூது அனுப்பும்படி கூறினான். அதன் பேராக இராவணன் ஈழத்து மன்னனாகிய வச்சிரவாணனிடம் ஈழத்து அரியணையை ஒப்படைக்கும்படி பிரகடனத்தைத் தூதுவனாக அனுப்பினான்.

இராவணனது தவவலிமையை அறிந்து கொண்ட வச்சிரவாணன், இராவணனிடம் ஈழத்து அரியணையை ஒப்புவித்துவிட்டுத் தவம் செய்ய இமயமலைச் சாரலுக்குச் சென்றான்.

ஈழத்து மன்னனாக முடிபுனைந்துகொண்ட இராவணன் தவவலிமை மட்டும் மிக்கவனல்ல! நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவன். இசை பாடுவதில் வல்லவன். வீணை மீட்டுவதில் நிகரற்றவன். கயிலைக்கே சென்று சிவனை வழிபட்டுவரும் ஆற்றல் கொண்டவன். இணையில்லா வீரனாகத் துலங்கிய இராவணன், மண்டோதரியை மணந்து பட்டத்தரசியாக்கிக்கொண்டான்.

பரந்துபட்ட ஈழத்தினைப் பல்லாண்டு காலமாக ஆணை செலுத்திவந்த இராவணன், ஊழ்வினையின் பயனாகச் சீதையைத் தூக்கிவந்தான். அதன்பயனாக ஏற்பட்ட பயங்கரமான போரில் இராமனது அம்பினால் அடிபட்டு உயிர்துறந்தான்.

இராவணனது தம்பியான விபூசணன், இராமனுக்கு உதவியதனால் உயிர்தப்பினான். இராவணனது அரசமரபிலே எஞ்சிநின்ற விபூசணனுக்கு இராமன் ஈழத்து அரியணையை வழங்கினான்.

விபூசணனது ஆட்சி, இராவணனது ஆட்சி போல் ஈழமெங்கும் பரந்து நிற்கவில்லை. அதன்பயனாக பல இயக்கச் சிற்றரசுகள் எழுந்தன. அவைகளுக்குள்ளே அடிக்கடி போர்களும் ஏற்பட்டன. இக்காலையிலே வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலைநிமிர்ந்து எழுந்தது.

நாகநாட்டில் நாகர் என்ற இனத்தார் வாழ்ந்தார்கள். நாகவழிபாட்டினை இவர்கள் கைக்கொண்டதனால் நாகர் என்ற பெயரைப் பெற்றார்கள்.

கிறிஸ்துவுக்குமுன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவிலே அரசு செலுத்திய பாண்டவர்களுள் ஒருவனாகிய அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் பொருட்டு நாகநாட்டினுக்கு வந்தான். அருச்சுனன் வந்த காலையில், அரண்மனை நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்த நாகநாட்டு இளவரசி சித்திராங்கதையைக் கண்டான். கண்டதும் கருத்தை இழந்து காதல் கொண்டான். ஆணழகனான அருச்சுனனைக் கண்டு சித்திராங்கதையும் காதல் கொண்டாள். கிருஷ்ணரது உதவியினால் அருச்சுனன் சித்திராங்கதையைத் திருமணம் செய்தான்.

அருச்சுனனுடன் சித்திராங்கதை கூடிவாழ்ந்ததின் பயனாக, சித்திரவாகனன் என்னும் வீரப் புதல்வனைப் பெற்றெடுத்தாள். தருமர் அஸ்வமதேயாகம் செய்த காலையில், திக்விஜயம் செய்த அருச்சுனனைப் போரிலே சித்திரவாகனன் வெற்றிகொண்டான். இச்சம்பவங்களை மகாபாரதம் என்னும் காவியத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

மகாபாரத காலத்தில் ஈழத்து நாகநாடு நாகரீகத்தில் மேலோங்கி விளங்கியது. நாகநாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்களென்பது தெளிவாகிறது. அருச்சுனனது மனதைக் கவரக்கூடிய அழகுள்ளவளாகச் சித்திராங்கதை துலங்கி இருக்கிறாளென்பதையும், நாகநாட்டு மக்கள் சீர்திருத்த முடையவர்களாக விளங்கியிருக்கிறார்களென்பதையும் மகாபாரதத்தினால் நலம்படக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாகர்கள் ஈழத்தின் பழக்குடி மக்களல்ல. இவர்கள் ஈழத்தினுக்குக் குடியேறியவர்களாகும்.

கிறிஸ்துவிற்குமுன் நாளாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே, மத்திய ஆசியாவின் இந்துயர்வின் வடகிழக்குக் கணவாய் வழியாக வந்து இந்தியாவில் குடியேறினார்கள்.

இந்தியாவில் ஆரியருடைய குடியேற்றம் அதிகரிக்க, அதிகரிக்கத் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குடியேறினார்கள்.

இராமாயண காலத்தில் மாதோட்டம் என்றழைக்கப்படும் மாந்தை நாக அரசதானியாக விளங்கியது. மாந்தை நகரத்திலே நாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும், தேவ சிற்பியாகிய விஸ்வகர்மாவின் வம்சத்தவரான கம்மியரும் அரசாண்டு வந்தார்கள்.

இராவணனது முதல் மனைவியான மண்டோதரியும், குபேரனது மனைவி சித்திரரேகையும், சூரபத்மனது மனைவி பதுமகோமளையும் மாந்தையில் அரசுபுரிந்த நாககுல தேவகம்மியரின் அரசகன்னிகைகளாகும்.

குபேரனிடமிருந்த புட்பக விமானமும், இராவணனிடமிருந்த வானலூர்த்தியும் மாந்தைநகர்க்கம்மியரால் செய்யப்பட்டவைகளாகும்.

நாகையில் ஆட்சிபுரிந்த நாக இனக் கம்மிய அரசர்கள் பெருஞ் செல்வமும், பெருமைமிக்க புகழுமுடையவர்களாக இருந்ததனால்தான், இலங்கை வேந்தன் இராவணன் முதலியோர் பெண் கொண்டனர்.

மாந்தை மன்னர்கள் காந்தக்கோட்டை அமைத்து ஆட்சிபுரிந்தார்கள். வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். வீரம் செறிந்த வாழ்க்கை நடத்தினார்கள். தியாகத்தில் மேம்பட்டுத் துலங்கினார்கள்.

மாந்தையில் ஓவிய வல்லுனரான நாகர்கள் வாழ்ந்தார்கள். ஓவியரல்லாத மற்ற நாக குலத்த

வர்கள் கதிரமலை, எருமை முல்லைத்தீவு, குதிரமலை முதலிய இடங்களிலிருந்து ஆட்சிபுரிந்தார்கள்.

அல்லி அரசாணியும், எழிலினியும், பிட்டங்கொற்றனும், குமணனும் குதிரமலையிலிருந்து அரசாண்டார்கள். ஆந்தை, ஆதனழிசி, நல்லியக்கோடன், வில்லியாதன் என்பவர்கள் மாந்தையிலும், எருமை முல்லைத்தீவிலுமிருந்து ஆட்சி செலுத்தினார்கள்.

இவர்களது சாதனைகளைப்பற்றி அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

சாக்கிய புத்ததேவர் தமது வாழ்நாளில் இலங்கைக்கு மூன்று தடவைகள் வந்துள்ளாரென்று மகாவம்சம் கூறுகிறது. இரண்டாம் தடவை மணிபல்லவம் என்று சொல்லப்படும் நாகதீவத்திலிறங்கி மணி ஆசனத்தின் பொருட்டு எழுந்த சண்டையை நீக்கிப் பஞ்சசீலத்தைப் போதித்தார். இதனை மகாவம்சத்தின் முதல் அதிகாரமான புத்தர் வருகையில்,

46 — “நாகர்களான மகோதரனும் குலோதரனும் மாமன் மருமகனாவர். இவர்களுக்கிடையே போர் மூண்டது.

47 — சம்புத்தர் சைத்ரமாதம் கிருஷ்ண பட்சத்தில் உபோசத தினத்தன்று அதிகாலையில் புனிதமான பிட்சாபாத்திரத்தையும் ஆடையையும் எடுத்துக்கொண்டு நாகர்களிடம் இரக்கம் கொண்டவராக நாகதுவீபத்தை அடைந்தார்.

48 — மகோதரநாகன் அப்பொழுது அரசனாயிருந்தான். அதீத சக்திகள் அவனிடமிருந்தன. நாகநாடு கடலில் ஐஞ்நூறு யோசனைக்குப் பரந்து இருந்தது.

49 — கண்ணவர்த்தமான பருவத்திலிருந்த நாக மன்னனுக்கு மகோதரனுடைய தங்கையை மணம் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. அவனுடைய புத்திரன்தான் குலோதரன்.

50 — அவனுடைய நாயாரின் தந்தை, அவன் நாய்க்கு அற்புதமான ரத்னச் சிம்மாசனம் ஒன்றை அளித்திருந்தார்.

51 — கண்ணவர்த்தமான நாகமன்னன் இறந்ததும், மாமனுக்கும் மருமகனுக்கும் இந்தச் சண்டை மூழும்போலிருந்தது. மலைப்பகுதியிலிருந்த நாகர்களும் அற்புத சக்திகளாற்பலம் பெற்றிருந்தனர்.

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் மகாவம்சத்தில்,

58 — போர்க்களத்தினுக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம், மன இருளை அகற்றும் மகானுகிய குருநாதர் நாகர்களமீது அடர்ந்த இருள் கவியச்செய்தார்.

59 — பீதியினால் துயரமுற்றவர்களைத் தேற்றி, மீண்டும் அங்கு ஒளி ஏற்படச்செய்தார். அருள்ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப்புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர்.

60 — பின்னர் அச்சம் தீர்க்கும் அண்ணல் அவர்களுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்றுபட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தைப் புத்தருக்கே அளித்தனர்.

என்று கூறப்பட்டிருக்கிறது.

கழனி என்றழைக்கப்படும் கல்யாணியைத் தலை நகராகக்கொண்டு ஆட்சி செலுத்திய நாக மன்னவ

னாகிய மணியுக்கிகளின் வேண்டுகோட்படி புத்த பகவான் மூன்றாவது விஜயத்தின்போது கல்யாணிக்குச் சென்றார். இதனை மகாவம்சத்தில்,

74 — பயத்தை வென்றவர் அறிஞர்க்கறிஞர் உத்தரீயத்தைப் போர்த்துக்கொண்டு பிட்சாபாத்திரத்தைக் கையிலேந்திக்கொண்டு மணியுக்கிகளுடைய கல்யாணிக்குச் சென்றார். என்று கூறப்பட்டிருக்கிறது.

நாகநாட்டு அரசர்களைப்பற்றிய வரலாறுகளை மணிமேகலையிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

இராமாயணப் போரினால் இயக்கரின் வலிமை குன்றியது. நாகர்களின் வலிமை மேலோங்கியது. இக்காலையிற்றான் விசயன் இலங்கைக்கு வந்தான்.

ஈழத்தில் வாழ்ந்த இயக்கரும் நாகரும் சைவ சமயத்தைத் தழுவினார்கள். விசயனும் சைவசமயத்தைச் சேர்ந்தவனாகும். ஆதலினின்றான் குவேனியின் துணையினால் இலங்கைக்கு மன்னவனாகிய விசயன் சைவ ஆலய திருப்பணிகள் செய்தான். அந்த வகையிலேயே விசயன், கீரிமலையிலுள்ள நகுலேஸ்வரத்தினையும், தெய்வந்துறையில் சந்திரசேகரன் ஆலயத்தினையும், திரிகோணமலையிலுள்ள கோணேசுவரன் ஆலயத்தினையும், கதிர்காமத்திலுள்ள முருகன் ஆலயத்தினையும் புதுக்கிடு கட்டுவித்தான். அத்துடன் திருக்கேசுவரத்தின் திருப்பணியினையும் செய்வித்தான்.

விசயனுக்குப்பின்னர் அரியணை ஏறிய பாண்டு வாசுதேவனுக்கு மகதநாட்டிலிருந்து கொண்டுவந்த பெண்ணுடன் வந்த அரச குமாரர்களில் ஒருவனாகிய அனுராதன் என்பவன் அனுரதபுரத்தைக் கட்டி அரசு செலுத்தினான். அதுமுதலாகப் பிற்காலத்து அரசர்கள் எல்லாம் அனுரதபுரத்தையே தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினார்கள்.

அனுரதபுரத்து மன்னவர்கள், நாக இன மன்னவர்களை நண்பர்களாகக் கொண்டதுடன், திருமண உறவினையும் வைத்துக்கொண்டார்கள்.

தேவநண்பதீசன் அனுரதபுரத்தை ஆட்சி செலுத்திய காலையில், சங்கமித்திரை என்பவள் வெள்ளரசங் கிளையுடன் வந்து நாகநாட்டிலுள்ள சம்புத்துறை எனப்படும் சம்புகு கோவளத்தில் இறங்கினாள். சங்கமித்திரையை வரவேற்பதற்காக தேவநண்பதீசன் தன் பரிபாரங்களுடன் வந்து சம்புகு கோவளத்தில் காத்திருந்தான்.

சங்கமித்திரை வந்திறங்கியதும், அவளைக் கோலாகலமாக வரவேற்றுவந்து கதிரமலையிற் தங்கினாள். பின்னர் கதிரமலையிலிருந்து பூநகரி மார்க்கமாகச் சென்று அனுரதபுரத்தையடைந்தான்.

ஈழத்தினுக்குக் கண்ணகி வழிபாட்டினைக் கொண்டந்த கயவாகு மன்னன், முதலில் நாகநாட்டிலுள்ள அங்கணக்கடவையில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்து விழாக் கொண்டாடினான்.

கயவாகு மரணத்திரையால் மறைக்கப்பட அவனது மனைவியின் தந்தையான நாகர்குல அரசன் மகலக்கநாகன் அனுரதபுரத்து அரியணையில் அமர்ந்தான். மகலக்கநாகன் ஏழு வருடங்கள் ஆட்சி செலுத்தினான். இவனுக்குப்பின்னர் கதிரமலை அரசர்கள், ஈழத்து அரசர்களுக்குப் பணிந்தே ஆட்சி செலுத்தினார்கள்.

மகலக்கநாகனுக்கு முன்பு வளைவணன் என்றும் மன்னன் கதிரமலையிலிருந்து ஆட்சி செலுத்தினான். வளைவணனின் மகளான பீலிவளை, புன்னமரச்சோலையிலே சோழ மன்னனான நெடுமுடிக்கிள்ளியைக் கண்டு காதலித்தான். அவனுடன் ஓர் திங்கள் வாழ்ந்ததன் பயனாக வீரம்மிக்க ஓர் புதல்வனைப் பெற்றெடுத்தான்.

“வென்வேற் கிள்ளிக்கு நாகநாடாள்வோன்
தன்மகள் பீலிவளை தான்பயந்த
புனற்றிளங்குழலி”

என்றும்,

“நாகநாடு நடுக்கின்றூள்பவள்
வாகைவேலோன் வளைவணந்தேவி
வாசமயிலை வயிற்றுட்டோன்றிய
பீலிவளை”

என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பீலிவளை தான் பெற்றெடுத்த புதல்வனைச்
சோழ மன்னனிடம் ஒப்புவிக்கும்படி கம்பளச்செட்டி
யிடம் கொடுத்தாள். கம்பளச்செட்டி சோழனின்
செல்வனைக் கலத்திற் கொண்டுசென்றபோது, புயற்
காற்றினால் கலம் சிதைந்தது. பீலிவளையின் செல்வ
னைக் கடல் கொண்டுவிட்டதென்று சொல்லக்கேட்ட
மன்னவன் நெடுமுடிக்கிள்ளி கலங்கினான். இதனை,

“கெடுகலமாக்கள் புதல்வனைக் கெடுத்து
வடிவேற்கிள்ளி மன்னனுக்குரைப்ப
மன்னவன் மகனுக்குற்றது பொருஅ
னன் மணியிழந்த நாகம்போன்று
கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி”

என்று கூறப்படுகிறது.

பின்னர் தொண்டைக் கொடியாற் சுற்றப்
பட்டுக் கரையில் ஒதுக்கப்பெற்ற மகனைக்கண்டு
மகிழ்வுற்ற நெடுமுடிக்கிள்ளி அவனுக்கு இளந்திரை
யன் எனப் பெயர் சூட்டினான். இவன் தொண்டை
மண்டலத்தை ஆட்சி செலுத்தியதனால் தொண்டை
மான் இளந்திரையன் என வழங்கப்பெற்றான்.

தொண்டைமான் இளந்திரையனுக்குப் பின்
னர் பல்லவர் ஆட்சி தமிழ்நாட்டில் தலையெடுத்தது.
ஆந்திர, கலிங்க மன்னவர்களை வெற்றிகொண்ட
பல்லவர், சோழ பாண்டியரையும் வெற்றிகொண்

டார்கள். ஈழத்து அரசையும், நாகநாட்டு அரசையும்
கைப்பற்றினார்கள். எழு நூறு ஆண்டுகள் பல்லவ
ஆட்சி மகோன்னத நிலையிலிருந்தது.

மகலக்கநாகனின் மகனாகிய கனிட்டதீசன்
அனுரதபுரத்தில் ஆட்சிசெய்த காலத்தில், கதிரமலையி
லிருந்த பெரிய பள்ளியின் கட்டிடத்தைத் திருத்தி
அமைத்தான்.

வொகாரத்தீசன் காலத்தில், அவன் மந்திரி
யாகிய முகநாதன் என்பவன், சுளிபுரத்தில் திஸ்ஸ
விகாரையைச் சுற்றி ஓர் மதில் கட்டுவித்தான்.
வொகாரதீசன் கண்ணகி கோட்டத்தினுக்கு தினசரிச்
செலவுக்கு வேண்டிய பொருட்கள் வழங்கினான்.

வொகாரத்தீசனின் தம்பியாகிய அபயநாகன்
என்பவன், தனது தமையன் இல்லாளுடன் தகாத
உறவு கொண்டது வெளிப்பட்டதனால் பயந்தான்.
ஆகவே நாகநாட்டினுக்குச் சென்று கப்பலேறித்
தமிழகத்தினுக்குச் சென்றான். தமிழக மன்னனின்
படை உதவி பெற்று, தமையனைப் போரிலே புறங்
கண்டு எட்டு ஆண்டுகள் ஆணை செலுத்தினான்.

அனுரதபுரத்து அரியணையில் நாக அரசனாகிய
விசயன் அமர்ந்தான். நாகநாட்டிலிருந்து வந்த
இலம்பகன்னர்கள். அவனைக் கொன்று அரியணையைக்
கைப்பற்றினார்கள். அதன் பெறுபேறாக, சங்கத்தீசன்,
சங்கபோதி, கோதாபயன் என்னும் மூவரும் ஒரு
வருக்குப்பின் ஒருவராக ஆட்சி செலுத்தினார்கள்.

சங்கத்தீசன் என்பவன் ஜம்புப்பழம் உண்பதற்
காகத் தனது மனைவி மக்களுடன் நாகநாட்டிற்குச்
செல்வது வழக்கமாகும். அவ்வாறு சென்ற காலையில்
நஞ்சூட்டிய ஜம்புப்பழத்தைத் தின்று உயிர் துறந்
தான்.

சங்கத்தீசன் இறக்க சங்கபோதி அரசனாகினை. நாகநாட்டிலிருந்து கோதாபயன் என்பவன் பெரும் சேனையுடன் வந்து சங்கபோதியைத் துரத்திவிட்டு அரியணையில் அமர்ந்தான்.

சங்கபோதி காட்டிலே வாழ்ந்து வந்தது, கோதாபயனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. ஆகவே சங்கபோதியின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித்தான். வறியவனொருவன் சங்கபோதியைக் கண்டு நிலைமையைச் சொல்ல, சங்கபோதி தன் தலையையே ஈந்து கொடையில் மிக்கோனாகினை.

இரண்டாம் அக்கிரபோதி மன்னவன் கதிரமலையில் ஓர் பௌத்தப்பள்ளி கட்டுவித்தான். சீலமேக வண்ணன் என்னும் கதிரமலை அரசனாகிய சிறிநாகன் பல்லவ வேந்தனின் படை உதவி பெற்றுவந்து அனுரதபுர மன்னவனை எதிர்த்தான். இப்போரில் அனுரதபுர மன்னன் உயிர்துறந்தான். அவனது படை வீரர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுப் பௌத்தப்பள்ளிக்குச் சிறையாக அனுப்பப்பட்டனர்.

கி. மு. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரை நாகப்பேரரசு தனிச் சிறப்புடன் துலங்கியது. நாகநாட்டு அரசர்கள் சில காலத்தில் ஈழத்து அரசனைக் கைப்பற்றி ஆணை செலுத்தினார்கள். சில காலத்தில் ஈழத்து மன்னர்களுடன் நட்புரிமை பாராட்டித் திருமண உறவும் கொண்டார்கள். நாக இனப் பெரும் புலவரான முடிநாகராயர் தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் வளர்த்தார்.

கி. பி. நாலாம் நூற்றாண்டு தொடக்கம், கி. பி. எட்டாம் நூற்றாண்டு வரையும் நாகநாட்டு மன்னவர்கள் சிலவேளைகளில் தனி மன்னவர்களாகவும் சிலவேளைகளில் ஈழத்து மன்னர்களது ஆணையை ஒப்புக்கொண்டும் செங்கோல் செலுத்தினார்கள்.

முன்னர் நாகராயிருந்து, பின்னர் சிங்கள அரசர்களான மிசிரகுலத்தைச் சேர்ந்தவர்கள், புத்த சமயத்தைத் தழுவினார்களென்பதைப் பௌத்தப்பள்ளிகளின் சான்றுகளால் அறியக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் அரியணையில் அமர்ந்து சாதித்த சாதனைகளையோ, அவர்களின் பெயர்களையோ அறிய முடியாதிருக்கிறது. ஆனால் இவர்கள் காலத்துக்குக் காலம் பல்லவர்களது படையெடுப்பினுக்குப் பலியாகியும், திறை செலுத்தியுமிருக்கிறார்கள்.

கி. பி. எட்டாம் நூற்றாண்டிலே பல்லவர்களது வலிமை குன்றியது. அதேபோல் அனுரதபுரத்து மன்னர்களின் வலிமையும் குன்றியது. ஆதலினால் அவர்களது செல்வாக்கு நாகநாட்டில் மங்கி மறைந்தது.

இக்காலையில் கதிரமலை அரியணையில் அமர்ந்த அரசர்களது சந்ததியினரோ, சிற்றரசர்களோ, வழித்தோன்றல்களோ இல்லாது நாகநாட்டு அரசு தத்தளித்தது. இதனைத் தனக்கு வாய்ப்பாகக்கொண்டான் உக்கிரசிங்கன்.

விசயனுடன் வந்த கலிங்கர் குடியேறிய அணியபுரத் தலைவனான உக்கிரசிங்கன் பெரும் படையுடன் வந்து நாகநாட்டினைக் கைப்பற்றினான். கி. பி. 795ஆம் ஆண்டு நாகநாட்டின் தலைநகராகக் கதிரமலையையே கொண்டு செங்கோல் செலுத்தலானான்.

2.

கதிரமலைக் காவலன்

கதிரமலை அரசிருக்கையில் வீற்றிருந்த நாக நாட்டு மன்னனான உக்கிரசிங்கனுக்கு, கிரிமலையில் குடிகொண்டிருக்கும் நகுலேசுவரப் பெருமானிடம் தனியோர் ஈடுபாடாகும். திங்கள்தோறும் கதிரமலையிலிருந்துவந்து, கிரிமலைப் புனித நீருற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுச் செல்வது வழக்கமாகும்.

கிரிமலை நீருற்று அற்புதமான மகாசக்தி கொண்டதாக விளங்கியது. ஈழத்திலும், தமிழகத்திலுமுள்ள மக்களைக் கவர்ந்திழுக்கத்தக்கதான புராதனப் புதுமைகளும், அற்புதங்களும் கொண்டதாக விளங்கியது.

கிரிமலை நீருற்றின் பெருமைகள் மிகவும் மகத்தானவைகளாகும். கிரேதாயுகத்தில் பரமேசுவரன் பார்வதி சகிதமாய் இமயமலைச் சாரலில் எழுந்தருளினார். அப்பொழுது பார்வதிதேவி நீராடுவதற்காகக் கண்டகி தீர்த்தத்தை உண்டாக்கினார்.

கண்டகி தீர்த்தத்தில் தேவர்களும், இருடிகளும் தீர்த்தமாடிப் புண்ணியவான்களாகப் போனதனால் இந்த இடத்தினுக்குப் புண்ணியபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

நகுல முனிவர் கண்டகி தீர்த்தத்தில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுவந்ததனால், கிரிமுகம் மாறி மனித சுபாவம் கிடைத்தது. அதுமுதலாக இந்த மலை,

நகுலமலை என்று வழங்கப்படலாயிற்று. நகுலமலைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை நகுலேசுவரன் என்றும், இறைவியை நகுலேசுவரி என்றும் அழைத்து அடியவர்கள் வழிபடுவார்கள்.

இராவணனது வீணையைத் தன்னைத்தவிர மற்றவரெவரும் தொடக்கூடாதென்று கட்டளை பிறப்பித்திருந்தான். இராவணனது வீணையை மீட்டிப் பார்க்க சித்திராங்கதன் என்னும் கந்தருவன் ஆசை கொண்டான். அவனது ஆசை இராவணன் உயிருடன் இருக்கும்வரை நிறைவேறவேயில்லை. ஆனால் இராமன், இராவணனது இருபது கைகளையும் வெட்டி வீழ்த்தியபோது, சித்திராங்கதன் வெட்டுண்ட கையிலிருந்த வீணையை எடுத்துக்கொண்டுவந்து, கிரிமலையிலிறங்கி மீட்டினான். அதனால் இந்த இடம் காந்தருவநகர் என்றும், வீணாகராக்கியம் என்றும் வழங்கலாயிற்று.

நளமகாராசன் கிரிமலை நீருற்றில் நீராடித் தன்னைத் தொடர்ந்துள்ள கலி நீங்கவேண்டுமென்று நகுலேசுவரனைப் பிராத்தித்தான். நகுலேசுவரன் நளனது குறையினைத் தனது கழுத்திலிருந்த நாகத்தினுக்கும், கையிலிருத்தி தீயினுக்கும் நீக்கும்படி பணித்தார். அதன்பயனாக நளனைப் பீடித்திருந்த கலி நீங்கியது.

அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் பொருட்டு, கிரிமலைக்கு வந்து கண்டகி தீர்த்தத்தில் நீராடி நகுலேசுவரன் அருள்பெற்று மீண்டான்.

இவ்வாறான பெருமைகள் கொண்ட கிரிமலைப் புனித நீருற்றில் நீராடித் தனது குன்ம நோயினை நீக்கும்பொருட்டு சோழ தேசாதிபதியின் மகளான மாருதப்பிரவல்லி கிரிமலைக்கு வந்தாள். குமாரத்திபள்ளம் என்னுமிடத்தில் மாருதப்பிரவல்லி கூடாரமடித்துத் தங்கியிருந்து தினமும் புனித நீருற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுக்கொண்டு வந்தாள்.

கதிரமலைக் காவலனான உக்கிரசிங்கனும் புனித நீரூற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபடும்பொருட்டு வளவர்கோன் பள்ளத்தில் கூடாரமடித்துத் தங்கி இருப்பது வழக்கமாகும். ஓர்நாள் உக்கிரசிங்கன் நகுலேசுவரன் சன்னிதியில் மாருதப்பிரவல்லியைக் கண்டு காதல்கொண்டான். அதேபோல் மாருதப்பிரவல்லியும் உக்கிரசிங்க மன்னவன்மீது காதல்கொண்டாள். இறைவனது சன்னிதியிலே தோன்றிய அவர்களது புனிதமான காதற்கதை இதுதான். ரஞ்சகமான காதற்கதை இதோ!

கதிரமலைக் காவலன்*

— 1 —

“வேதனை இல்லாது வாழ வழிகாட்டுங்கள் சுவாமி” என்று பணிந்துநின்றாள் மாருதப்பிரவல்லி.

அவளது வேதனைக்குரல் இட்டேறவே நிஷ்டையிலே அமர்ந்திருந்த சாந்தலிங்கச் சுவாமிகள் கண்களைத் திறந்தார்.

கன்னிப்பருவத்தின் எல்லைக்கோட்டிலே சுடர் விட்டுத் துலங்கிக்கொண்டிருக்க வேண்டியவளான மாருதப்பிரவல்லி கண்ணீர் சொரிய நின்றுகொண்டிருந்தாள்.

பருவத்தின் பண்புகள் அழகு செய்யவேண்டிய பொன்னான மேனி மாசுற்றிருந்தது. எத்தனையோ ஆடவர்களைக் காந்தம்போற் கவர்ந்திழுக்கவேண்டிய மென்னுடல் சோர்ந்துபோயிருந்தது.

* தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் மாத இதழான அமுத சுரபியில் வெளிவந்த எமது சிறுகதை.

பம்பரம்போற் சுழலும் கயல் விழிகள் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. பார்ப்போரைக் கவரும் மென்விழிகள் கண்ணீர் சொரியத்தான் பிறந்தன என்று சொல்லத்தக்கதாகவே இருந்தன. கண்ணீர் சிந்திச் சிந்திக் கருவிழிகள் கருமையை இழந்து விட்டன. இன்றா! நேற்றா? எத்தனையோ ஆண்டுகளாகக் கண்ணீர் சொரிந்துகொண்டிருக்கின்றன அந்த விழிகள்.

சதா புன்முறுவல் தவழவேண்டிய மென் அதரம் புன்னகையைக் கண்டு வெகுகாலமாயிற்று என்பதுபோல் ஏக்கத்தின் சின்னமாகத் துலங்கியது.

மாம்பழக் கனிபோன்ற கன்னக் கருப்புகள் ஓட்டி உலர்ந்து கறுத்திருந்தன. செம்மை படர வேண்டிய கன்னக் கதுப்புகளில் வேதனையின் சின்னமான கருமை படர்ந்திருந்தது.

எடுப்பான மலர்முகம் விகாரமாக இருந்தது. அந்த முகத்திலே மகிழ்வு என்பதேயில்லை. சதா வேதனையே குடிக்கொண்டிருந்தது. வேதனையை இனித்தாங்க இந்த உடலுக்குச் சக்தியில்லை என்பதுபோல் துவண்டுகொண்டிருந்தாள் அவள்.

யௌவனத்தின் எல்லைக்கோட்டிலே, பூத்து மலரும் புதுப் பருவத்திலே, பெண்மை நிறையப் பெற்ற பூரணத் தோற்றத்திலே இருக்கவேண்டியவள், தீராத நோயினைச் சமந்துகொண்டிருந்தாள். ஆமாம். வைத்தியரின் எந்த மூலிகைக்கும் கட்டுப்படாத கொடிய குன்மநோய் அவளைப் பற்றியிருந்தது.

சோழ தேசாதிபதிக்கு மகளாகப் பிறந்தாள் அவள். பஞ்சணை மெத்தையிலே படுத்து நங்கிப் பொழுதைப் போக்கவேண்டியவள், படுக்கவேமுடியாது பரதவித்தாள்.

தந்தை மனம் வருந்தினார். செய்யாத வைத்தியம் இல்லை! நேராத கோயிலில்லை! ஆனால் நோய்தான் குணமாகவில்லை.

பெரியவர்கள் “இது ஊழ்வினையால் ஏற்பட்டது. புண்ணிய நீரூற்றுக்களில் நீராடி இறைவனை வழிபட்டுவந்தாற்றான் குணமாகும்” என்று கூறினார்கள்.

மூலிகைகளுக்கு நோய் கட்டுப்படாதவிடத்து இறைவன்தானே கருணை செய்யவேண்டும்? ஆகவே மாருதப்பிரவல்லி சோழநாடெங்கும் சென்றான். திருக்குளங்களிலே மூழ்கி எழுந்தான். இறைவனை மனமார வழிபட்டான். நோய் அணுவளவேனும் குறையவேயில்லை. அதனால் மனம் சோர்ந்த மாருதப்பிரவல்லி எங்கு இறைவன் குடிகொண்டிருக்கிறார்? எங்கு புண்ணிய நீரூற்றுக்கள் இருக்கின்றனவென்று தேடித் தேடிச் சென்றான். அவ்வாறு செல்லுங்காலையிற்றான் சாந்தலிங்கச் சுவாமிகளைக்கண்டு பணிந்தான்.

கண்களால் அவனை எடைபோட்ட சுவாமிகள் அன்புதும்ப “மகளே” என்றழைத்தார்.

“சுவாமி! வேதனையை இனி என்னால் தாங்க முடியாது. தாங்குவதற்கு என்னுடலில் சக்தியுமில்லை. வேதனையில்லாது வாழ்வதற்கு வழிகாட்டுங்கள்” என்றவாறு விழுந்து வணங்கினான்.

“எழுந்திரு மகளே! துன்பத்தைக் கண்டு கலங்குவது அழகாகுமா? இன்பமும் துன்பமும் கொண்டதுதானே வாழ்க்கை”

“இன்பத்தை என் வாழ்க்கையில் இதுவரை கண்டறியேனே சுவாமி. சதா வேதனையுடன்தான் போராடுகிறேன்”

“குன்மநோய் பிறவியின் பயனாக எழுவது குழந்தாய். முற்பிறப்பில் நீ செய்த பாவத்துக்காக அனுபவிக்கிறாய். இனி விமோசனம் பிறந்துவிடும்”

“சுவாமி! எனக்கு விமோசனம் கிடைக்குமா?”

“நிச்சயமாகக் கிடைக்கும் மகளே! இரவும் பகலும் மாறிமாறித்தானே வருகிறது. உன்னைப் பிடித்

துள்ள கிரகணம் கழியப்போகிறது. நான் சொல்வது போற் செய்வாயானால் இந்தக் குன்மநோய் உன்னை விட்டு மாறிவிடும்”

“என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள் சுவாமி”

“மகளே! சோழநாட்டு நீரூற்றுக்கள் உள் பிறவிப்பயனான குன்மநோயினைத் தீர்க்காது. ஈழத்தின் வடபாலிலே கிரிமலையென்ற புனிதமான நீரூற்று என்று இருக்கிறது. அந்த நீரூற்றில் நீராடி ஓர் திங்கள்பொழுது நகுலேசுவரனைப் பணிந்துகொண்டு வருவாயானால் இந்தக் குன்மநோய் நீங்கிவிடும்”

“தங்கள் வாக்குப்படி இப்பொழுதே ஈழநாட்டினுக்குப் புறப்படுகிறேன் சுவாமி”

“நல்லது மகளே! கிரிமலைப் புனித நீரூற்று உன்னைப் புனிதமான பேரழகியாக மாற்றித்தரும். கிரிமலை நகுலேசுவரப் பெருமான் உன் மனக்கவலையைப் போக்கி, கவலையே இல்லாத வாழ்வை அமைத்துத்தருவார். சென்றுவா மகளே” என்றார் சாந்தலிங்கச் சுவாமிகள்.

சுவாமிகளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டான் மாருதப்பிரவல்லி!

— 2 —

கிரிமலையிலுள்ள நகுலேசுவரப் பெருமானின் ஆலயமணி ஒலித்தது. இறைவனை வழிபடுவதற்காகக் கோயிலினுள்ளே சென்றான் கதிரமலைக் காவலன் உக்கிரசிங்கன்.

அர்ச்சகர் இறைவனுக்கான நைவேத்திய கருமங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். இறைவனது சன்னிதியிலே நின்று இறைவனை மனதார வழிபடவந்த உக்கிரசிங்கன், வந்த நோக்கத்தை மறந்து

செயலற்று நின்றான். ஆமாம். பக்கத்தே அழகே ஒன்றுதிரண்டதான மங்கை நல்லாள் கண்களை முடிய வாறு இறைவனை வழிபட்டுக்கொண்டு நின்றாள்.

கைகளால் இறைவனைத் தொழுதுகொண்டு, கண்களால் இந்த உலகத்தைப் பாராது தன் சிந்தையை நகுலேசுவரனிடம் செலுத்தி நின்ற மங்கை நல்லாளின் மோகன எழில் மன்னவனைக் கவர்ந்து இழுத்தது.

மோன நிலையிற்கூட என்ன அழகாக இருக்கிறாள். இத்தகைய மங்கை நல்லாளை இதுவரை இங்கு காணவில்லையே! என்று வியந்தான் கதிரமலைக் காவலன்.

கதிரமலைக் காவலன், நகுலேசுவரனிடம் அளவு கடந்த பக்திகொண்டவன். திங்களுக்கோர்தடவை கதிரமலையிலிருந்துவந்து நகுலேசுவரனை வழிபட்டுச் செல்லத் தவறமாட்டான். வழக்கப்படி நகுலேசுவரனை வழிபட வந்தபோதுதான் சன்னிதியில், இறைவனைத் தொழுதுகொண்டிருக்கும் எழிற்பாவையைக் கண்டான்.

வாலிபனான உக்கிரசிங்கனுக்கு அவள் பெரும் விருந்தாகத் தோன்றினாள். கண்களைத் திறக்கமாட்டாளா? தன்னைப் பார்க்கமாட்டாளா? என்று துடிதுடித்துக்கொண்டு நின்றான் கதிரமலைக் காவலன்.

சாந்தம் தவழும் செந்தாமரைபோன்ற அவளது மலர்முகம் மன்னவனது நெஞ்சுக்கத்தே அளிக்க முடியாதவாறு பதிந்து விட்டது. பூங்கொடிபோற்றுவண்ட இடையும், ப்ருவப் போதையை ஊட்டும் மார்பகமும் கதிரமலைக் காவலனுக்கு ஆசையை வளர்த்துக்கொண்டேயிருந்தது.

தான் ஓர் கட்டிளங்காளை. தனக்கு ஓர் இல்லாள் வேண்டுமென்ற சிந்தனை இல்லாது ஆணை செலுத்திக் கொண்டிருந்த உக்கிரசிங்கனது வாழ்விலே அவள்

புகுந்துகொண்டுவிட்டாள். இல்லை! மன்னவனாகவே உள்ளத்தே புகுத்திக்கொண்டுவிட்டான். இறைவனது சன்னிதியிலே, அவளை உள்ளத்தே இருத்தி அழகு பார்த்துக்கொண்டு நின்றான் கதிரமலைக் காவலன்.

பூசை எப்பொழுது முடியும். அர்ச்சகர் எப்பொழுது பிரசாதம் வழங்குவார் என்ற ஆவல் மன்னவனுக்கு. பூசை முடிந்தால் அவள் கண்களைத் திறப்பாள். அழகுசொட்டும் அழகுக் கண்களைப் பார்த்துப் பரவசமடையலாமென்ற எண்ணம் கதிரமலைக் காவலனுக்கு. அதற்கேற்ப அர்ச்சகர் தூபதீபம் காட்டி நைவேத்திய கருமங்களை முடித்தார். ஆலயமணியும் ஒலிக்கத்தொடங்கியது.

சிந்தையை இறைவனிடம் செலுத்திய அவள் மணி ஓசையினால் கண்களைத் திறந்தாள். எதிரே தன்னையே வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருக்கும் மன்னவனைப் பார்த்தாள். எடுப்பான அவனது தோற்றம் ஒருகணம் அவளை அலைக்கழித்தது. ஏறிட்டு நோக்கினாள். மன்னவனும் நோக்கினான். அதனால், கண்களைத் தாழ்த்திக்கொண்டாள் அவள்.

அர்ச்சகர் பிரசாதம் என்றார். மன்னவன் கைகளை நீட்டினான். அவளும் கைகளை நீட்டினாள். கைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டன. அந்த இன்ப உணர்விலே அவள் மன்னவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள்.

அவளது புன்முறுவலிலே மன்னவன் சொக்கி நின்றான். பிரசாதம் பெற்ற அவள் திரும்பிப் பாராமலே நடந்தாள். அவள் செல்லும் அழகை ரசித்த வாறு கதிரமலைக் காவலன் சன்னிதியிலே நின்று கொண்டிருந்தான்.

தனிமையாக அவள் சென்றிருப்பாளெனில் தொடர்ந்து சென்றிருப்பான் மன்னவன். ஆனால் துணையாகப் பல தோழிப்பெண்கள் செல்லும்போது அவனால் என்னதான் செய்யமுடியும்.

உள்ளத்தைக் காந்தம்போற் கவர்ந்து இழுத்துச் செல்லும் பேரழகி சென்று மறைந்தபோதுதான் மன்னவன் நினைவுலகினுக்கு வந்தான்.

எதிர்பாராது இறைவனது சன்னிதியிலே தோன்றித் தன் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட பேரழகி யாராக இருக்கலாமென்ற எண்ணம் மேலோங்கவும் கூடாரத்தை நோக்கி விரைந்தான்.

— 3 —

“அமைச்சரே! விசாரித்துவந்தீரா?” என்று ஆவல் பொங்கக் கேட்டான் கதிரமலைக் காவலன்.

“ஆமாம் மன்னவா” என்றார் அமைச்சர்.

“யாரவள்? எங்கிருக்கிறாள்? எப்படி இங்கு வந்தாள்?” என்றவாறு ஒன்றுக்குமேல் ஒன்றுக்கக் கேள்விகளைக் கேட்டான்.

“மன்னவா! சோழ தேசாதிபதியின் மகள் அவள். நீராத குன்மநோயினால் பீடிக்கப்பட்டதனால்”..... அமைச்சர் முடிக்கவில்லை. மன்னவன் குறுக்கிட்டான்.

“அவளுக்கா குன்மநோய். உளருகிறீரா? அழகின் அவதாரம்போற் தோன்றும் அவளா குன்மநோய் பிடித்தவள். யாரையோ விசாரிக்கச் சொல்ல, யாரையோ விசாரித்துவருகிறீர்”

“மன்னவா? குன்மநோயினால் அவள் பீடிக்கப்பட்டது உண்மைதான். அந்த நோயினைப் போக்கவே தான் அவள் இங்கு வந்தாள். புனிதமான கிரிமலை நீருற்று அவளது நோயினைத் தீர்த்துவிட்டது”.

“அப்படியா?” என்று வியந்த கதிரமலைக் காவலன், “எங்கிருக்கிறாள் அவள்” என வினாவினான்.

“அண்மையிற்றான் கூடாரமடித்துத் தங்கியிருக்கிறாள்”

— 22 —

“பக்கத்திலே அவள் இருக்க, இங்குநான் தடுமாறுகிறேன்” என்றவாறு மன்னவன் எழுந்தான்.

உக்கிரசிங்கனது உள்ளத்திலே அழிக்கமுடியாத ஓவியம்போல் அவள் உறைந்துவிட்டாள். உள்ளத்திலே பெருகும் காதல் உணர்ச்சியை அவளிடம் கொட்டித்தீர்க்காமல் அவனால் இருக்கமுடியவில்லை. அவளைக் காணாமல் கழியும் ஒவ்வொரு நாளிகைப் பொழுதும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாகவே இருந்தது.

வாழ்ந்தால் அவளுடன் வாழ்வு! இன்றேல் இந்த வாழ்வே வேண்டியதில்லை. அவ்வாறான வாழ்க்கையை நிர்ணயித்துக்கொள்ள அவளைக் காணவேண்டும். அவளைக் காணாமல், அவளுடன் ஓர் வார்த்தை தானும் பேசாதிருக்க மன்னவனது காதல் உணர்வு இடம்கொடுக்கவில்லை. பின்னால் நடக்கப்போவதையோ, தான் ஓர் அரசன், மக்களைத் தூயவழியிலே வழிநடத்திச் செல்பவன் என்ற எந்த எண்ணமுமில்லாது அவளைக் காணவென்று எழுந்தான்.

நள்ளிரவிலே மன்னன் உத்தரீயத்தை எடுத்துக் கொண்டு எழுந்ததைக் கண்ணுற்ற அமைச்சர்,

“மன்னவா” என்று குழைந்தார்.

“நான் ஓர் முடிபினுக்கு வந்துவிட்டேன் அமைச்சரே! இப்பொழுதே அவளிடம் செல்லப் போகிறேன்”

“மன்னவா! அவளது கூடாரத்திற்குப் பலமான காவல் இருக்கிறது. காவலைக் கடந்துசெல்வது....”

“முடியாத காரியமென்கிறீரா? எப்படியும் நான் அவளிடம் சென்றுவிடுவேன் அமைச்சரே”

“தாங்கள் செல்லமுனைந்ததைத் தடுப்பதற்கு நான் யார்? இருந்தாலும் ஓர் வார்த்தை”

“சொல்லுங்கள் அமைச்சரே” என்றவாறு கதிரமலைக் காவலன் திரும்பினான்.

— 23 —

“தாங்கள் செல்வதோ நல்லிரவு. அவள் நித்திரை வயப்பட்டிருப்பாள். நித்திரைக் கலக்கத்தில் தங்களைத் திடீரெனக் காண்பதனால் கூக்குரலிட்டால் அவமானமடையவேண்டும். ஆகவே அவளை அப்படி வாரி எடுத்துக்கொண்டு நமது கூடாரத்தினுக்கு வந்துவிடுங்கள்” என்றார் அமைச்சர்.

அமைச்சரின் ஆலோசனை கதிரமலைக் காவலனுக்கு இதமாகவே இருந்தது. அதிதியாக வந்தவர்களைக் காக்கவேண்டியது மன்னவனது கடமையல்லவா? அப்படியிருக்க நள்ளிரவிலே அத்துமீறிச் செல்வது வேலியே பயிரை அழிப்பதுபோன்றதல்லவா?

நித்திரை வயப்பட்டிருக்கும் அவளை எழுப்புவதனால் விபரீதம் ஏற்படவே செய்யும். அதனால் காவல் வீரர்கள் உசாராகிவிடுவார்கள்.

அவளை வாரி எடுத்துக்கொண்டுவந்தால், உடலைத் தொட்டவனுக்கே உரிமையாகிவிடுவாள். ஆகவே அறிவிலே முதிர்ந்த அமைச்சரது ஆலோசனை சிறந்த தெனக் கண்ட மன்னவன்,

“அமைச்சரே! தங்கள் கருத்துப்படி வாரி எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிடுகிறேன்” என்ற வாறு கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

— 4 —

மங்கலாக விடுவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. பொழுது மறைந்து நள்ளிரவாகியும், மாருதப்பிரவல்லி நித்திரை வயப்படாது பட்சணையிலே புரண்டு கொண்டிருந்தான்.

இரவு உணவு உண்ண முடியாது போயிற்று அவளுக்கு. மனம் எங்கோ ஓர் இன்ப உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, உணவுதான் எப்படிப் பிடிக்கும். வயிறு நிறைந்தாற்றானே நித்திரை

—24—

வரும். மாருதப்பிரவல்லியின் வயிறு நிரம்பவில்லை. ஆனால் உள்ளம் நிரம்பியிருந்தது. இறைவனது சன்னிதியிலே கண்ட சுந்தரரூபன் அவளது உள்ளத்திலே பவனிவந்துகொண்டிருந்தான்.

எடுப்பான அவனது தோற்றம், அப்படியே கல்லில் செதுக்கியதுபோல் உள்ளத்திலே பதிந்து இருந்தது. வீரலட்சுமி தாண்டவமாரும் பூரித்த தோள்களும், அழகு சொட்டும் அரும்பு மீசையும், களை ததும்பும் இனிய முகமும் மறக்கவொண்ணாதபடி நர்த்தனம் புரிந்தன.

இன்ப வாழ்வினுக்கும் தனக்கும் எத்தனையோ காததூரம் என முடிவுகட்டி ஏங்கிய அவள், உக்கிர சிங்கனைக் கண்டதும் இன்ப வாழ்வைப்பற்றியே எண்ணலானாள்.

மனவண்டு உள்ளம் கொள்ளைகொண்டவனையே சுற்றிச்சுற்றி வட்டமிட்டது. அவன் யாரோ? தான் யாரோ? என்ற எண்ணம் அவளுக்கு ஏற்படவில்லை. ஒருவருக்காகத்தான் ஒருவர் பிறந்தது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

உடல் பஞ்சணையிலே துவண்டுகிடந்தது. கண்கள் மூடியே இருந்தன. ஆனால் நித்திரையோ அணுகவில்லை. நித்திரைக்குப் பதிலாக உள்ளத்திலே குடிபுகுந்தவனை நோக்கிய இனிய கற்பனையிலே மனம் உழன்றுகொண்டிருந்தது.

மெல்லிய பட்டுத்திரை நீக்கப்படும் சலசலப்புச் சத்தம் கேட்டுக் கண்களை மெல்லத் திறந்தான். எவனை நோக்கி இதுவரை எண்ணி எண்ணி ஏங்கினானோ, அவனை பக்கத்தில் புன்முறுவல் தவழ நின்றுகொண்டிருந்தான்.

நள்ளிரவிலே பலமான காவலைக் கடந்துவந்து நிற்கிறாரா? தன்னிடம் ஓர் வார்த்தை சொல்லிக் கொள்ளாமல் வருவாரா? இருக்காது. இது வெறும் மனப்பிரமைதான் என்றவாறு உற்றுநோக்கினாள்.

—25—

அசையாது கைகளைக் கட்டியவாறு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் காவலன். நினைவுமல்ல! கனவுமல்ல! உண்மையாகவே நிற்கிறாரென்ற உள் ளுணர்வு ஏற்படவும் கையினைக் கிள்ளிப்பார்த்தாள். கிள்ளிய இடத்தில் வலித்தது. அப்பொழுதுதான் அவளது இன்பமயக்கம் கலைந்து “நீங்களா” என்ற வாறு எழுந்தாள்.

“நான்தான் அன்பே! கதிரமலைக் காவலன் நான்தான்” என்றவாறு கைகளை நீட்டினான்.

“சுவாமி” என்று அவளது வாய் குழறியது. அவ்வளவுதான். அப்படியே அவளை வாரி எடுத்து அணைத்துக்கொண்டான் கதிரமலைக் காவலன்.

— 5 —

பொழுது பலபலவென்று புலர்ந்தது. மாருதப் பிரவல்லி மெதுவாகக் கண்களைத் திறந்தான். திறந்த அவளது கண்கள் வியப்பினால் விரிந்தன. கூடாரத்தை உற்றுநோக்கினான். தனது கூடாரமேயில்லை. வேறு எங்கோ தான் கடத்தப்பட்டு வந்திருக்கிறோமென்ற நினைவு எழவும் கூடாரத்தைச் சுற்றிக் கண்ணோட்டம் விட்டாள்.

கூடாரத்தின் ஓர்புறத்திலே கதிரமலைக் காவ லன் நித்திரை வயப்பட்டிருந்தான். இல்லை! நித்திரை என்பதுபோல் பாசாங்காகப் படுத்துக்கொண்டிருந் தான்.

அவனைக் காணவும் நள்ளிரவுச் சம்பவம் நிழ லாடியது. உணர்ச்சிவயப்பட்டுப் பரந்த அவனது மார்பிலே தஞ்சம் புகுந்தது நினைவுக்கு வந்தது. ‘ஆமாம்’! அவ்வாறாயின் இங்கு எப்படி வந்தேனென்ற வினாவெழுந்தது. விடைகாண முனைந்தாள். நினைவு இருந்தாற்றானே!

“தேவி” என்றவாறு கதிரமலைக் காவலன் அரு காக வந்தான்.

“நான் எப்படி இங்குவந்தேன்” என்றவாறு மஞ்சத்திலிருந்து எழுந்தாள்.

“நானாகவே உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன். இது எனது கூடாரம் தேவி! உன்னைப் பிரிந்து, உன்னைக் காணாமல் என்னால் இருக்கமுடிய வில்லை. ஆதலினால் உன்னையே கொண்டு வந்துவிட் டேன்”

“வியப்பாக இருக்கிறதே” என்றவாறு அவளை ஏறிட்டு நோக்கினான்.

“தேவி ஈழத்தின் ஓர்பகுதியை ஓர் குடையின் கீழ் ஆணைசெலுத்தும் உக்கிரசிங்க மன்னவன் நான். கதிரமலைக் காவலனான உன்னை உனக்குப் பிடிக்க வில்லையா?” என்றவாறு அவளது எழில் முகத்தினை உற்றுநோக்கினான்.

மாருதப்பிரவல்லி பேசவில்லை. கதிரமலைக் காவலனைக் கண்களால் எடைபோட்டுக்கொண்டிருந் தான்.

“தனிமை உன்னைக் கொல்கிறது. இப் பொழுதே நாம் தலைநகரான கதிரமலைக்குச் சென்று நமது திருமணத்தை நடத்துவோம். புறப்படலாந் தானே.....” என்று ஆசை பொங்கக் கேட்டான் கதிரமலைக் காவலன்.

“முருகவேளினுக்குக் கோயில் எடுப்பித்துக் கொண்டிருக்கிறேன். முருகவேளினே எழுந்தருளச் செய்து விழாக் கொண்டாடிய பின்னர்தான் இவ் விடத்தை விட்டுப் புறப்படுவேன்” என்னுள் மாரு தப்பிரவல்லி.

“அப்படியானால் தேவிக்குத் துணையாக நின்று, தேவியின் ஆலயத்தை நானும் பூரணமாக்குகிறேன்” என்றான் கதிரமலைக் காவலன். அந்தவேளை சில பெண்கள் கூடாரத்தினுள்ளே நுழைந்தார்கள்.

மாதப்பிரவல்லியின் தோழிப் பெண்கள். கதிரமலைக் காவலனுடன் தங்களது தேவி இருப்பதைக் காணவும் அதிசயித்தார்கள்.

“என்ன வேண்டும்” என்பதுபோல் மன்னவன் அவர்களை ஏறிட்டு நோக்கினான்.

“தேவி! காலையில் தங்களைக் காணாமல் நாங்கள் தவியாய்த் தவித்தோம். பல இடங்களிலும் தேடிக்காணாமல் கதிரமலைக் காவலனிடம் முறையிடுவதற்காக இங்கு வந்தோம். இங்கு தங்களைக் கண்டோம். சோழ தேசாதிபதி தங்களை உயிரினும் மேலாகக் காக்கும்படி எங்களுக்குப் பணித்தார். ஆதலினால் இப்பொழுது நாங்கள் சோழ தேசாதிபதியினுக்கு என்ன சொல்வது?” என்று கேட்டாள் மாருதப்பிரவல்லியின் ஆருயிர்த்தோழி.

“நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் தலைவி கதிரமலைக் காவலனை மணந்துகொள்ளப்போகிறாள்” என்று சோழ தேசாதிபதிக்கு ஓலை அனுப்புங்கள் என்றான் மன்னவன்.

“ஆமாம்” என்பதுபோல் மாருதப்பிரவல்லி தலையசைத்துப் புன்முறுவல் பூத்தாள்.

மாவிட்டபுரத்திலே முருகவேளினுக்கு மிகவும் பிரமாண்டமான கோயில் எழுந்தது. கோயிலில் சோழநாட்டிலிருந்துவந்த முருகவேளின் திருவுருவத்தை எழுந்தருளச்செய்து மாருதப்பிரவல்லி பெருவிழா எடுப்பித்தாள். மாருதப்பிரவல்லி முருகவேளின் ஆலயத்தைக் கட்டி எழுப்புவதற்காகக் கதிரமலைக் காவலன் தனது அரசதானியைக் கதிரமலையிலிருந்து சிங்கை நகரினுக்கு மாற்றிக்கொண்டானெனில் அவனது காதலின் வலிமையே! வலிமையாகும்.

* * *

ரஞ்சகமான காதற்கதை இதுதான். உக்கிரசிங்க மன்னவனின் காதற்கதை இதுதான்.

மாருதப்பிரவல்லி தனது குன்மநோய் நீங்கப்பெற்றதின் காரணமாக மாவிட்டபுரத்தில் முருகவேளினுக்கு ஓர் ஆலயம் எடுப்பிக்க முனைந்து தந்தைக்கு ஓலை போக்கினான்.

மகளின் விருப்பினுக்கிணங்கச் சோழ தேசாதிபதி பெரும் பொருளையும், சிற்பிகளையும் கோயில் எழுப்புவதற்காக அனுப்பிவைத்தார்.

சோழநாட்டுச் சிற்பிகளின் அயராத உழைப்பினால் மீவிட்டபுரத்திலே முருகவேளினுக்கு நவமான கோயில் எழுந்தது.

முருகவேளின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பெருவிழாக் கொண்டாடாமல், கதிரமலைக்குச் செல்லமுடியாதென மாருதப்பிரவல்லி கூறிவிட்டாள். இறைவனது திருப்பணியாதலினால், அவளது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டான். ஆனால் காதலியைப் பிரிந்து கதிரமலைக்குச் செல்லவும் அவனால் முடியவில்லை. ஆகவே சிறந்ததோர் முடிவினுக்கு மன்னவன் வந்தான்.

பௌத்தப் பள்ளிகள் நிறைந்த கதிரமலை, சிவ வழிபாடு கொண்ட உக்கிரசிங்கனுக்கு இதமானதாக இருக்கவில்லை. கடற்கரையிலே அழகுமிக்க துறைமுகமாகவும், கலிங்கர் வாழ்ந்துகொண்டிருந்ததுமான சிங்கை நகர் மேலானதாகத் தோன்றியது. ஆகவே தனது இல்வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு அனேக ஆண்டுகளாக நாகர்களின் தலைநகராக இருந்துவந்த கதிரமலையை விடுத்துச் *சிங்கை நகரினைத் தலைநகராக் கினான்.

* அன்று சிங்கை நகராகத் துலங்கிய இடமே இன்று யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் என்றழைக்கப்படுகிறது. அதேபோல் கதிரமலை எனத் துலங்கிய இடம் இன்று கந்தரோடை என்று வழங்கப் பெறுகிறது.

கோயிற் திருப்பணி பூரணமாகியதனால் மாரு தப்பிரவல்லி, கோயிலில் எழுந்தருளச் செய்யத் திருவுருவத்தை அனுப்பிவைக்கும்படி தந்தைக்கு ஓலை போக்கினான்.

மகளின் விருப்பினுக்கிணங்கச் சோழ தேசாதிபதி பெரியமனத்துள்ளாரிடம் காங்கேயன் திருவுருவத்தை வள்ளி, தெய்வானை சகிதமாகக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

பெரியமனத்துள்ளார் காசாத்துறையில் வந்திறங்கினார். காங்கேயன் திருவுருவம் வந்திறங்கியதன் பயனாகக் காசாத்துறை, காங்கேயன் துறையென வழங்கப்படலாயிற்று.

மாருதப்பிரவல்லி காங்கேயன் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து ஆனி உத்தரத்தன்று துவசாரோகணந் தொடங்கிப் பெருவிழாவினை நிறைவேற்றினான்.

மாருதப்பிரவல்லி *மாவிட்டபுரத்தில் கட்டி எழுப்பிய காங்கேயனது திருக்கோயில் கண்கொள்ளாக் காட்சியாகவே துலங்கியது. மாவிட்டபுரத்தில் உறைந்த காங்கேயன் அடியவர்களைத் தன்பால் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவராகத் துலங்கினார்.

சிங்கை நகரினைத் தலைநகராகக் கொண்டு மக்கள் மனம்கோணவண்ணம் செங்கோல் செலுத்

* மாவிட்டபுரத்தில் மாருதப்பிரவல்லி கட்டி எழுப்பிய காங்கேயனது திருக்கோயிலினைப் பின்னாளில் போர்த்துக்கேயர் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அந்தவேளை ஆதின அந்தணருரு காங்கேயனது திருவுருவத்தையும் வெள்ளி வேலினையும் கிணற்றினான் இறக்கிவைத்தார். ஆங்கிலேயர் காஸத்தில் மாவிட்டபுரத்தில் மீண்டும் அதே இடத்திலே, இன்று துலங்கிக்கொண்டிருக்கும் திருக்கோயில் கட்டி எழுப்பப்பெற்றது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை இறுதியாகக்கொண்டு இருபத்தைந்து திருவிழாக்கள் நடைபெற்றுக் கிரிமலை புனித நீருற்றில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.

திய உக்கிரசிங்க மன்னவன் மாருதப்பிரவல்லியுடன் இல்வாழ்க்கையில் இணைந்தான். அதன்பயனாக மாருதப்பிரவல்லி வாலசிங்கள் என்னும் ஆண் குழந்தையை யும், சண்பகாவதி என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தான்.

வாலசிங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தான். மகளின் வளர்ச்சிகண்டு மகிழ்ந்த உக்கிரசிங்கள் ஆயுக்கைகள் அனைத்தையும் கற்பிக்க ஏற்பாடு செய்தான். அரசர்க்குரிய சகல வித்தைகளையும் பயில்வதற்கும் ஒழுங்குசெய்தான்.

கலைகள் அறுபத்திநான்கினையும் சிறப்பாகக் கற்றான். இருக்கு, யசர், சாமம், அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக ஓதினான் வாலசிங்கள்.

வனக்குடிசையில் வாழ்ந்த முனிவர்களுக்கு ஏவல்கள் செலுத்தியதின் பயனாக வாலசிங்கள் முனிவர்களின் நிறையன்பினுக்குரியவனானான். அதன்பயனாக எவருமே எழிதிற் பெறமுடியாத வான் வளியாகச் செல்லும் அபூர்வ சக்தியையும் பெற்றான்.

முனிவர்களின் ஆசியினால் வான்வளியாகச் செல்லும் அபூர்வ சக்தியினை வாலசிங்கள் பெற்றதனால், மன்னவன் உக்கிரசிங்கள் பூரித்தேபோனான். அன்னை மாருதப்பிரவல்லி அகம்மகிழ்ந்தான். தாய் தந்தையரின் நல்லன்பினுக்குரித்தான வாலசிங்கள் இளவரசனாக விளங்கியதனால் நாட்டுமக்களின் நல்லபிமானத்தினுக்குரியவனாகவும் துலங்கினான்.

3.

சீர்பாதகுலம் வகுத்தல்

மக்கள் மனம் மகிழும் வண்ணம் செங்கோல் செலுத்திய உக்கிரசிங்க மன்னவன் முதுமையின் கோரப்பிடியான மரணத்திரையால் மறைக்கப்பட்டான்.

தந்தைக்குப்பின் தனயன் என்ற வகையில் வாலசிங்கன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான்.

வாலசிங்க மன்னன் வேதங்களை முறையாகக் கற்றதனால், மக்கள் துயர் காணாவண்ணம் செம்மையாகச் செங்கோல் செலுத்தலானான். தனது ஆணை பரவும் இடங்களுக்கெல்லாம், காலத்துக்குக்காலம் சென்று மக்களது குறைகளைக் கேட்டறிந்து நிமிர்த்தி செய்துவந்தான்.

ஆயுசுகளை அனைத்தினையும் மன்னன் செம்மையாகக் கற்றதின் பயனாகச் சிங்கை நாட்டில் கலைகளை வளர்த்தான். கலைக்கூடங்களை நிறுவிக்கலைஞர்களை ஆதரித்தான். கலைஞர்களுக்கேற்றவாறு பரிசில்களும் வழங்கிக் கௌரவித்தான்.

தமிழகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாடி என்னும் பாணன் ஓர்நாள் மன்னனது சபாமண்டபத்தினுள் நுழைந்தான். பாணனையும் அவனது கரங்களிலே தவழ்ந்துகொண்டிருந்த யாழினையும் கண்ட மன்னவன் வாலசிங்கன், பாணனை அகம்மலர அன்புடன் வரவேற்றான்.

யாழ்ப்பாடி தனது வல்லமையைக் காட்டுவதற்காக யாழினை மீட்டலானான். யாழ்ப்பாடியின் கரங்கள் வேகமாக யாழிலே விளையாட, விளையாட மதுரமான தெய்வீக கானம் எழலாயிற்று. யாழிலே எழுந்த தெய்வீக கானத்தினுக்கேற்பப் பாணனும் தன் குரல் ஒலியினையும் இணைத்தான். தெய்வீக நாதமும், இன்னிசைக் கானமும் கலந்து சபா மண்டபமெங்கும் தெய்வீக கலைமணம் கமழ்ச்செய்தது. சபா மண்டபத்திலே குழுமியிருந்த அனைவரையும் யாழ்ப்பாடி தனது குரலினாலும் யாழினாலும் ஓர் கந்தருவ உலகத்தினில் நர்த்தனமாடச் செய்தான்.

பல நாழிகைப்பொழுதாக ஒலித்த யாழ் ஒலி நின்றது. அப்பொழுதுதான் சபா மண்டபத்தில் இருந்தவர்கள் இந்த உலக நினைவினுக்கு வந்தார்கள்.

மன்னன் வாலசிங்கன் யாழ்ப்பாடியின் திறமையை மனமாரப் பாராட்டினான். பெரும் பொருள் பரிசாக வழங்கியதுடன் நிற்காது தெற்கேயிருந்த *மணல்மேட்டினையும் பரிசாக வழங்கினான்.

மன்னவன் வாலசிங்கன் அளித்த பரிசினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாடி தன்நாடேகித்தன் இனத்தாரில் பலரை அழைத்துவந்து மணற்றிடரைத் திருத்திக் குடியேறினான்.

சோழநாட்டு வணிகனொருவன், மன்னவன் வாலசிங்கனுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களுடன் தங்களது இளவரசியின் ஒவியத்தையும் கொடுத்துச் செற்றான்.

* அன்று வாலசிங்க மன்னவன் அளித்த மணல்மேடுதான் இன்று கரையூர், பாஷையூர் என்றழைக்கப்படுகிறது. யாழ்ப்பாடி தனது இனத்தாரை அழைத்துவந்து மேட்டைத் திருத்திக் குடியேறினான். அவனும் அவனது இனத்தாரும் குடியேறிய இடமே இன்று யாழ்ப்பாணம் என்றழைக்கப்படுகிறது.

ஓவியத்திலிருந்த இளவரசி சீர்பாததேவியை மன்னவன் பார்த்தான். அவ்வளவுதான். அவளது மோகன எழிலிலே தன் மனதைப் பறிகொடுத்தான். சதா அவளையே பார்த்துக்கொண்டிருக்கலாம்போற்றோன்றியது மன்னவனுக்கு. உள்ளத்திலே சீர்பாத தேவியைக் குடியிருத்திக் காதல் வயப்பட்டான் காவலன் வாலசிங்கன்.

சிங்கை நகரிலே மன்னவன் வாலசிங்கனுக்கு இருப்புகொள்ளவில்லை. அவனது உள்ளமெங்கும் சீர்பாததேவியே நிறைந்து நின்றான். ஆதலினால் அவளை நினைத்து நினைத்துப் பார்ப்பதிலேதான் அவனது பொழுதெல்லாம் கழிந்துகொண்டிருந்தது.

நாளாந்த ஆட்சிக் கடமைகளைக்கூடச் செய்வது வாலசிங்கனுக்குத் துன்பமாகவே இருந்தது. சீர்பாத தேவியை நினைத்து நினைத்துப்பார்த்து இன்ப வேதனையுற்றதனால், சதா சிந்தனை வயப்பட்டவனாகவே தோன்றினான்.

மன்னவனது நிலைமையினை அவதானித்த அமைச்சர் சிந்தித்தார். இளமைப் பருவத்தினான மன்னவனுக்கு எந்தவகையான நோயும் ஏற்படவில்லை. நோய்யென்றால் அரண்மனை வைத்தியர்கள் துடிதுடித்துக்கொண்டு முன்றிற்பார்களே! அவர்களது மூலிகைகளுக்கு எந்த நோய்யென்றாலும் கட்டுப்பட்டுவிடுமே! ஆனால் அரண்மனை வைத்தியர்கள் மன்னவனை அணுகவேயில்லை. அப்படியானால் இளமை கொழிக்கும் மன்னவனுக்கு ஏற்பட்ட நோய், உடல் நோயல்ல! மனநோயாகத்தானிருக்கவேண்டுமென்று அமைச்சர் முடிவுகட்டினார்.

வயதில் முதிர்ந்து, அனுபவத்தில்மிக்க அமைச்சரது முடிவு தவறானதாக முடியாதே. ஆகவே அமைச்சர் மன்னவன் வாலசிங்கனைத் தனிமையில் அணுகினார். மனதிலுள்ளதை யாரிடமாதல் சொல்லித்தீர்க்க

வேண்டுமென்றிருந்த மன்னவனுக்கு, அமைச்சர் தனிமையிலே வந்தது இதமானதாகவே இருந்தது.

அமைச்சர் மன்னவனது காதல் நோயினை அறிந்துகொள்ள வந்தார். மன்னவனும் தனது காதல் நோயினை அமைச்சரினோற்றான் தீர்க்கமுடியுமென்று கருதினான். ஆதலினால் மன்னன் தன் மனதையே திறந்துகாட்டினான் அமைச்சரிடம். தன் மனக் கருத்தைத் தெளிவாகவே கூறினான் மன்னவன்.

மன்னவனின் கருத்தினை நிறைவு செய்வது அமைச்சரின் தலையாய கடமையாயிற்றே! வாலிப்பருவத்தினான மன்னவனை வாழ்க்கையில் இணைத்து வைக்கவேண்டியதும் அமைச்சரின் தனியாய கடமையுமாயிற்றே. கடமையை நிறைவுசெய்ய, கடமை வீரராகத் திருமணத் தூதினைச் சுமந்துகொண்டு அமைச்சர் சோழநாட்டினுக்குப் புறப்பட்டார்.

சங்ககாலம் தொடக்கம் பெரும் புகழுடன் வாழ்ந்த சோழ மன்னர்களது வரலாற்றிலே ஆறு நூற்றாண்டுகள் இருள்படிந்த காலமாகும். கி. பி. 300ஆம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ஆம் ஆண்டு வரையும் சோழநாட்டு வரலாறு இருள் மண்டியதாகும். இக்காலத்தில் சோழர்கள் முடி இழந்து சிற்றரசர்களாக வாழ்ந்தார்கள். இருண்ட காலத்துச் சோழ மன்னர்களைப்பற்றிச் சோழவரலாறு மௌனமே சாதிக்கிறது. இருந்தாலும் சில சோழ மன்னர்களைப்பற்றிப் பெரிய புராணமும், திருமுறையும் கூறுகின்றன.

சோழர்கள் இருண்ட காலத்திலே சோழ மன்னர்கள் சிற்றரசர்களாக உறையூர், பழையாறை, திருவாரூர் என்னும் நகரங்களிலிருந்துகொண்டு செங்கோல் செலுத்தினார்கள்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பழையாறை நகரமே சோழர்களது தலைநகரமாக விளங்கியது.

பழையாறை அரியணை வழியிலே சோழ மன்னனாகக் கி. பி. 831ஆம் ஆண்டு குமராங்குசன் முடிபுனைந்தான்.

குமாரங்குசன் நந்திவர்மபல்லவனின் ஆணையை ஒப்புக்கொண்டு திறை செலுத்தும் சிற்றரசனாகச் செங்கோல் செலுத்திவந்தான். பல்லவனுக்குத் திறை செலுத்தும் மன்னவனாகக் குமாரங்குசன் செங்கோல் செலுத்திவந்தாலும், கொடையில் காணனை நிகர்த்தவனாக விளங்கினான். நேர்மை, ஒழுக்கம் என்னும் பண்புகளை ஆபரணமாகப் பூண்ட குமாரங்குசன் தெய்வபக்தியிலும் தர்ம சிந்தனையிலும் இணையற்று விளங்கினான். குடிமக்களைத் தன் மக்கள்போல் பேணிக் காத்துவந்த குமாரங்குசனது பெருமைகளைப்பற்றி வேலூர்ப்பாழையச் செப்பேடுகள் சிலாகித்துக் கூறுகின்றன.

சோழரது இருண்டகாலச் சிற்றரசு வாழ்க்கையினுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் விஜயாலயன் என்னும் வீரப்புதல்வனைப் பெற்றெடுத்தான் குமராங்குசன். இளவரசன் விஜயாலயனது ஒரே பேரூன தங்கையாகப் பிறந்தாள் இளவரசி சீர்பாத தேவி! குமராங்குச மன்னனது அரவணப்பிலே, பழையாறையில் விஜயாலயனும் சீர்பாததேவியும் வளர்ந்து வயதெய்தினார்கள்.

இக்காலையில் பழையாறை அரண்மனைக்கு வந்த அமைச்சரைச் சோழ மன்னனான குமராங்குசன் அகம்மலர அன்புடன் வரவேற்றான். சிங்கை மன்னனின் பரிசுப் பொருட்களை முன்வைத்த அமைச்சர், திருமணச் செய்தியையும் வெளியிட்டார்.

பல்லவ வேந்தனுக்குத் திறை செலுத்திச் சிற்றரசன்போல் வாழ்ந்துவந்த குமராங்குச சோழன், சோழநாட்டின் நலத்தைப் பொறுத்து சிங்கை மன்னவனது சம்பந்தத்தை விரும்பினான். தனது மகள் சீர்பாததேவியினைச் சிங்கை மன்னவனுக்குக் கொடுப்ப

தற்கு இயைந்தான். திருமண முகூர்த்த நன்னாள் குறித்து அமைச்சர் சிங்கைநகர் திரும்பினார்.

மன்னவன் வாலசிங்கள் திருமணத்தினுக்காக நாட்குறித்து வந்ததுபற்றிக் குதூகலப்பட்டான். உள்ளத்திலுறைந்தவன், வாழ்க்கைத் துணைவியாவதென்றால் குதூகலத்தினுக்குக் குறைவுதானேது?

பெரியவர்கள் நிச்சயித்த நன்னாளிலே சிங்கை மன்னவனாகிய ஜெயதுங்க பரராசசிங்கள், சோழ இளவரசி சீர்பாததேவியினை மக்கள் மனமார வாழ்த்த பழையாறை அரண்மனையில் திருமணம் செய்துகொண்டான்.

புதுமணத் தம்பதிகள் வெகு மகிழ்வாக ஓர் திங்கள் பொழுதினை இன்பமாகச் சோழநாட்டிலே கழித்தார்கள். சிங்கை மன்னவன், பழையாற்றை நகரத்திலே இன்பத்தின் எல்லையில் என்னாலும் நீந்திக் கொண்டிருக்கமுடியுமா? தனது வளநாட்டினுக்குத் திரும்பவேண்டியதின் அவசியத்தை இல்லாள் சீர்பாத தேவியிடம் கூறினான்.

கணவன் வாழும் இடந்தானே மனைவிக்கும். ஆகவே கணவனுடன் சிங்கை நாட்டிற்குச் செல்லச் சீர்பாததேவி தந்தையிடம் அனுமதி கோரினாள்.

ஒரேபேரூன மகளாகச் சீர்பாததேவி இருந்தாலும், கணவனுடன் இணைந்து வாழவேண்டியவளாயிற்றே! கணவன் வாழும் இடந்தானே மனைவிக்குச் சொர்க்கம். ஆகவே அருமை மகளைச் சிங்கை மன்னவனுடன் தனிமையாகக் குமராங்குச சோழன் அனுப்பிவைக்காமற் தன் மக்களிற் பலரைத் துணையாகச் சேர்த்தான்.

திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டுமாவடி ஆதிய இடங்களில் வாழ்ந்த முதன்மையான அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர்

என்னும் குலத்தைச் சேர்ந்த தலைவர்களையும், அவர்களது மனைவிமார்களையும் சோழ மன்னவன் தேர்ந்தெடுத்தான். அந்தவகையிலே சிந்தன், பழையன், காலதேவன், காங்கேயன் என்னும் அரசகுலத்தவர்கள், சந்திரசேகர ஐயர், அச்சுத ஐயங்கார் என்னும் அந்தணர்கள், கண்ணப்பமுதலி என்னும் வேளாளர், முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சங்கரச்செட்டி என்பவர்கள், அளர்களது மனைவிமார்கள் முதலியோர் சிங்கை நாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறினார்கள்.

சோழகுல மகாராணிகள் பரம்பரையாக வழிபட்டுவந்த தங்கவேலினை அன்னையிடம் காணிக்கையாகப் பெற்றுக்கொண்டு சீர்பாததேவி கப்பலில் ஏறினாள். தொடர்ந்து மன்னவன் வாலசிங்கனும் கப்பலில் ஏறினான். சோழகுல அரசகுலத்தவர்களும், சோழநாட்டு மக்களும் வாழ்த்தொழி எழுப்பக் கப்பலானது கடலிலே விரையலாயிற்று.

கப்பல் கடலிலே ஓடிக்கொண்டிருந்தது. அவ்வேளை சீர்பாததேவி தன் கணவனிடம், சிங்கை நாட்டின் செங்கோல் பரவும் நாட்டினைத்தையும் சுற்றிக் காட்டும்படி வேண்டுகோள் விடுத்தாள்.

அன்பு மனையாளின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட வாலசிங்க மன்னன், கப்பலினை கிழக்குக் கரையோரமாகச் செலுத்தும்படி பணித்தான்.

வாலசிங்க மன்னவனது ஆணை பரவும் கிழக்குக் கரையோரமாக ஓடிவந்த கப்பலானது, திரிகோண மலையிலுள்ள கோணேஸ்வரப் பெருமானது ஆலயத்தினுக்கு எதிராக நின்றுவிட்டது. எந்தத் திக்கும் நகரமுடியாதவாறு நங்கூரம் பாய்ச்சியதுபோல் கப்பல் தானாக நின்றது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது.

கோணேசுவரப் பெருமானை மனமுருக வழிபட்டுக்கொண்டிருந்த சீர்பாததேவியினுக்கு, கப்பல் தானாக நின்றது தெய்வீக அருளாகுமெனக் கருதினாள். ஆகவே கப்பல் நிற்கும் காரணத்தைக் காணுமாறு கப்பலில் இருந்தவர்களுக்குப் பணித்தாள்.

சீர்பாததேவியின் கட்டளைக்குப் பணிந்த சிந்தன் காரணத்தைக் காணக் கடலிலே குதித்தான். கடற்பாறை எதிலுமே கப்பல் மோதி நிற்கவில்லையெனக் கண்ட சிந்தன், கடலின் அடியிலே சென்று பார்த்தான். கப்பலுக்குக் கீழே, கடலின் அடியிலே விளையகப் பெருமானது திருவுருவமொன்றிருக்கக் கண்டு, சீர்பாததேவியிடம் கூறினான்.

விளையகப் பெருமானது அருளிற்றான் கப்பல் நின்றதெனக் கண்ட சீர்பாததேவி, விளையகரது திருவுருவத்தைக் கப்பலிற் சேர்க்கப் பணித்தாள். சிந்தன் திரும்பவும் கடலிற் குதித்து விளையகப் பெருமானைப் பணிந்து, விளையகப் பெருமானது திருவுருவத்தைத் தூக்கிக் கப்பலிற் சேர்த்தான்.

விளையகப் பெருமானது திருவுருவத்தைக் கண்டதும் கப்பலில் இருந்த அனைவரும் வீழ்ந்தபடி பணிந்தார்கள். சீர்பாததேவியும் விளையகப் பெருமானை மனமார வழிபட்டு “இக்கப்பலானது தங்குதடையின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற்கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்” என வேண்டினாள்.

சீர்பாததேவியின் வேண்டுகூறிக்கிணங்கக் கப்பலும் ஓடலாயிற்று. கிழக்கு கடற்கரை வழியாக ஓடிய கப்பலானது மட்டக்களப்பு வாவியிலே புகுந்து தெற்கு நோக்கிச் சென்று வாவியின் அந்தமான *வீரர்முனையில் கரைதட்டி நின்றது.

* மட்டக்களப்பினை ஆட்சி செலுத்திய கூத்திக மன்னவன் தனது வீரர்களைக் கொண்டு களப்பு முனைவரையும் பாதை அமைத்துக் களப்பு முனையில் படைவீடுகள் கட்டிக் குடியிருத்தினான். அந்த இடத்தினுக்கு மன்னவன் வீரர்முனை என்னும் பெயர் சூட்டினான். வீரர்முனை என்னும் பெயர் சிதைந்து வீரமுனை எனவும் வழங்குகிறது.

கரைதட்டி நின்ற கப்பலைக் காணவும் சீர்பாத தேவி மகிழ்வுற்றாள். கப்பலில் வந்த அனைவரும் இறங்கினார்கள். வீரர்முனையிலேயே அனைவரும் தங்கு வதற்குக் கூடாரங்கள் அடிக்கப்பட்டன.

தான் வினாயகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்கச் சீர்பாததேவி தன்னுடன் கப்பலில் வந்த சோழநாட்டு மக்கள் அனைவரையும் கோயிலெடுக்கப் பணித்தாள்.

சோழநாட்டு மக்கள் வீரர்முனையில் எடுக்கும் கோயிலுக்கு உதவிசெய்ய அப்பொழுது வீரர்முனையில் மக்களே குடியிருக்கவில்லை. ஆகவே வாலசிங்க மன்னவன் அயல் இடங்களில் வாழ்ந்த மக்களைக் கோயிற் பணிக்கு உதவும்படி பணித்தான்.

மக்களது அயராத உழைப்பினால் வீரர்முனையிலே வினாயகப் பெருமானுக்கு நவமான கோயில் எழுந்தது. கண்கொள்ளாக் காட்சியாக எழுந்த கோயிலைப் பார்த்த சீர்பாததேவி அகம்மகிழ்ந்தாள்.

சோதிடர் குறித்த நல்நாளிலே வேதாகம விதிப்படி மன்னவன் வாலசிங்கன் வினாயகரது திருவுருவத்தைக் கோயிலில் எழுந்தருளச்செய்தான். சிந்துயாத்திரையின் பயனாகக் கிடைத்த வினாயக ராதலினால் ***சிந்துயாத்திரைப் பிள்ளையார்** எனப் பெயர் சூட்டி, மன்னவனும் தேவியுமாகப் பெருவிழா எடுத்தார்கள்.

சிந்துயாத்திரைப் பிள்ளையார்க் கோயில் எடுப்பித்து விழாக் கொண்டாடியதன் பயனாகச் சீர்பாத தேவி சிந்துயாத்திரைப் பிள்ளையாரின் வழிபாட்டினுக்காகக் கணவனிடம், தனது கருத்தைக் கூறினாள்.

* சிந்துயாத்திரைப் பிள்ளையார் என்ற பெயர் காலப்போக்கினால் தீர்ந்து இன்று சிந்தாத்திரைப் பிள்ளையார் என்றும் வழங்குகிறது.

சீர்பாததேவியின் கருத்தினை அகம்மலர வர வேற்ற மன்னவன் வாலசிங்கன் சோழநாட்டு மக்கள் அனைவரையும் அழைத்துக் கூறலானான்.

“பல்வேறு குலத்தைச் சேர்ந்த நீங்கள் சிந்துயாத்திரைப் பிள்ளையாருக்காக ஒன்றுபட்டு ஒரு குலத்தவர்போலக் கோயில் எடுப்பிக்க உழைத்தீர்கள். வீரர்முனையிலே உங்களது இளவரசி சீர்பாததேவி எடுப்பித்த சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயில் என்றென்றும் சோழநாட்டு மணம் கமழ வழிபாடு குறையேயின்றி உங்களால் நடைபெறவேண்டும்”

“உங்கள் இளவரசி சீர்பாததேவியின் பெருவிருப்பினை நிறைவு செய்யவும், பல்வேறு குலத்தவரான உங்களுக்குள் எக்காலத்திலும் வேற்றுமை ஏற்படாதிருக்கவும், உங்கள் அனைவரையும் ஒரு குலமாக உங்கள் இளவரசி சீர்பாததேவியின் பெயரினால் **சீர்பாதகுலமாக** வகுக்கிறேன். இதுமுதல் நீங்கள் அரசகுலத்தவரல்ல! அந்தணரல்ல! வேளாளரல்ல! வணிகரல்ல! அனைவரும் ஒன்றான ஒருமித்த இனமான சீர்பாதகுலத்தவராகும்.”

“சிந்துயாத்திரைப் பிள்ளையாருக்காக இதுமுதலாக வீரர்முனையிலே நிரந்தரமாக வாழத் தொடங்கும் நீங்கள் சாதாரணமானவர்களல்ல! அரசகுல கௌரவத்தை உடையவர்களாகும். சோழநாட்டு இளவரசியின் உறவினரான நீங்கள் ஈழத்தின் மிகவும் மேலான அரசகுலமாக மதிக்கப்படுவீர்கள். ஆதலினால் சீர்பாதகுலத்தவரான உங்களுக்கு அரவிந்தமலர், செங்கோல், கொடி எனப் பொறிக்கப்பெற்ற மேலான அரசகுல விருதினை வழங்குகிறேன். அமரர்கள் என்று புகழத்தக்கதான கௌரவத்தையும் உங்களுக்கு அளிக்கிறேன்”

“சிந்துயாத்திரைப் பிள்ளையாரின் ஆலய வழிபாட்டின் பொருட்டும், உங்களது வளமான வாழ்க்

கையின் பொருட்டும் வயல் நிலங்களை மானியமாக வழங்குகிறேன்'' என்று கூறி முடித்தான் சிங்கை நாட்டு மன்னவனான வாலசிங்கள்.

மன்னவன் கூறியதற்கிணங்க சாசனம் செய்து செப்பேட்டுத் திருமுகத்தையும் வழங்கினான்.

தன்பொருட்டு, தன்னுடன் வந்த சோழநாட்டு மக்களைத் தன் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்த தனால் மகிழ்ந்த சீர்பாததேவி சோழ அரசகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டுவந்ததுமான தங்க வேலினைச் சீர்பாதகுலத்தவர்களுக்கு வழங்கினான்.

அரசு கௌரவமும், அரசு விருதும் பெற்றதாகக் கிழக்கு ஈழத்திலுள்ள வீரர்முனையில் சீர்பாதகுலத்தை நிறுவி மகிழ்ந்த வாலசிங்க மன்னவனும், சீர்பாததேவியும் சிங்கைநகரினுக்கு மீண்டார்கள்.

“படையும் கொடியும் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரு முடியும் நேர்வனப் பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய”

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தினால் அரசு மரபினைச் சேர்ந்த சீர்பாதகுல மக்களின் சிறப்பினைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

4.

சீர்பாதகுலச் செப்பேடுகள்

கிழக்கு ஈழத்தைச் சிறப்பிக்கும் முக்கியமான அம்சம் இங்குள்ள கல்வெட்டுக்களாகும். கல்வெட்டுகளுள்ளால் சாதாரணமாகக் கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத்துக்களையே குறிக்கும். ஆனால் கிழக்கு ஈழத்திற் கல்வெட்டுகளுள், கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத்துக்களுடன், செப்புத் தகடுகளில் எழுதப்பெற்ற எழுத்துக்களையும் குறிக்கும்.

கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத்துக்களைக் கல்வெட்டுகளென்று வழங்குவதுபோல், செப்புத் தகடுகளில் எழுதப்பெற்ற எழுத்துக்களைச் செப்பேடுகளென்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கிழக்கு ஈழத்திலே செப்பேடுகள் என்ற சொல் வழக்கத்தில் இல்லாமல், புராதன சாசனங்கள் அனைத்தும் கல்வெட்டுகளென்றே வழங்கப்படுகின்றன. கவிதை வடிவாக எழுதப்பெற்ற கிழக்கு ஈழத்துச் செப்பேடுகள், சேமிக்கப்பெற்ற இடத்தின் பெயரினாலே வழங்கப்படுகின்றன.

கிழக்கு ஈழத்துச் செப்பேடுகள் அனைத்தும் கோயில்களிற்குள் சேமிக்கப்பட்டன. அந்நியர்களின் ஆட்சியின் பயனாகக் கோயில்களில் சேமிக்கப்பெற்ற செப்பேடுகள் பலரின் கைகளுக்குக் கைமாறின. இன்று பல பழைய குடும்பங்களிடம் விலைமதிக்க முடியாத பெரும் புதையல்போல் இச்செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மன்னவன் வாலசிங்கள் வீரர்முனையிலே சீர்பாதகுலம் வகுத்துச் சாசனம் செய்து கையளித்தான். இச்சாசனம் செப்புத் தகட்டில் எழுதப்பெற்று வீரர்முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கப்பட்டது. இது வீரர்முனைச் செப்பேடு என்று வழங்கப்பெறுகிறது.

மன்னவன் வாலசின்களும், சீர்பாததேவியும் வீரர்முனையிலிருந்து சிங்கை நகரினுக்கு வழிகொண்ட போது, திருகோணமலைக் கோணேசுவரர் கோயிலுக்குச் சென்றார்கள்.

கோணேசுவரப் பெருமானது அருளிற்றானே விரையகர் திருவுருவம் கிடைக்கப்பெற்றது. அதன் பெறுபேறுகத்தான் வீரர்முனையில் விரையகருக்குத் திருக்கோயில் எடுப்பிக்கவும் முடிந்தது. சோழநாட்டு மக்களை வீரர்முனையில் குடியிருத்திச் சீர்பாதகுலமாகவும் வகுக்க முடிந்தது. ஆகவே சீர்பாதகுலம் பற்றி மன்னவன் வாலசிங்கள் செப்பேட்டில் சாசனம் செய்து கையளித்தான். இச்சாசனம் திரிகோணமலைக் கோணேசர் கோயிலிற் சேமிக்கப்பட்டது.

சிங்கைநாட்டு மகாராணியான சீர்பாததேவி காலத்துக்குக்காலம் மன்னவனுடன் வீரர்முனை சிந்துயாத்திரைப் பிள்ளையாரை வழிபடவும், தன் நாட்டு மக்களைக் காணவும் வந்துசென்றாள். வீரர்முனைக்குச் சீர்பாததேவி வருவதுடன், கிழக்கு ஈழத்திலுள்ள திருக்கோயில்களையும் தரிசித்துக்கொண்டு செல்வது வழக்கமாகும். இவ்வாறாகச் சீர்பாததேவி மன்னவனுடன் வந்தகாலையில் திருக்கோயிற் சித்திரவேலாயுதர் கோயிலிலும், கொக்கொட்டிச்சோலைத் தான் தோன்றி ஈசுவரர் கோயிலிலும் சீர்பாதகுலம்பற்றிச் சாசனம் செய்து கையளித்தார்கள். இச்சாசனங்கள் அக்கோயில்களிலே சேமிக்கப்பட்டன.

சீர்பாதகுல வரன் முறையினைப்பற்றி வீரர்முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப்பேடு, திருக்

கோயிற் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு, கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு என்பவை சிறப்பாகக் கூறுகின்றன. இனி இச்செப்பேடுகளை நோக்குவோம்.

அ. வீரர்முனைச் செப்பேடு

கலிங்க நாட்டு உக்கிரசிங்க மன்னவன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்டு நாகநாட்டினை ஆட்சி செலுத்தலானான். நாகநாட்டிலுள்ள புனித நீரூற்றான கிரிமலைக்கு நீராடவந்த சோழ அரசகுமாரியான மாருதப்பிரவல்லியை உக்கிரசிங்க மன்னவன் காதலித்துக் கடிமணம் செய்துகொண்டான்.

இருவரும் மனமொத்த இல்வாழ்க்கை நடத்தியதன் பயனாக வாலசிங்கள் என்னும் புதல்வனைப் பெறறெடுத்தனர். பாலகணை வாலசிங்கள் வளர்ந்து சகல கலைகளையும் கற்றான். வான் வழியாகச் செல்லும் அபூர்வ சக்தியினையும் பெற்றான்.

சோழநாட்டு மன்னவனாகிய குமராங்குசனது அருமை மகளான சீர்பாததேவியை மணந்து, தன் நாட்டினுக்குக் கப்பலில் புறப்பட முனைந்தபொழுது, சோழ மன்னன் குமராங்குசன் தனது உறவினரிற் பலரைச் சேர்த்துச் சீர்பாததேவிக்குத் துணையாக அனுப்பிவைத்தான்.

கப்பலானது ஓடிவருகையிலே, திரிகோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயிலினுக்கு எதிராகத் தானாகவே நின்றுவிட்டது. இதனைக் கண்ணுற்ற சீர்பாததேவி, வியப்புற்றுக் கப்பல் நிற்கும் காரணத்தைக் கண்டறியப் பணித்தாள்.

கப்பல் நிற்கும் காரணத்தைக் காணக் கடலிற் குதித்தவர்கள், கப்பலுக்குக் கீழே விரையகரது திரு

வுருவமொன்றிருக்கக் கண்டு, கப்பலிற் சேர்த்தார் கள். வினாயகரது திருவுருவத்தைக் கண்ணுற்ற சீர் பாததேவி தெண்டனிட்டுப் பணிந்து “இக் கப்ப லானது தங்குதடையின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற் கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண் டாடுவேன்” என வேண்டினாள்.

சீர்பாததேவியின் வேண்டுகிறவுக்கிணங்க நின்ற கப்பல் ஓடலாயிற்று. கடல் வழியாக ஓடிய கப்ப லானது மட்டக்களப்பு வாயிலே புகுந்துசென்று வீரர்முனையிலே கரைதட்டி நின்றது.

வீரர்முனையிலே கப்பலிலிருந்து இறங்கிய சீர் பாததேவி, தனது வேண்டுகிறவுக்கிணங்கத் தன னுடன் கப்பலில் வந்த மக்களைக் கோயில் எடுப்பிக்கப் பணித்தாள். மன்னவன் வாலசிங்கன் கோயிற் திருப் பணியினுக்கு அயலில் வாழ்ந்த மக்களையும் உதவப் பணித்தாள்.

சோழநாட்டு மக்களது கைவண்ணத்திலே எழுந்த திருக்கோயிலிலே வினாயகரது திருவுருவத்தை எழுந்தருளச் செய்து சிந்துயரத்திரையின் பயனாகக் கிடைத்தமையினூற் சிந்துயரத்திரைப் பிள்ளையார் எனப் பெயர் சூட்டி, மன்னவனும் தேவியுமாகப் பெருவிழா எடுத்தார்கள்.

கோயிலில் வழிபாடு செம்மையாக நடை பெறும் பொருட்டுச் சீர்பாததேவி தன்னுடன் வந்த சோழநாட்டு மக்களை வீரர்முனையிலே குடியிருத்த விரும்பினாள்.

சீர்பாததேவி தன் நாட்டுமக்களைக் குடியிருத்த விரும்பியதனால், மன்னவன் அவர்களைச் சீர்பாத தேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தான். பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களை ஒரே குலமாகச் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்த மன்னவன் “நீங்கள் அனைவரும் அரச குலத்தவ

ராகும்” எனக் கூறி அதன் சின்னமாக அரசுவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும் வழங்கினான்.

தன் பெயரினால், தன் நாட்டுமக்களைச் சீர்பாத குலமாக வகுத்து வீரர்முனையில் குடியிருத்தியமை யினால் மகிழ்ந்த சீர்பாததேவி, சோழ அரசகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்க வேலினையும் சீர்பாத குலத்தவருக்கு வழங்கினாள்.

சிந்துயரத்திரைப் பிள்ளையார் கோயிலில் இனிது நடைபெறும் பொருட்டு மன்னவன் வாலசிங்கன் வயல் நிலங்களை மானியமாக வழங்கச் சாசனம் செய்து கையளித்தான். இந்த வரன் முறையினை மன்னவன் செப்பேட்டில் பொறித்து வீரர்முனைச் சிந்துயரத் திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கச் செய்தான்.

வீரர்முனைச் சிந்துயரத்திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டுச் சாசனம் வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகிறது. இத் தகைய வீரர்முனைச் செப்பேடுதான் இது.

1. கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய் இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம் உக்கிர சிங்கனின் உறைவிடம் *கண்டி மிக்க புகழ்நின்ற விற்பன கன்னிகை மாருதப் புரவிக வல்லி என்பாளை பேருற மணந்து பெற்றிடு மகனாம்.
2. வால சிங்கனென வலிவுறு சிங்கம் வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம் கலைகள் அறுபத்து நான்கிலும் வலியன் தொலைவில் விண்ணில் துரிதமாய்ச் செல்லும் மந்திர வித்தையும் மாண்புறக் கற்ற சுந்தர ரூபன் சோழநா டேகி

* கண்டி என வழங்கப்பட்டது கதிரமலை நகராகும். முன்னூலீற் தலைநகரினைக் கண்டியென்று வழங்குவது வழக்கமாகவும் இருந்தது.

3. அரவா பரணன் அடியினை மறவாக்
குமராங் குசனென கூறு பெயரினன்
சிறந்திடு சோழன் அருந்தவப் புதல்வி
சீர்பாத தேவியை திருமணம் செய்து
4. ஈழ நாடேக எண்ணுங் கால்
சோழ மாமன்னன் துணையாட் களாய்
மன்னர் குலத்து மக்களை யனுப்ப
எண்ணம் கொண்டு இன்புட னாய்ந்து
5. திருவொற்றி யூர் சேர்ந்திடு மயலிலும்
பெருந் துறையூர் பின்னர் தன்மருங்கிலும்
கட்டு மாவடி கரையிரு புறத்திலும்
மட்டுக் கூங்கிய மறுபுறங் களிலும்
6. சிந்தன் பழையன் சீர்காங் கேயன்
சந்திர சேகரன் சதாசிவச் செட்டி
கால தேவன் கண்ணப்ப முதலி
ஞாலம் புகழ் முத்து நாயக்கன்
அச்சுத ஐயர் அவர்களது
இச்சை மனைவியரும் இன்னும் பலரையும்
சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து
வாழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல
7. கப்பலும் கடல்மிசை அப்ப னருளால்
செப்பம தாகவே தீங்கெதுவு மின்றி
ஓடி வருங்கால் உயர்ந்தோர் நிதமும்
பாடிப் பரவும் பரமனங் குசனும்
கோணேசர் வாழும் கோயில் முன்பாக
நானாதிக் கொன்றினும் நகராது நிற்க
8. ஓலம் ஓலமென் றுமையாள் கொஞ்சும்
பால னவனை பணிவுடன் வேண்டி
நேர்ந்ததை யறிய நேரிழை நல்லாள்
தேர்ந்தவர் தமக்கும் செப்பவே யன்றார்
9. ஆழ்கடலி லிறங்கி அலசிப் பார்க்க
நீள்புவி போற்றும் நிமலனைங் கரனின்
திருவின் உருவச் சிலைதனை யெடுத்து
உருவி லேற்ற அரசனு மரசியும்
10. எங்குதா னோடினும் எம்மவரின் கப்பல்
தங்கு தடையின்றி தட்டினுற் கரையில்
அவ்விட மாலயம் ஐயனே உமக்கு
செவ்விதா யமைத்து சிறப்பொடு பூசனை
நாடொறும் செய்வோம் நலம்புரி வாயென
பாடிப் பரவி மன்றடி யேநீர்
11. சிலையதைத் தாங்குமத் தெய்வீகக் கப்பல்
அலைகடல் மீதே அல்லலு ருமல்
மட்டுக் களப்பு வாவியை யண்டி
முட்டுப் படாமல் மோதிநில் லாமல்
ஓரேதிசை யாயோடி உறைவிட மிதுவென
வீரர்முனைக் கரை விருப்புட நின்றதே.
12. அரசனு மரசியும் ஆனைமா முகற்கு
பரிவுட னுலயம் பாங்குற வமைத்து
சிந்தர் குலத்தீர் தெய்வீகச் சிலையதை
சிந்து யாத்திரைச் சின்னமென் றிருத்தி
13. மண்டலா பிசேகம் மாண்புறச் செய்து
அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து
சித்தி வினாயக சிந்து யாத்திரை
பிள்ளையா ரென பெயருஞ் சூட்டி
14. தக்க புகழாகத் தகுவிழா வமைத்து
எக்காலத்து மிவ்விழா நிலைத்திட
பக்குவஞ் செய்து பல்வகை வாத்தியம்
தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தமதுற வினரை
செம்மன துடனே திருக்கோயிற் பணி
15. புரியச் சொல்லி பூமி பகிர்ந்து
தனித்தனி யளித்து தான்வணங்கி வந்த
தங்க வேலையும் சாமிக் களித்து
மங்கள கீதம்பா மகிழ்வாய்ப் பாடி
16. ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
சீர்பாத தேவியென் திருப்பெயர் சூட்டி
சீர்பாத குலம் சிறந்து விளங்கிட
பேராக வென்னாரும் பெருகி வாழ்ந்திட

17. அரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி
தரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி
அரச குலமென அன்பாய் வாழ்த்திட
வாழ்த்தி நல்லாசி வழங்கவே வாலசிங்கள்
தாழ்த்திச் சிரமது தான்பணிந் தனரே.

சாசனம்

கிண்ணறையம் வெளி கீற்றுத் துண்டு
மல்வத்தை வெளி மல்வத்தைக் குளம்
தரவை முன்மாரி சரிசம மாகிவிடும்
கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள்
நரசிங்க னென நற்பெயர் பெறும்
வரல சிங்கனுமே மானிய மாக
சாசன மெழுதி சகலருக்கு மீந்தான்.

ஆ. திரிகோணமலைச் செப்பேடு

சீர்பாததேவியின் பெயரினால், அவளது நாட்டு
மக்கள் குடியிருத்தப்பட்டபோது சீர்பாதகுலம் என
வகுக்கப்பட்டார்கள். இவர்கள் ஆரியநாடு கட்டு
மாவடி, பெருந்துறை, திருவெற்றியூர் என்னும்
இடங்களில் பெரும் சிறப்புடன் வாழ்ந்தவர்களாகும்.

தருக்கள் பொருந்திய மாலையும், புகழ்பரப்பும்
கொடியும், முத்துக் குடையும், முப்புரி நூலும், கவச
குண்டலமும், தாமரை மலரும், முரசாசனமும்,
ஆலாத்தியும், அரசகுடையும், பூரண கும்பமும்,
வாயிற் தோரணமும், நிலபாவாடையும் தங்களுக்கு
வரிசையாகக் கொண்டவர்கள். மேலும் சீர்பாத
குலத்தவர்கள் உலகம் புரக்கும் புகழும், மகிமையும்
விருதும் கொண்டவர்களாகும். இவ்வாறான பெருமை
கள் உடையவர்கள் சீர்பாத குலத்தவர்களென்று
திரிகோணமலைச் செப்பேடு கூறுகிறது. இத்தகைய
திரிகோணமலைச் செப்பேடுதான் இது.

திருமருவு கட்டுமாவடி பெருந்துறை சிறந்த
உத்தர தேசமும்
செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே
செகமீது வருதீரனும்
தருமருவு தெரியலவர் கொடிபெருமை தவளநிறத்
தகமிவை தனிவிளக்கு
தகைமைபெறு பூனூலுடன் கவச குண்டலஞ்
சரசமலர் முரசாசனம்
அருமைசெறி ஆலாத்தி குடை தோரணமோடரிய
மதில் பாவாடையோன்
அரசியின் குலமென அவள் நாமமேபெற்று
அன்று சீர்பாதமாணோன்
உருமருவு தரையினில் அரிய புகழ்செறி
உலகமகிழ் மகிமையுடையோன்
உரைவிருது தனையுடைய ஆரியநாடு திரு
வெற்றியூரரசு புரிவீரனே.

இ. தீருக்கோயிற் செப்பேடு

ஈழநாட்டு மன்னவனாகிய வாலசிங்கள் அறு
பத்திநான்கு கலைகளையும் தெளிவாகக் கற்றவன்.
நான்கு வேதங்களையும் முறையாக ஓதியவன். கமண
குளிகை எனப்படும் வான்வளிச் செல்லும் சக்தியைப்
பெற்றவன். ஆதலினால் நீதி தவறாது செம்மையாகச்
செங்கோல் செலுத்தினான்.

கட்டிளங்காளையான வாலசிங்க மன்னவன்
திருமணம் செய்யக் கருத்துக்கொண்டான். அதன்
பயனாகச் சோழ மன்னவனின் மகளான சீர்பாத
தேவியைச் சோழநாட்டினுக்குச் சென்று திருமணம்
செய்தான்.

இல்லாளாகிய சீர்பாததேவியை அழைத்துக்
கொண்டு மன்னவன் வாலசிங்கள் ஈழத்தினுக்குப்
புறப்பட்டபொழுது, சோழமன்னவன் மகளுக்குத்

துணையாகப் பலரைச் சேர்த்து அனுப்பினான். அந்த வகையிலே அச்சுத ஐயங்கார், அவர் மனைவி செந்திரு, திருவொற்றியூர் சந்திரசேகரர், அவர் மனைவி பார்வதி, கட்டுமாவடிக் கண்ணப்பமுதலி, முத்துநாயக்கன், சங்கரச்செட்டி, சதாசிவச்செட்டி முதலியோர் ஈழத் தினுக்குச் செல்லும் கப்பலில் ஏறினார்கள்.

கப்பலானது கடல்வழியாகச் செல்கையில் திரி கோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயிலின் முன்பு எந்தத் திக்கும் நகராதவாறு நின்றுவிட்டது. கப்பல் நிற்கும் காரணத்தைக் கண்டறிய மன்னவன் பணித்தான். கட்டளைக்குப் பணிந்து கடலில் குதித்த வர்கள் வினாயகரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு கப்பலில் சேர்த்தார்கள்.

வினாயகரது திருவுருவத்தினைக் கண்ட மன்ன வனும் தேவியும் பணிந்து “இக்கப்பலானது தங்கு தடையின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடு வோம்” என வேண்டினார்கள். அதற்கிணங்க வினாயக ரது அருளினால் கப்பலும் ஓடலாயிற்று. கடல் வழி யாகச் சென்ற கப்பல், மட்டக்களப்பு வாயிலே புகுந்து சம்மாந்துறைக்கு அணித்தாகவுள்ள வீரர் முனையில் கரைதட்டி நின்றது.

கப்பலில் வந்த அனைவரும் வீரர்முனையில் இறங் கினார்கள். மன்னவன் வாலசிங்கன் வீரர்முனைக்கு அயல் இடங்களில் வாழ்ந்த மக்களை அழைத்து, சோழநாட்டு மக்களுடன் சேர்ந்து கோயில் எடுப்பிக் கப் பணித்தான்.

மக்களின் அயராத உழைப்பினால் வீரர்முனை யிலே, வினாயகருக்கு நவமான கோயில் எழுந்தது. புனிதமான நன்னாளில் வினாயகரை எழுந்தருள் செய்து, சிந்துயாத்திரையின் பயனாகக் கிடைத்தமையி னால் சிந்துயாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர்சூட்டி மன்னவன் வாலசிங்கன் பெருவிழா எடுப்பித்தான்.

கோயில் வழிபாடு குறைவில்லாது நடைபெறும் பொருட்டு நெற்காணிகளை மன்னவன் வழங்கிச் சாசனம் செய்து கையளித்தான். சோழநாடு இருந்து வந்த அந்தணர்களை அழைத்து, ஆலய வழிபாட்டின் பொருட்டு வீரர்முனையில் இருக்கப் பணித்ததுடன், “உங்கள் இளவரசியின் பெயரினால் நீங்கள் இனிச் சீர்பாத குலத்தவரென்று அழைக்கப்படுவீர்கள்” என்று கூறி வெற்றிக்கொடியை விருதாக வழங்கினான். வணிகர்களை அழைத்து “நீங்களும் வினாயகர் கோயில் விளங்க இங்கு ஒற்றுமையாக வாழுங்கள்” எனக் கூறினான்.

கோயிலுக்கும் சீர்பாதகுலத்தவருக்கும் விளை நிலங்களை மானியமாக வழங்கி மன்னவனும் சீர்பாத தேவியும் தலைநகரினுக்குச் சென்றார்கள். இந்த வரன் முறையினைக் கூறும் செப்பேடு திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயிலில் சேமிக்கப்பட்டது. ஆதலினால் இது திருக்கோயிற் செப்பேடு என வழங்கப்பெறுகிறது. இத்தகைய திருக்கோயிற் செப்பேடுதான் இது.

1. திருவளர் கயிலைச் சிவனருள் புரிய மருவள ரிலங்கை மன்னனும் வால சிங்க னென்னும் சிறந்த பேருடையான் சித்துவித்தையில் செகமெச்சிய தீரன்
2. கலைஞானம் அறுபத்துநாலும் கற்றுத்தேறினேன் இருக்கு யகர் சாமம் அதர்வமெனும் வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன் கமண குளிகையின் கார சக்தியால் நாடு தேசவள விகற்பங்களை நன்றாய் அறிந்தோன் ஈழ தேசமெனும்
3. இலங்கா புரிக்கு இராச தானியென *கண்டிமா நகரை கனம்பெற வகுத்து செங்கோல் செலுத்தி தேசத்தை யாளுகையில் மன்னனு மப்போ மணஞ்செய்யக் கருதி

* கண்டி எனப்பட்டது தலைநகரான சிங்கை நகரின்மையாகும். முன் னளில் தலைநகரைக் கண்டி என அழைப்பது வழக்கமாகும்.

4. துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி
மன்னு சோழன் மாதவப் புதல்வியை
மணமலை சூட்டி மகிழ்ந் திருக்கையில்
இராசனும் தன் பவனாகிய இராணியாம்
அம்மா ஞடன் சனங்கனையும் சேர்த்து
சந்தோச மாக தென்னிலங்கா புரி
5. சேர விரும்பி ஆரியநாட்டு
அந்தணர் தம்மில் அச்சதனையங்கார்
அவர் மனைவி செந்திரு மாது
தேவியா ருடன் திருவெற்றி யூரின்
சிவனடி மாறவ சந்திர சேகர
சமய தீட்சதர் தையலால் பார்வதி
கட்டு மாவடி கண்ணப்ப முதலி
முத்து நாயக்கன் முதலி யோருடன்
6. குடி மக்களைக் கூட்டிச் சேர்த்து
கப்ப லோட்டக் கைதேர்ந் தவரில்
சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி
இவர்களை ஏற்றி இராசனு மிராணியுமேறி
தென்னிலங்கா புரி திசைநோக்கி வருகையில்
திரிகோணமலை திரைகடல் நடுவில்
7. கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது
நின்றிடும் கப்பலை கண்டது மரசன்
காரண மேதென கண்டறி வீரென்
ஏவ லாளர் இறங்கி பார்க்கையில்
8. ஐந்து கரமும் யானை முகமும்
அங்குச பாசமும் தாங்கிய கையுடன்
எங்கள் பிரான் எழுந்தருளி யிருக்கிறாரென
அவ்வுரை கேட்டு அரசனும் திகைத்து
அந்தணர் தங்களை அன்புடன் பார்த்து
ஐயனே நீங்கள் ஆழியி லிருக்கும்
மெய்யனை கப்பலில் விரைவுடன் சேரென
அவ்வார்த்தை கேட்டு அந்தண ராரோர்
9. கண்ணீர் சொரியக் கசிந்த மனதுடன்
வெள்ள மதம்பொழி வினாயக பிரானை
உள் ளன்புடன் ஊக்கமாய் நின்று
கணைசனை வாவென கைகூப்பித் தொழ

10. அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல்
திருவடி தன்னை சீக்கிரம் காட்ட
கடலி லிருந்த கருண கரனின்
பாதார விந்தம் பற்றி சேர்ந்தனர்
11. பற்றிய பொழுது பாராளு மன்னன்
சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி
ஐந்து கரனே இச்சிந்து யரத்திரையில்
உன்திரு வடிகாண எத்தவம் புரிந்தோம்
எத்தினே மென்று இறைஞ்சி பணிந்து
கருண கரனே இக்கப்ப லானது
12. கண்டி மாநகர் கரையை யடைந்தால்
ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி
பூசை செய்விப்பேனென பூபதி போற்றினான்
இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க
செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப
13. கணைச னருளால் கப்பலு மோடி
சம்மாந் துறை சார்ந்திடு நகரம்
வீரர் முனையென விளம்பிய திக்கரை
கப்பல் சேர கண்டு எல்லாரும்
கப்பலை விட்டு கரையி லிறங்கி
14. தச்சர் சித்தர் தட்டார் முதலிய
குடி மக்களை கோவு மழைத்து
ஐங்கரக் கடவுளுக்கு ஆலய மொன்று
சீக்கிர மமையெனச் செலவு கொடுக்க
15. அரச னுரைப்படி ஆலயம் அமைத்தார்
அந்தண ராதியோர் அபிசே கித்து
வினாயகப் பெருமானை வீழ்ந்தடி பணிந்து
கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார்
16. கண்டி யரசன் கணைசப் பெருமானை
சிந்து யாத்திரையுள் திருவடி கண்டதால்
சிந்து யாத்திரை பிள்ளையார் நாமத்துடன்
நித்திய பூசை நியமமாகச் செய்து
வினாயக ராலயம் விளங்கிடும் பொருட்டு
செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்

17. தேவாலயத்தின் திருப்பணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர் தங்களை அரசனழைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயராற்
சீர்பாத குலமென சிறந்த பெயர்கூட்டி
18. அரசற்கும் தேவர்க்கும் அரும் விருந்தான
வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து
வணிகர் தம்மையும் வரும்படி செய்து
இருசாதி யாரும் இசைந்தெக் காலமும்
ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து
19. எழுத்தைப் பரராசன் இவர்களுக் கீந்து
குடி மக்களால் கோயில் சிறக்க
சாதிக்காணிகள் சகலருக்கும் கொடுத்து
செங்கோல் வேந்தனும் தேவியு மாக
கண்டிமா நகரைக் கனம்பெற வடைந்தார்.

ஈ. கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு

சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியுடன்
துணையாகவந்த சோழநாட்டு மக்களை, சிந்தாத்திரன்,
காலதேவன், காங்கேயன், நரையாகி, வெள்ளாகி,
முடவன், பெண்பழச்சி, என்னும் தலைவர் தலைவி
களைக்கொண்டு அவர்களது பெயர்களினால் ஏழு குடி
களாக வகுத்து, ஒற்றுமையாக வாழுங்களென்று
சாசனம் செய்து மன்னவன் கையளித்தான்.

இந்த வரன்முறையினைச் சொல்லும் செப்பேடு
கொக்கொட்டிச்சோலை தான்தோன்றி ஈசுவரர்
கோயிலில் சேமிக்கப்பட்டுள்ளது. அதன்பயனாக இச்
செப்பேடு கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு என்று
வழங்கப்படுகிறது. இத்தகைய கொக்கொட்டிச்
சோலைச் செப்பேடுதான் இது.

துரைபேர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழ்காண்
வரையாக இவர்களையும் வகுத்துவைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினானே.

உ. துறைநீலாவணச் செப்பேடு

சோழமன்னவனின் மகளான மாருதப்பிர
வல்லியினுக்கு குதிரைமுகச் சாயல் படிந்திருந்தது.
இச்சாயலைப் போக்கத் தமிழ்நாட்டிலுள்ள புனித
நீரூற்றுக்களில் நீராடினான். பயனே கிடைக்கவில்லை.
ஆகவே ஈழநாட்டிலுள்ள புனித நீரூற்றுக்களில்
நீராடவென்று ஈழத்தினுக்கு வந்தான். கந்தவேளின்
தீர்த்த நதியான மாணிக்க கங்கையில் நீராடி
ஆலயத்தில் பழிகிடந்தான்.

ஓர்நாள் இரவு கந்தவேள் அவளது கனவிற்
தோன்றி நாகநாட்டிலுள்ள கீரிமலை நீரூற்றில் மூழ்
கினால் குதிரைமுகச் சாயல் நீங்கும் எனக் கூறியருளி
னார். அதன்பயனாக மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு
வந்து புனித நீரூற்றில் நீராடலானான். அதன்பயனாக
அவளது குதிரைமுகச் சாயல் நீங்கியது.

தனது குதிரைமுகச் சாயலினைக் கந்தவேள்
நீக்கியதனால் கீரிமலைச்சாரலில் கந்தவேளினுக்கோர்
ஆலயம் எடுக்கலானான். ஆலயத்தில் பிரதிஷ்டை
செய்வதற்காகக் கந்தவேளின் உருவச்சிலையதனை
அனுப்பிவைக்கும்படி தந்தைக்கு ஓலை போக்கினான்.

மாருதப்பிரவல்லியின் வேண்டுகூறுக்கிணங்கச்
சோழமன்னவன், கந்தவேளின் கனகச்சிலையதனை

அனுப்பிவைத்தான். கந்தவேளின் சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தினுக்கு மாவிட்டபுரம் எனப் பெயர் சூட்டினான்.

கதிரைமலையிலிருந்து செங்கோல் செலுத்திய உக்கிரசிங்க மன்னவன், மாருதப்பிரவல்லியைக் கண்டு காதலித்துக் கடிமணம் செய்துகொண்டான். இவர்களது இல்லறத்தின் பயனாக வாலசிங்கன் என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தனர்.

வாலசிங்கன் வளர்ந்தான். ஆயுட்காலம் அனைத்தையும் கற்றான். நான்கு வேதங்களையும் முறையாக ஓதினான். முனிவர்களது ஆசியினால் வான்வழியாகச் செல்லும் அபூர்வ சக்தியையும் பெற்றான்.

தந்தைக்குப்பின் தனயன் என்றவகையில் வாலசிங்கன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான். சோழமன்னனான குமராங்குசனது மகளான சீர்பாத தேவியை முறைப்படி வாலசிங்கன் மணந்தான். சோழநாட்டிலிருந்து மன்னவன் வாலசிங்கன் சீர்பாத தேவியை அழைத்துக்கொண்டு திரும்பும் போது, சோழமன்னன் பலரைத் துணைக்கு சேர்த்து அனுப்பி வைத்தான்.

பழையாறை, திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னுமிடங்களில் வாழ்ந்த சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும் அவர்களது மனைவிமார்களும், கண்ணப்பமுதலி, முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சந்திரசேகர ஐய்யங்கார், அச்சுத ஐய்யங்கார் என்பவர்கள் கப்பலில் ஏறினார்கள். கூடவே சீர்பாததேவியும் மன்னவன் வாலசிங்கனும் ஏறிக்கொள்ளக் கப்பல் கடலில் விரைந்தது.

கிழக்குக் கரைவழியாகச் சென்ற கப்பலானது, திரிகோணமலையிலுள்ள கோணேசுவரன் கோயிலுக்கு முன்னர் எந்தத்திக்கும் நகரமுடியாதவாறு நின்று விட்டது. கப்பல் நிற்கும் காரணத்தைக் காண மன்னவன் பணித்தான்.

கடலில் குதித்தவர்கள் வினாயகரது திருவுருவ மொன்றிருக்கக்கண்டு, கைதூக்கிக் கப்பலில் சேர்த்தார்கள். வினாயகப் பெருமானைக் கண்ட சீர்பாததேவி கைகூப்பித் தொழுது “இக்கப்பலானது தங்குதடையின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்” என வேண்டினான். அதற்கேற்பக் கப்பலும் ஓடலாயிற்று. கடல் வழியாகச் சென்ற கப்பல் மட்டக்களப்பு வாவிடிலே புகுந்து ஓடி வீரர்முனை என்னுமிடத்தில் கரைதட்டி நின்றது.

கப்பலில் வந்த அனைவரும் வீரர்முனையில் இறங்கினார்கள். சீர்பாததேவி கப்பலில் வந்த தன் நாட்டு மக்களை வீரர்முனையில் வினாயகருக்குக் கோயில் எடுக்கப்பணித்தான். வீரர்முனைக்கு அயலில் வாழ்ந்த மக்களைக் கோயிற்பணிக்கு உதவும்படி மன்னவன் கட்டளையிட்டான்.

அனைவரது உழைப்பினால் வீரர்முனையில் நவமான கோயில் வினாயகருக்கு எழுந்தது. வினாயகரை எழுந்தருளச் செய்து சிந்துயாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர் சூட்டி மன்னவன் பெருவிழா எடுத்தான்.

சோழநாட்டு மக்கள் அனைவரையும் கோயில் வழிபாட்டின் பொருட்டுச் சீர்பாததேவி வீரர்முனையில் குடியிருத்த மன்னவன் அவர்களைச் சீர்பாதகுலமாக வகுத்து அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறித்த விருதினையும் வழங்கி அரசகுலத் தவரெனச் சாசனம் செய்து கையளித்தான்.

தன்பெயரினால், தன் நாட்டுமக்கள் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டதனால் மகிழ்வுற்ற சீர்பாததேவி, சோழகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்கவேலினையும் கையளித்தான்.

மன்னவனது விருப்புப்படி ஒற்றுமையாக வாழ்ந்த சீர்பாதகுலத் தலைவர்களுள்ளே கருத்து

வேற்றுமை எழுந்தது. அதன்பயனாகச் சிந்தன் என்பவன் பழமைமிக்க தங்கவேலினை எடுத்துக்கொண்டு வழிநடந்தான். முடிவிலே வேலினைத் தில்லைமரமொன்றிலே சொருகிவைத்து கொத்துப்பந்தலிட்டுத் தில்லைக் கந்தன் எனப் பெயர் சூட்டினான்.

சீர்பாத குலத்தவருக்கு உரிமையான மண்டூர்த்தில்லை முருகன் ஆலயத்தின் அர்ச்சகராகச் சிந்தனே* அமர்ந்தான். பல ஊர்களுக்குச் சென்று சீர்பாத குலத்தவர்கள் குடியேறியதனால் குடிமரபு முறைகளும் வகுக்கப்பெற்றன. பூணூல் பூணும் தன்மையும், அரச சின்ன விருதுகொண்ட சீர்பாதகுலத்தவரின் சிறப்புகள் வானளாவப் பரந்ததாகும்.

இந்த வரன்முறையினைக் கூறும் செப்பேடு துறைநீலாவணைக் கோயிலில் சேமிக்கப்பட்டது. ஆதலினால் துறைநீலாவணைச் செப்பேடு என்று வழங்கப்பெறுகிறது. இத்தகைய துறைநீலாவணைச் செப்பேடுதான் இது.

சிந்து யாத்திரைப் பெருமானும் சீர்பாததேவியும் *

1. பரத கண்டத்தில் பண்புடை அரசராய் தரமுட னாண்ட சற்சன சோழன் தவப் புதல்வியாக தரையினிற் செனித்த நவமணி நேரும் மாருதப் புரவீக வல்விதன் குதிரை வதனம் மாற

* சிந்தனின் பரம்பரையினரே இன்றும் தில்லை மண்டூர் முருகனின் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்துவருகிறார்கள்.

● இச்செப்பேட்டினை இலங்கை நூதனசாலையின் Asst Ethnology to the Director ஆகப் பணியாற்றிய திரு. எம். டி. இராகவன் அவர்கள் நூதனசாலையில் சேமித்ததுடன் SPOLIA ZEYLANICA Vol: 27 Part I என்னும் நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 24-10-1953ஆம் நாள் வெளியிட்டுள்ளார். திரு. இராகவன் இச்செப்பேடு துறைநீலாவணை என்னும் ஊரில் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2. எல்லையிற் தீர்த்தம் இந்தியா முழுதும் படிந்து திரிந்து பயனில தாக வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென மன்றலங் குழலி வந்தனள் விலங்கை கந்தன் கழலடி காரிகை வணங்க விந்தை யாக விரும்பும் நாகநன் நாடதை நண்ணி நகுலநன் மனையின்
3. மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வந்தன் முற்பவ வினையால் தழுவிய குதிரை சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லியல் கனவில் உளம துருக உவப்புடன் கண்டு
4. கீரி மலையை கிட்டியே செல்வி நீரினில் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னை அறிந்திடு மாது மெச்சிட ஒற்றரை விரைவினிற் றுன் உச்சித மாக உவப்புட னனுப்பினள்
5. அச்சம தில்லையென அரசன் விருப்புடன் கந்த னுருவக் கனகச் சிலைதனை விந்தைய தாக விரைவுட னனுப்ப கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை அவ்விடந் தனில் ஆயிழை வந்து செவ்வைசேர் காங்கேயன் திருவுரு வந்தனை நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு
6. தகமைசேர் கோயில் தையலாள் இயற்றி கொடித்தம்பம் நட்டு குற்றமில் விழாவை துடியிடை மங்கை சோர்வுறச் செய்து காரண நாமம் களறின ளப்போ
7. பாரதி லென்னை பற்றிய தீய மாமுக வடிவம் மாறின தாலே மாமுக னுறைவது மாவிட்ட புரம் காங்கேய னுருவது கரைசேர் இடம் காங்கேயன் துறையென கழறியே மீண்டு தாய்நா டேக தையலாள் இருந்தாள்

8. ஓயாப் புகழ்சேர் உக்கிர வீர
சிங்க னறிந்து தெரிவையை வேட்டு
மங்கா வால சிங்கமென மகவைத்
தரைதனி லீன்றாள் தற்பர னருளால்
9. உரைதரு பூர்வ உச்சித மதியென
சிங்கன் வளர்ந்து தேர்ந்தனன் கலைகள்
துங்கமார் தவசிகள் சூழும் ஆச்சிரமம்
துணிவுடன் சென்று தொழுதவர் பதத்தை
அணியனு மசியும் ஆகாய கமனமும்
பயின்றினி திருந்தான் பார்த்திபன் மிக்க
வைர உடலும் மாற்றார் போற்றும்
வாலைநற் பருவமும் வாய்த்திடு தன்மையால்
வால சிங்கனென வழத்தின ருலகோர்
அன்னான் இலங்கையை யண்டியே கண்டி
10. நன்னகர் தன்னை நலியாது பிடித்து
அரசராய் பலகால் அமர்ந்தினி திருந்து
தரமுடன் மன்றல் தான்செய்ய எண்ணி
சோழ அரசனின் தூமணி யான
ஆழியி னமிர்தம் அதுநிகர் சீர்பாததேவியை
விதிப்படி மணந்து விளங்கிடும் நாளில்
11. மதிமுக நங்கை மன்னையடி பணிந்து
காதல நினது கார்வள நாடெனும்
மாதல மனைத்தும் மகிழ்ந்து காட்டுவீரென
அரச னதற்கு அண்டியுன் பிதாவை
வரமது கேட்டு வருகுவீ ரென்று
கூறியே மன்னன் குறுகினன் குருசில்
சீர்பாத தேவி சேர்ந்துதன் தந்தைபால்
ஏரார் இலங்கை ஏகிடச் செலவு
பெற்றாள் படகிற் பேருவுவகை யாகி
12. உற்ற துணையால் உயிரின் தோழி
வெள்ளாகி யெனும் மெல்லியள் தன்னுடன்
இல்லாளர் ஊழியம் ஜெயமதில் நகர்கூக்க
திருவொற்றியூர் கட்டுமாவடி பெருந்துறை
நற்றவ நகரில் நலம்பெற வதியும்
அரசர் வினைபுரி அருளுடை மேலோர்

* கண்டி எனப்பட்டது சிங்கை நகரையாகும்.

13. வரனுறு சிந்தன் பழையன் மருவும்
காங்கேயன் காலதேவன் எனவோர்
பாங்காய் அவரவர் பண்மொழி யாளுடன்
மேயின ரன்றி வேளாள மரபோர்
ஆய்னை ரவ்வினை அறையுதல் வினையின்
கார்வள நாட்டின் கண்ணப்ப முதலி
பேர்வள முத்து நாயக செட்டி
சமய தீட்சதர் சதாசிவ செட்டி
அமர்புகழ் சந்திர சேகர ஐயங்கார்
அச்சுத ஐயங்கார் அரிவை பார்வதி
பிள்ளை கச்சனி லட்சுமி கவினுடையாருடன்
கன்னிகை ஓடம் களிப்புடன் ஏறினள்
ஓதையின் வேகத்தால் உந்தியி லோடி
14. மாதவர் போற்றும் வளம்பெறு கோணேசர்
கோயிலே குறியாய் கோதையா ளிருந்தாள்
பாயுறு மோடம் படர்ந்திலை யப்பால்
அரசி மின்னிடை கண்டருந் துயராகி
கர மைந்துடை கணேசனை நினைந்து
சிந்தநீ படவின்சீழ் சென்று பாரென
சிந்தினுள் சிந்தனும் சென்றன னப்போது
ஐந்து கரமுடைய ஐயன் திருவுருவம்
பந்த மகன்றான் பார்வைக் கெட்ட
உள்ளது சிந்தன் உரைத்தன னாக
உளமிகப் பூத்து உம்பர்தம் நாயகனை
பணிந்து தூக்கி படவினில் வையென
கனிந்த விருதயம் கணேசனை யாளும்
ஆகு வாகனை அன்பர்க் கெளியனை
ஏகிட வந்த இன்பப் படவதிற்
இருத்தினர் நின்றோர் இன்கவி பாட
15. மருவிடை அன்னம் மற்றது சொல்லும்
வாவி நிற்கும் வனிதை என்படவு
தாவியே ஓடி தரையிடைச் சேர்ந்தால்
தட்டிய இடத்தில் சார்பத மாக
கட்டிநல் லாலயம் கணேசனை யிருத்தி
விழாக் கொண்டாடிச் சேவித்தும் யாமென
வளர்விலா வாய்மை சாற்றிய பின்னை
ஓடமு மோடி உறுபுகழ் நீங்கா
நீடும் மட்டக் களப்பின் கரையால்
வளமிகு வீரர் மாமுனை எனுமிடத்து

16. அழகர் படவு அடங்கலும் அம்மை
ஐங்கரக் கடவுட் காலய அமைத்து
துங்க முடனே சொல்லருள் நிதியும்
கிண்ணறை யம்வெளி தரவை முன்மாரி
தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும்
செந்நெல் காணியும் சேயிழை யுதவி
விழாக் கொண்டாடி விருப்புட னங்கு
17. நானும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி
விருதென வீந்து விருப்புடன் தேவியின்
திருபெய ரென்றும் மறவாது வழங்க
சீர்பாதத் தோரெனச் சீரிய நாமம்
பேர்பெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி
கோயி லூழியம் குறைவிலா தியற்ற
ஆயநான்கு மரபோர் ஆணையிற் படிந்து
18. தான்துதி வேலை தரணியிற் துதிக்க
பான்மொழி யீந்து பத்தா வுடன்
கண்டியினை யடைந்து கருணையே ததும்ப
அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினள்
தாய்நாடு சென்று தவமணி யணையாள்
ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக
அரசியின் கட்டளைக் கமைந்து நடந்த
19. வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ
தங்க வேலதை தண்ணளி யுடனே
மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து
வடக்கை நோக்கி வந்தோ ரிடத்தில்
திடமுடன் தில்லை மரத்தில் வைத்து
அங்குள பதியின் அமர்ந்தோர்க் குரைத்து
20. துங்கமுட னவர்களை துணைவராய்க் கொண்டு
கனகவேற் பனியை களிப்புட னெடுத்து
மனமுடன் கொத்து மண்டப மமைத்து
தில்லைக் கந்தனென திருநாம மிட்டு
வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து
உரிமை உங்கட்கு உளதென் றேதினன்
21. வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய்
கந்தனுக் கினிய கடிமலர் தூவலும்
வந்தவர் பூசையை வளிகொடு நடத்தலும்
திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே

22. சீர்பாததேவியின் பேரால் திகழு மரபினர்
எல்லிலை யெண்ணி புதுவுயர் மரபோர்
வாழும் போதினில் வகுத்தார் தலைவர்
சேழும் யாரெனக் கிளத்து மிங்கு
சிந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி
படையன் பரதேசி பாட்டு வாழி
உடைய னருளினன் உத்தம ஞானி
ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி
வாகு மரபுடன் வதியச் செய்தனர்
23. நான்கு வருணமும் நலமுடன் பூனூல்
தான்மார்பி லணியும் தன்மை யுடையார்
வில்வீர ரன்றி வேரோர் பூனூல்
இப்புவி தனில் இடாரென மதித்து
பூனூல் அணிந்த பொற்புறு அரசரை
அந்நூ லணிந்த அந்தண ரென்று
கூறுவ தன்றிக் குவலய மதில்
அரசியின் குலமென அழைப்பது சாலும்
தரமுறு செங்கோல் தகைமைக் கொடி
அரவிந்த மலரும் அமைந்த மையால்
24. மங்கலப் பொருளாய் வளங்கிடு மிருகையும்
துங்கமுடன் பெற்றுத் துலங்கவே
அரசர்க் குரிய அறுதொழில் தவழ
மரபுட னுற்றி வருவ தென்று
மன்னியே வாழும் சீர்பாதத் தோர்
மனுகுலமென வகுத்தார்.

5.

சீர்பாதகுல ஆராய்ச்சி

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர், வெகு ஆண்டு காலமாக வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலை நிமிர்ந்து நின்றது. அதன்பயனாக வடக்கு ஈழம் நாக நாடு என்னும் பெயரைப் பெற்றுச் சீரும் சிறப்பு மாகத் துலங்கியது.

கிறிஸ்துவிற்குப்பின் நாகப் பேரரசு தனது வலிமையை இழந்தது. கிறிஸ்துவிற்குப்பின் நாலாம் நூற்றாண்டு தொடக்கம் ஏழாம் நூற்றாண்டுவரை நாகப்பேரரசு நாக அரசாக வலிமை குன்றியது.

கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் நாகநாட்டு அரசர்கள் சிலகாலத்தில் தனி அரசர்களாகவும், சிலகாலத்தில் அனூரதபுரத்து மன்னர்களாக ஆணைக்குக் கட்டுண்டும் செங்கோல் செலுத்தினார்கள். காலத்துக்குக்காலம் ஏற்பட்ட பல்லவ மன்னர்களது படையெடுப்பினால், அவர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாகவும் ஆட்சி செலுத்தினார்கள்.

எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மன்னர்களது வலிமை குன்றியது. அதேபோல் அனூரதபுரத்து மன்னர்களது வலிமையும் குன்றியது. அதன்பயனாக வடக்கு ஈழத்திலே தலைநிமிர்ந்து நின்ற நாகநாட்டில் அவர்களது ஆணை செல்லாதொழிந்தது.

இக்காலையில் நாகநாட்டு அரசகுலச் சந்ததியினரும் அற்றுப்போனார்கள். நாக அரசை நிலை நிறுத்த நாக அரசகுலத்துத் தோன்றல்கள் இல்லாது போனதை விசயனுடன் வந்த கலிங்கர் குடியேறிய அண்ணியபுரத் தலைவனான உக்கிரசிங்கன் என்பவன் கேள்வியுற்றான். கிறிஸ்துவிற்குப்பின் 795ம் ஆண்டு உக்கிரசிங்கன் பெரும் படையுடன் சென்று நாக நாட்டைக் கைப்பற்றிக் கதிரமலையைத் தலைநகராகக் கொண்டு ஆணை செலுத்தலானான்.

இக்காலையில் சோழகுலத்து அரசகன்னிகையான மாருதப்பிரவல்லி, தீராத குன்ம நோயினால் பீடிக்கப்பட்டு வருந்தினாள். எந்த வைத்தியனாலும் அவளது குன்மநோயினை நீக்கமுடியாது போயிற்று. வைத்தியர்களின் மூலிகைகளுக்கு நோய் கட்டுப்படாததனால், இறைவனது பெருங்கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். தமிழ் நாட்டிலுள்ள புனித நீருற்றுக்களில் நீராடிக்கொண்டு வருகையில், சாந்தலிங்கம் என்னும் சன்னியாசியைக் கண்டு தன் மனக்குறையினை முறையிட்டாள்.

மாருதப்பிரவல்லியின் நிலைமைக்கு இரங்கிய சாந்தலிங்கம் “ஈழத்தின் வடக்கேயுள்ள நாகநாட்டிலே கிரிமலை என்றொரு மலை இருக்கிறது. அதனடிவாரத்தில் உப்புநீரினுள் சுத்தநீர்ப் புனித தீர்த்த மொன்றிருக்கிறது. புனிதமான கிரிமலைத் தீர்த்தத்தில் சிலகாலம் நீராடி வருவாயானால் இந்த நோய் நீங்கும்” என்று கூறினார்.

சாந்தலிங்கச் சன்னியாசியின் சொற்படி மாருதப்பிரவல்லி தன் பரிவாரங்களுடன் தமிழ்நாட்டிலிருந்து கப்பலேறிக் கிரிமலையில் வந்திறங்கினாள்.

கிரிமலையில் வளவர்கோன் பள்ளத்தினுக்கணித்தாய் ஓர் இடத்தில் கூடாரமடித்துத் தங்கிக்கொண்டு

கீரிமலைப் புனித நீரூற்றில் நீராடிக்கொண்டுவந்தாள். இந்த வரலாற்றினை யாழ்ப்பாண வைபவமாலையில்,

“சோழ தேசாதிபதியாகிய திசை உக்கிரசோழன் மகளான மாருதப்பிரவல்லி என்பவள், தனக்கிருந்த குன்மநோயினால் மெலிந்தவளாய், வியாதியை வைத்தியர் ஒருவரும் சுகமாக்க முடியாததனால் ‘இனித் தீர்த்த யாத்திரையாதல் செய்து பார்த்தால் சுகம்வரவுங்கூடும்’ என்றெண்ணிக்காவிரிப்பூம் பட்டணத்திலிருந்து புறப்பட்டு அங்குமிங்கும் போய்த் தீர்த்தமாடிவருகையில் சாந்தலிங்கமென்னும் ஓர் சன்னியாசியைக் கண்டு ‘உன் வியாதி பண்டிதர் ஒருவராலும் குணமாக்கத்தக்கதன்று. நீ இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம்தரத்தக்கது. இலங்கையின் வடமுனையிலே கீரிமலை என்றொரு மலையுண்டு. அது சமுத்திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சலமத்தியிற் சுத்த தீர்த்தங்கலந்த உத்தம தீர்த்தம் ஒன்றுண்டு. அது உலகத்திலுள்ள எந்தத் தீர்த்தங்களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கிறது. அதில் நீ போய் நீராடிச் சிலகாலந் தங்கி இருந்தாற் சுகமடைவாய்’ என்று சொல்ல மாருதப்பிரவல்லி புறப்பட்டு தாதிமாருந் தோழியருஞ் சூழ்ந்துவரக் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி குமாரத்தி பள்ளம் என்னுமிடத்திற் பாளையம் போட்டுக்கொண்டிருந்து தீர்த்தமாடிச் சிவாலய தரிசனஞ் செய்துவந்தாள். சிலகாலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியும் தீர்ந்தது. குதிரை முகமும் மாறியது’

என்று கூறப்பட்டிருக்கிறது.

திரு. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில்,

“சோழராசன் புத்திரியாகிய மாருதப்பிரவல்லி தனக்குற்ற குதிரைமுகமென்னும் நோயினால்

வருந்துங்காலத்தில் கீரிமலையிலுள்ள சிற்றூற்றில் ஸ்நானம் செய்யின் அந்நோய் நீங்குமென்று ஒரு முனிவர் சொல்ல, அவ்வாறே தன் பரிவாரங்களுடன் சென்று, அத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அந்நோய் நீங்கப்பெற்றாள்”

என்று கூறியுள்ளார்.

சீர்பாதகுல வரலாற்றைக் கூறும் துறைநீலாவணச் செப்பேட்டில்,

1. பரத கண்டத்தில் பண்புடை அரசராய் தரமுட னுண்ட சற்சன சோழன் தவப் புதல்வியாக தரையினிற் செனித்த நவமணி நேரும் மாருதப் புரவீக வல்லிதன் குதிரை வதனம் மாற
2. எல்லையிற் தீர்த்தம் இந்தியா முழுதும் படிந்து திரிந்து பலனில தாக வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென மன்றலங் குழலி வந்தன விலங்கை கந்தன் கழலடி காரிகை வணங்க விந்தைய தாக விரும்பும் நாகநன் நாடதை நண்ணி நகுலநன் மலையின்
3. மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வுந்தன் முற்பவ வினையால் தழுவிய குதிரை சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லியல் கனவில் உளம துருக உவப்புடன் கண்டு
4. கீரி மலையைக் கிட்டியே செல்வி நீரினில் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னை அறிந்திடும் மாது மெச்சிட ஒற்றரை விரைவி னிற்றான் உச்சித மாக உவப்புட னனுப்பினள்”

என்று கூறப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாண வைபவமாலையின் தந்தை தோழ தேசாதிபதியான திசை உக்கிர சோழன் என்று கூறுகிறது. திரு. முத்துத்தம்பிப் பிள்ளை தனது யாழ்ப்பாணச் சரித்திர நூலில் சோழ ராசன் புத்திரி என்று கூறுகிறார். சீர்பாதகுலத்துத் துறைநீலாவணைக் கல்வெட்டில் சற்சன சோழனின் மகள் மாருதப்பிரவல்லி என்று கூறப்படுகிறது.

இக்கூற்றுக்களுக்கு ஓர் முடிபு காண்பதுபோல் முதலியார் இராசநாயகம் தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில்,

“மாருதப்பிரவல்லி என்னுமோர் அரசகன்னிகை. இந்தியாவினொரு பகுதியினின்று தன் பரிவாரங் களுடன் தீர்த்த யாத்திரை காரணமாகக் கீரி மலைக்கு வந்து குமாரத்தி பள்ளம் என்னுமிடத் தில் பாளையமடித்துக் கீரிமலையில் நீராடிக் கொண்டு தன் பாளையத்துக்கணித்தாய் கந்த வேலுக்கோர் கோயில் எடுப்பித்தான்” என்று கூறுகிறார்.

மாருதப்பிரவல்லி சோழநாட்டைச் சேர்ந்த ஓர் அரசகன்னிகை. ஆனால் அவள் திசை உக்கிர சோழன் மகளோ அல்லது சற்சனசோழன் மகளோ என்பது மேலும் ஆராய்ச்சியினுக்குரியதாகும். ஏனெனில் கிறிஸ்துவிற்குப்பின் மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் எட்டாம் நூற்றாண்டுவரையுள்ள சோழர் காலம் இருள் சூழ்ந்த காலமாகும். இக்காலையில் சோழநாட்டைப் பங்குபோட்டுக்கொண்டு, பல சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவர்களைப்பற்றிச் சோழர் வரலாறே அல்லது தமிழ் நாட்டு வரலாறே எதுவுமே கூறுது மெளனமே சாதிக்கிறது.

இக்காலையில் சோழர்கள் சிற்றரசர்கள்போல் ஒடுங்கி வாழ்ந்தார்கள். இருள் சூழ்ந்த சோழர் வர

லாற்றினுக்கு ஓர் கலங்கரை விளக்குப்போற்றான் கி. பி. 831ம் ஆண்டு குமராங்குச சோழன் பழையாறை அரியணையில் அமர்ந்தான். குமராங்குச சோழனுக்குப்பின்னர்தான் சோழ வளநாடு மாபெரும் வல்லரசாக எழுந்தது. சோழர்களது பெருமை கடல்கடந்தும் பரவியது.

குமராங்குச சோழன் அரியணையில் அமர்வதற்குமுன்னர் சோழநாடு சிதறுண்டு கிடந்தது. பல மன்னவர்கள் குறுநில மன்னவர்கள்போல் ஆணை செலுத்திக்கொண்டிருந்தார்கள். ஆகவே சோழ நாட்டின் ஓர் பகுதியினைச் செங்கோல் செலுத்திய ஒரு தேசாதிபதியின் மகளாகத்தான் மாருதப்பிரவல்லி பிறந்தாள். அந்தத் தேசாதிபதியின் பெயரினைத்தான் வரலாற்று ஏடுகள் மூடி மறைத்து விட்டன. எப்படியாயினும் மாருதப்பிரவல்லி சோழ குலச் சிற்றரசன் ஒருவனின் மகளாகுமென்பதில் ஐயமின்று.

மாருதப்பிரவல்லிக்கு குதிரை முகச் சாயல் இருந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலையிலும், திரு. முத்துத்தம்பிப்பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரத்திலும், சீர்பாதகுலத் துறைநீலாவணைச் செப்பேட்டிலும் கூறப்படுகின்றன. ஆனால் முதலியார் இராசநாயகம் தனது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் மாருதவல்லி தீர்த்த யாத்திரையின்பொருட்டு கீரி மலைக்கு வந்தாளென்று கூறுகிறார். ஆதலினால் மாருதப்பிரவல்லிக்கு எந்தவகையான நோயுமில்லை யென்பது முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும். ஆனால் யாழ்ப்பாண வைபவ மாலையில் மாருதப்பிரவல்லிக்கு குன்ம நோயும், குதிரை முகச் சாயலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் சாந்தலிங்கம் என்னும் சன்னியாசியைச் சந்தித்ததின் பயனாகத்தான் மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்தாள். தமிழ் நாட்டில் தீர்த்த யாத்திரையை மாருதப்பிரவல்லி மேற்கொண்டது தனது நோயி

னைத் தீர்க்கவேதான். கன்னிகையான் மாருதப் பிரவல்லி, அதிலும் வாழ்க்கையில் ஈடுபடாத அரச குலத்துக் கன்னிப்பெண் தீர்த்தயாத்திரையை மேற்கொள்வதாயின் ஏதாவது காரணமும் இருந்துதானாகவேண்டும். அந்தக் காரணம் வைத்தியர்களால் குணமாக்கமுடியாத நோய் பீடித்திருந்ததேயாகும். வைத்தியர்கள் குணமாக்கமுடியாதென்று கைவிடவுந்தான் மாருதப்பிரவல்லி இறைவனது பெருங்கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். தீராத குன்ம நோயினால் மாருதப் பிரவல்லி தன் அழகை இழந்திருந்தாள். அழகினை இழக்கச்செய்த கொடிய குன்ம நோய் அவளுக்கு இருந்ததேதவிரக் குதிரை முகச்சாயல் இருந்ததென்று கூறுவது பொருந்தக்கூடியதல்ல! ஒப்புக் கொள்ளக்கூடியதும்ல்ல! குதிரை முகச்சாயலை வைத்தியர்களின் மூலிகைகள் குணமாக்கமுடியாதே!

மாருதப்பிரவல்லி தீராத குன்ம நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாள். கர்ம நோயான குன்ம நோயை நீக்கவேதான் இறைவனது கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். சாந்தலிங்கம் சன்னியாசினியினால் கீரிமலை நீருற்று சக்திவாய்ந்ததென்பதையும், நோயைத் தீர்க்கும் சக்திகொண்டதென்பதையும் அறியவுந்தான் தமிழ் நாட்டிலிருந்து மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்தாள்.

கீரிமலைச் சாரலில் பாளையமடித்துத் தங்கிக் கொண்டு கீரிமலை நீருற்றில் மாருதப்பிரவல்லி தினமும் நீராடி, இறைவனையும் வழிபட்டு வந்தாள். இறைவனது பெருங்கருணையினாலும், புனித நீருற்றின் சக்தியினாலும் மாருதப்பிரவல்லியின் குன்ம நோய் நீங்கியது.

கீரிமலை நீருற்றில் நீராடிக்கொண்டுவந்த காலையில், மாருதப்பிரவல்லி அயலிலுள்ள இடங்

களுக்கு உலாவச்செல்வது வழக்கமாகும். ஓர்நாள் கோயிற்கடவை என்னும் பகுதிக்குச் சென்றபோது, ஓர் அரசமரத்தடியில் சடையன் என்னும் பெரியார் முருகனது வெள்ளி வேலினுக்கு விளக்கு வைத்து வழிபாடுசெய்துகொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற மாருதப்பிரவல்லி முருகன்மீது உளமுருகி வழிபட்டுநின்றாள். முதியவரான சடையன் வழிபாட்டைமுடித்துக்கொண்டவுடன் மாருதப்பிரவல்லி அவரை அழைத்து,

“இக்கோயில் எழுந்த வரலாறு யாது” எனக் கேட்டாள்.

“இவ்விடத்தில் முருகனுக்கு வெள்ளி வேலாயுதத்தை வைத்து நாங்கள் பரம்பரையாக வழிபட்டுக்கொண்டுவருகிறோம். எமது தோட்டப் பயிர்ச் செய்கை சிறந்த பயனைக் கொடுக்கவும், எங்களைக் காத்து வழிநடத்துவதற்காகவும் எங்கள் காவற்கடவுளான முருகனை வழிபட்டு வருகிறோம்” என்று கூறினர் சடையன்.

அவரது வார்த்தைகளைக் கேட்டு ஓர் முடிபினுக்கு வந்த மாருதப்பிரவல்லி,

“பெரியவரே! உங்கள் வழிபாட்டையும், இவ்வெள்ளி வேலாயுதத்தையும் கண்டவுடன் முருகப் பெருமானுக்கு இவ்விடத்தில் அழகியதோர் கோயில் எடுக்கவிரும்புகிறேன். தங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்டாள்.

“இறைவனுக்குத் தாங்கள் செய்யும் திருப்பணிக்கு மறுப்புச்சொல்ல நான் யார்? தங்கள் எண்ணப்படியே செய்யுங்கள்” என்று கூறினர் சடையன்.

அவரது வார்த்தைகளினால் மகிழ்ந்த மாருதப் பிரவல்லி தனது கூடாரத்தினுக்குச் சென்று முரு

கனுக்குக் கோயில் எடுப்பிக்க வேண்டியவற்றை அனுப்பிவைக்கும்படி தந்தைக்கு ஓலை அனுப்பினான்.

மாருதப்பிரவல்லியின் எண்ணப்படி சோழ தேசாதிபதி கோயில் எடுப்பிக்க வேண்டிய பொருளையும், சிற்பிகளையும், முருகனது உருவச் சிலையினையும் அனுப்பிவைத்தார்.

முருகனது திருவுருவச் சிலை கப்பல்மூலமாகக் கசாத்துறையில் வந்திறங்கியது. கசாத்துறை இதன் காரணமாக காங்கேயன்துறை எனப் பெயர் பெற்றது.

மாருதப்பிரவல்லி தனது மேற்பார்வையிலே முருகனுக்கு நவமான ஓர் கற் கோயிலைக் கட்டி எழுப்பினான். இக்காலையில் கதிரமலையிலிருந்து ஆணை செலுத்திய உக்கிரசிங்க மன்னவன், மாருதப்பிரவல்லியைக் கண்டு காதலித்தான். நள்ளிரவில் அவளது கூடாரத்தினுக்குச் சென்று, அவளைத் தூக்கிவந்து தனது மனையாளாக்கிக்கொண்டான்.

உக்கிரசிங்கனும் மாருதப்பிரவல்லியும் இல் வாழ்க்கையை மேற்கொண்டதன்பயனாக நரசிங்கன் எனப்படும் வாலசிங்கனையும், சண்பகாவதி என்ற மகளையும் பெற்றெடுத்தனர்.

நரசிங்கனான வாலசிங்கன் தந்தை இறந்ததும் ஜெயதுங்கபுரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கை நாட்டு அரியணையில் அமர்ந்தான். இந்த வரலாற்றினை யாழ்ப்பாண வைபவமாலையில்,

“அக்காலத்திலே கதிரமலையிலிருந்து உக்கிரசிங்க மகாராசன், நகுலேசர் கோயிலைத் தரிசிக்க மூன்றாந் தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வளவர்கோன் பள்ளத்தில் பாளையம் போட்டிருந்தான். அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சன்னிதானத்திற் கண்டு, அவள் பேரழகிலே

மயங்கி, மிகுந்த ஆச்சரியங்கொண்டு, தான் அவளை விவாகம் செய்யவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டான். ஒருநாள் மாருதப்பிரவல்லி தேவாலய திருப்பணியைப்பற்றிய ஆலோசனையுடன் சப்ரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாயிருக்கும் சாமவேளையிலே, உக்கிரசிங்க மகாராசன் பாளையர்களையும், அரனிப்பான சேனைக் காவலர்களையும் கடந்து அவளிருந்த பாளையத்தினுட்புகுந்து, அவளை எடுத்துத் தன் பாளையத்துக்குக் கொண்டுபோய் வைத்துக்கொண்டான். பொழுது விடிந்தபின் மாருதப்பிரவல்லியின் தாதிமாரும், காவற்சேனைகளும் அவனைக் காணாததனால் மனங்கலங்கித் தேடிப்போய் உக்கிரசிங்க மகாராசன் பாளையத்திலிருந்த செய்தி அறிந்து அவனிடத்திற் சென்று “நாங்கள் என்ன செய்யலாம்” என்று கேட்க, அவன் “மாருதப்பிரவல்லி எனது பட்டத்துத் தேவியானாள். பிதாமாதாவுக்கறிவியுங்கள்” என்று சொல்லி வழிச்செலவுக்குப் பொருளுங் கொடுத்து அனுப்பிவிட்டான். அதன் பின் உக்கிரசிங்கராசன் கதிரமலைக்குப் போக யோசித்தபோது, மாருதப்பிரவல்லி கந்தசாமி கோயிற் திருப்பணி நிறைவேற்றி உற்சவச் சிறப்புக் கண்டால் அல்லாமல் அவ்விடத்தைவிட்டுப் போகப் பிரியமில்லையென்று சொன்னதனால், அப்பிரயாணத்தை நிறுத்தி ஆனி உத்திரதினத்தன்று துவசாரோகணந் தொடங்கி உச்சவத்தை நிறைவேற்றிக்கொண்டு கதிரமலையிற் சென்று விவாகச் சடங்கையும் நிறைவேற்றி சகல சௌகரியங்களையும் அனுபவித்திருந்தார்கள்.

கதிரமலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சிலகாலத்தின்பின் சிங்கைநகரைத் தலைநகராக்கி அங்கிருந்து அரசாண்டுவருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வராச லெட்சணங்களுமுடையவனாய் சிங்கத்தின் வாலையொத்த வாலு

டனே ஒரு குமாரனும், அவனுடனொரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் நரசிங்கராசன், சண்பகாவதி என்றும் பெயரிட்டார்கள். அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி நரசிங்கராசனென்ப பெயர்படைத்த வாலசிங்க மகாராசனுக்கு முடிசூட்டி அரசாளவைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகாராசன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்று அரசாட்சியை ஒப்புக்கொண்டான்” என்று கூறப்படுகிறது.

முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில்,

“உக்கிரசிங்கன் அவள்மேற் கொண்ட காதலினாலே அல்லது தனது அரசுகும்பத்தைப் பெருமைப்படுத்தும் நோக்கத்தினாலே ஓரிரவு அவள் கூடாரத்துட் புகுந்து அவளைப் பலவந்தமாகத் தன் கதிரமலேக்கு எடுத்துச்சென்று அவளை மணந்தான். அவளுடைய வேண்டுகோளினுக்கிணங்கி உக்கிரசிங்கன் மாவிட்டபுரத்தில் அவளால் தொடங்கப்பெற்ற கந்தவேல் கோட்டத்தைக் கட்டிமுடிப்பித்து இந்தியாவிலிருந்து, அக்கோயிலுக்கு வேண்டிய விக்கிரகங்களையும், பூசை செய்யத் தில்லைவாழ் அந்தணர்குடியில் பெரியமனத்துள்ளார் என்னும் விப்பிரனையும் அழைப்பித்து ஆனிமாசத்து உத்தரநாளிலே கொடியேற்று விழாவும் செய்வித்தான். முன்புத்த சமயிகள் காயா யாத்திரை செய்வதற்காகக் கப்பலேறும் துறையாகவிருந்த காயாத்துறை அல்லது கசாத்துறை என்பது காங்கேயனென்னும் நாமமுடைய கந்தவேள் சிலை வந்திறங்கியபின்னர் காங்கேயன்துறையென மாறி வழங்குவதாயிற்று. இதற்குச் சிலகாலத்துக்குப்பின் உக்கிரசிங்கன் நாக அரசர்களுக்கு அனேகவாயிரம் ஆண்டுகளாகத் தலைநகராகவிருந்த கதிரமலையைவிட்டுச் சிங்கபுர

மாகிய சிங்கை நகரைத் தனது இராசதானியாகவும் தலைநகராகவும் செய்தான். தன் இனத்தவர்களும் சனத்தவர்களுமாகிய கலிங்கர் அவ்விடத்திற் குடியேறி இருந்தபடியாலும், தான் சிவ வழிபாடுடையவனானபடியாலும், புத்தப்பள்ளிகள் நிறைந்திருந்த கதிரமலையிலும் சிங்கை நகரே சிறந்ததென நினைந்தான்போலும். அவ்விடத்தில் அவனரசுசெய்யுங் காலத்தில் நரசிங்கன் என்னும் ஓர் ஆண்மகவும், சண்பகாவதி என்னும் ஓர் பெண்மகவும் பிறந்தார்கள். மகளை இளவரசனாக்கினான். உக்கிரசிங்கன் இறந்தவுடன் இளவரசனாகிய மகன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் நாமத்துடன் அரசாண்டான்”

என்று கூறப்படுகிறது.

உக்கிரசிங்கனுக்கும் மாருதப்பிரவல்லிக்கும் மகனாகப் பிறந்தவன் நரசிங்கன் என்னும் வாலசிங்கன். இவன் தந்தை மரணத்திரையால் மறைக்கப்பட்ட சிங்கைநாட்டு அரியணையில் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் அமர்ந்து ஆணைசெலுத்தலானான்.

சங்ககாலந்தொட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்த சோழமன்னர்களது வரலாற்றிலே ஐந்து நூற்றாண்டுகள் இருள் சூழ்ந்த காலமாகும். கி. பி. 300ஆம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ஆம் ஆண்டுவரை சோழர்கள் தங்களது பெருமைகள் அனைத்தையும் இழந்ததுடன் நாட்டின் பெரும் பகுதியினையும் பறிகொடுத்துச் சிற்றரசர்களாக ஒடுங்கி வாழ்ந்தார்கள்.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுவரை சோழர்களது வாழ்க்கை சிற்றரசர் என்ற வரையறையிலே அடைபட்டுக்கிடந்தது. இவ்வாறான நிலைமையிலே தான் சோழ வரலாற்றின் வருங்காலப் புகழினுக்கு முன்னோடியாகப் பழையாறை அரியணையிலே கி. பி. 831ஆம் ஆண்டு குமராங்குச சோழன் அமர்ந்தான்.

கொடையிலே கர்ணனைப் போன்றும், வாய்மையில் அரிச்சந்திரனை ஒத்தவனுமான குமராங்குசன் தன் வாழ்நாள் முழுதும் பல்லவ மன்னவனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனாகவே வாழ்ந்தான்.

பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு வாழ்வது குமராங்குசனுக்கு விருப்புடையதாக இருக்கவில்லை. இருந்தாலும் தனது முன்னோர்கள் செய்த ஏற்பாட்டினை மீறி, அவனால் முடியாதுபோயிற்று. ஏனெனில் பெரும் வல்லரசாக விளங்கிய பல்லவ மன்னனை எதிர்க்கத்தக்கதான படைப்பலம் இல்லாமையேயாகும்.

பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசன் என்ற வரையறையிலே குமராங்குசன் நின்றாலும், சுதந்திரமான சோழ அரசினை நிறுவ வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கில்லாமலில்லை. எதற்கும் வேளைவரவேண்டுமென்ற பரந்த மனப்பாங்கிலே வாளாவிருந்தான். இந்தநிலையிலேதான் சிங்கை மன்னவனான வாலசிங்கனுக்குத் திருமணம் பேசி வந்தார்கள்.

தானாகவே பெண்கொள்ளவரும் சிங்கை மன்னவனது திருமண உறவினைச் சோழநாட்டின் வருங்காலச் சுதந்திரத்தின் பொருட்டுக் குமராங்குசன் அகம்மலர வரவேற்றான்.

தனது வீரப்புதல்வனான விசயாலயன் பழமை மிக்க சுதந்திரச் சோழநாட்டைத் தோற்றுவிக்க, சிங்கை மன்னவனான வாலசிங்கன் துணைபுரிவானென்ற வகையிலே, தனது மகளான சீர்பாத தேவியைத் திருமணம் செய்துகொடுக்கக் குமராங்குசன் தீர்மானித்தான்.

குமராங்குச சோழனது சிறப்பினைப்பற்றி வேலூர்ப்பாழையச் செப்பேடுகள் மிகவும் மேலான

தாகவே கூறுகின்றன. நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட குமராங்குசன் தருமசிந்தையும் கடவுள் பக்தியும் கொண்டவனாகும். பகைவனிடத்தும் அன்பு செலுத்தும் தனிப்பண்பு கொண்டதனற்றான் வாழ்நாள் முழுவதும் பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனாகவே வாழ்ந்தான்.

வரலாற்று ஏடுகள் குமராங்குசனது மகனான விசயாலயனுக்கு புகழ்மலை சூட்டுகின்றன. சோழ சாம்ராட்சியத்தினுக்கு அடிகோலி நாட்டை விடுவித்தவென்று கல்வெட்டுகள் விசயாலயன் புகழ்பாடுகின்றன. இத்தகைய ஓர் நிலமை பிற்காலையில் தனது மகனுக்குக் கிடைக்குமென்றே குமராங்குசன் நம்பினான். அந்த நம்பிக்கையினுக்கு முன்னோடியாகத்தான் சிங்கை மன்னனான வாலசிங்கனுக்குத் தன் மகளான சீர்பாத தேவியைக் கொடுத்து மருமகனாக்கிக்கொள்ள முனைந்தான்.

குமராங்குச சோழன் பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு வாழ்ந்தகாலையில் அண்டை நாட்டு மன்னவனாகிய பாண்டியன் பல்லவனது பகைவனாகவே துலங்கினான். அதன்பயனாக இருவருக்கும் பல போர் நடந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் போர்க்களத்திலே இரத்தம் சிந்தி உயிரை பலியிட்டார்கள். இதனைப் பார்த்துத்தான் பகைவனுக்கும் இரங்கும் உள்ளங்கொண்ட குமராங்குசன் பாண்டியனது பக்கம் சாராமல், பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனாக வாழ்ந்தான்.

அரசியல் சதுரங்க விளையாட்டில், பகடைக்காய் நகர்த்தும் பண்பினைக் கருத்திற்கொண்டுதான் சிங்கை மன்னவனுக்குத் தன் மகனைத் தார்வார்த்துக் கொடுக்க விரும்பி முகூர்த்த நன்னாளும் குறித்தான்.

சோழநாட்டுச் சோதிடர்கள் குறித்த சுப முகூர்த்த நன்னாளிலே பழையாறை அரண்மனையில், சிங்கை மன்னவனாகிய வாலசிங்கன் சீர்பாத தேவியைக் கைப்பிடித்தான்.

பல திங்கள்பொழுது புதுமணத் தம்பதிகள் பழையாறை அரண்மனையிலே வாழ்ந்தார்கள். சிங்கை மன்னவன் என்னும் சோழநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கமுடியுமா? ஆகவே சிங்கை மன்னவன் மனையாளர் சீர்பாததேவியை அழைத்துக்கொண்டு சிங்கை நாட்டினுக்குப் புறப்பட முனைந்தான்.

கணவன் வாழும் இடந்தானே மனைவிக்குச் சொர்க்கம். ஆகவே சோழமன்னவன் குமராங்குசன் தனது மகளை மட்டும் அனுப்பிவைக்காமல் துணையாகச் செல்லப் பலரைச் சேர்த்தான். அந்தவகையிலே திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை, பழையாறை என்னும் நகரங்களில் வாழ்ந்த அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் முதலிய குலத்தவரில் முதன்மையான பலரைத் தெரிந்தான்.

சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், கண்ணப்பமுதலி, முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சந்திரசேகர ஐயங்கார், சங்கரச்செட்டி என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், இன்னும் பலரும் சிங்கைநாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறினார்கள். மன்னவன் வாலசிங்கனும் சீர்பாததேவியும் ஏறிக் கொள்ளக் கப்பலும் கடலிலே விரையலாயிற்று.

கப்பல் கடலிலே சென்றுகொண்டிருக்கையில், சீர்பாததேவி கணவனிடம் அன்புமயமான ஓர் கோரிக்கையினை விடுத்தாள்.

“தங்களது ஆணை பரவும் நாடுகளில் வளத்தைக் கடல்வழியாகப் பார்க்க விரும்புகிறேன்” என்று கோரிய சீர்பாததேவியின் விருப்பினுக்கிணங்கிய மன்னவன் ஈழத்தின் கிழக்குக் கரைவழியாகக் கப்பலைச் செலுத்தப் பணித்தான். அதற்கிணங்கக் கப்பலும் கிழக்குக்கரைக் கடல் வழியாக ஓடலாயிற்று.

கிழக்குக்கரைக் கடல்வழியாகக் கப்பல் செல்கையில், திரிகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணைசுவரப் பெருமான் திருக்கோயிலினுக்கு எதிர்த்தாப்போல் கப்பல் எத்திசைக்கும் நகரமுடியாதவாறு நின்றுவிட்டது.

நங்கூரம் பாய்ச்சியதுபோல் கப்பல் அசையாது நிற்பதைக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். பாய் விரித்தபடியே நகரமுடியாதவாறு நின்ற கப்பலைக் கண்ணுற்ற சீர்பாததேவி, கப்பல் நிற்கும் காரணத்தைக் கண்டறியப் பணித்தாள்.

கடலின் அடியிலே, கப்பலுக்குக்கீழே வினாயகரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு, கைகூப்பித் தொழுது வாரி எடுத்துக் கப்பலில் சேர்த்தார்கள். வினாயகப் பெருமானைக்கண்ட சீர்பாததேவி தெண்டனிட்டுப் பணிந்து “இக்கப்பலானது தங்குதடையின்றி ஓடி, எங்கு கரைதட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்” என வேண்டினாள்.

சீர்பாததேவியின் வேண்டுகிறுக்கிணங்க கப்பலும் விரைந்து ஓடலாயிற்று. கப்பலானது கிழக்குக் கரைவழியாகச் சென்று ஈழத்தைச் சுற்றிக்கொண்டு கடைசியாகச் சிங்கை நகரில் நிற்கும். சிங்கை நகர்க்கடற்கரையிலே பிரமாண்டமானதோர் ஆலயம் வினாயகருக்கு எடுக்கலாமென்று மன்னவன் கருதினான். அதேபோற்றான் சீர்பாததேவியும் கப்பலானது தலை நகரிலே கரைதட்டி நிற்கும். அங்கு வினாயகருக்கு அழகான கோயில் எடுக்கலாமெனக் கருதினான். ஆனால் கப்பலிலே குடிகொண்ட வினாயகப் பெருமானது கருத்தோ வேறுவிதமாக இருந்தது.

கிழக்குக் கடல்வழியாக ஓடிய கப்பலானது மட்டக்களப்பினைச் சமீபித்ததும், கடல் வழியாகச் செல்லாமல் மட்டக்களப்பு வாயிலே புகுந்த கப்ப

லானது வடக்கு நோக்கிச் செல்லாமல் தெற்குத் திக்கிலே சென்று மட்டக்களப்பு வாவியின் அந்தமான வீரர்முனையில் கரைதட்டி நின்றது.

மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தமான முனை வீரர்முனையாகும். முன்னர் இங்கு படைவீரர்கள் பாளையமடித்துத் தங்கியிருந்ததனால் *வீரர்முனை எனப் பெயர் பெற்றது.

கப்பல் வீரர்முனையிலே கரைதட்டி நிற்காலை யில், அங்கு மக்களே வாழவில்லை. ஆனால் வீரர் முனையை அடுத்துள்ள இடங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வீரர்முனையில் கப்பல் நிற்கவும், அனைவரும் கப்பலினின்று இறங்கினார்கள். சீர்பாததேவி தன் வேண்டுகோளினுக்கிணங்க, வீரர்முனையிலே விரைய கருக்கு ஆலயம் எடுப்பிக்கும்படி தன்நாட்டு மக்களைப் பணித்தாள். மன்னவன் வாலசிங்கள் அயலிடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களை கோயிற் பணிக்கு உதவும்படி கட்டளையிட்டான்.

சோழநாட்டு மக்களின் கைவண்ணத்திலே, கிழக்கு ஈழத்து மக்களின் தன்னலமற்ற உழைப்பிலே விரையகருக்கு நவமான கோயில் வீரர்முனையிலே எழுந்தது.

சோதிடர்கள் குறிப்பிட்ட புனிதமான நன் நாளிலே, விரையகப் பெருமானை எழுந்தருளச் செய்து சிந்துயாத்திரையின் பயனாகக் கிடைத்த விரையகராத லினால் சிந்துயாத்திரைப் பிள்ளையார் எனப் பெயரிட்டு பெருவிழா எடுப்பித்தான் மன்னவன் வாலசிங்கள்.

வீரர்முனையிலே விரையகருக்கு நவமான கோயில் எழுந்தாயிற்று. விரையகப் பெருமானையும் எழுந்தரு

* வீரர்முனை என்ற பெயர் காலநீரோடத்தின் விரைவினால் மருவி வீரமுனை என இன்று வழங்குகிறது.

ளச் செய்தாயிற்று. பெருவிழாவும் எடுத்தாயிற்று. இருந்தாலும் நாள் தவறாமல் விரையகருக்கு வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருக்கவேண்டுமே?

வீரர்முனையில் வேளைதவறாது விரையகருக்கு வழி பாடு செய்துகொண்டிருக்க அப்பொழுது மக்களே இருக்கவில்லை. ஆகவே விரையகரது வழிபாட்டினை வேளைதவறாது செய்துகொண்டுவரச் சீர்பாததேவி தன்னுடன் கப்பலில் வந்த சோழநாட்டு மக்களை வீரர் முனையிலே குடியிருத்த விரும்பினாள்.

சீர்பாததேவியின் விருப்பினை மன்னவன் வால சிங்கள் அகம்மலர ஏற்றுக்கொண்டான். ஆனால் அரச குலத்தவர் அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு குலத்தவர்களையும் வீரர்முனையிலே குடியிருக் கப் பணித்தால், ஒருக்கால் குலவேறுபாடு தலை யெடுத்து கோயில் வழிபாடு சிதையக்கூடுமென்று மன்னவன் கருதினான்.

சீர்பாததேவியின் பெருவிருப்பு! சோழநாட்டு மக்களின் குலப்பிரிவு! வீரர்முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயில் வழிபாடு! ஆகிய மூன்று பிரச் சனைகளையும் முன்னிறுத்தி மன்னவன் வாலசிங்கள் சிந்தித்தான். சிந்தனையின் முடிவிலே சிறந்ததோர் முடிவினைக் கண்டான் மன்னவன்.

சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணை யாக வந்த அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் நான்கு குலத்தவரையும், ஒரே குலமென வகுத்து சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் என நிறுவினான் மன்னவன் வால சிங்கள்.

அரசகுலத்தவருடன் ஏனைய குலத்தவர்களையும் சீர்பாததேவியின் பெயரினால், சீர்பாதகுலமாக வகுத்த மன்னவன் அனைவரும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாகுமென்று கௌரவித்து அர்விந்த

மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதையும் வழங்கினான்.

வீரர்முனையில் குடியிருத்தப்பட்ட மக்களுக்கும், விராயகர் ஆலயத்தினுக்கும் வயல்நிலங்களை மானியமாக வழங்கிச் சாசனம் செய்து செப்பேட்டில் பொறித்து மன்னவன் கையளித்தான்.

தன்நாட்டு மக்கள், தன்பொருட்டுத் தன்பெயரினால் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டதனால் மகிழ்ந்த சீர்பாததேவி சோழர் குலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்கவேலினைச் சீர்பாத குலத்தவர்களின் வழிபாட்டினுக்காக வழங்கினான்.

சோழர் குலத்துப் பழமைமிக்க தங்கவேல் சிந்துயாத்திரைப் பிள்ளையாருடன் சேர்ந்து, சீர்பாத குலத்தவர்களின் தனி வழிபாட்டினுக்குமுரியதாகியது.

சீர்பாததேவி கையளித்த தங்கவேல்தான், சீர்பாதகுலத்தவர்களுள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் வீரர்முனையிலிருந்து மண்டூர்க்குக் கொண்டுவரப்பட்டது. தில்லைமரத்திலே தங்கவேல்குத்தப்பட்டு, தில்லைக்கந்தன் எனப் பெயரிடப்பட்டது. இந்தத் தில்லைக்கந்தன் கோயில் வரன் முறைமையினை இலங்கைப் பொருட்காட்சிச் சாலையில் சேமிக்கப்பட்ட துறைநீலாவணைச் செப்பேடு தெளிவாகவே கூறுகிறது.

சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்த சோழநாட்டு மக்கள், வீரர்முனையிலே நிறுவப்பட்ட விராயகர் ஆலயத்தின் பொருட்டு, வீரர்முனையிலே சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றுக் குடியிருத்தப்பட்டார்கள். பல குலத்தவர்கள் ஆலயத்தின் பொருட்டுக் குடியிருத்தப்பட்டதனால் ஆலையவழிபாடு சீர்குலைந்து விடுமென்பதற்காகவேதான் மன்னவன் அனைவரையும் ஒருகுலமாக்கி சீர்பாதகுல

மாக வகுத்தான். வரிசைகள் வழங்கினான். விருதினையும் கையளித்தான். இந்த வரன்முறையினைச் செப்பேட்டில் பொறித்துக் கொடுத்ததைத்தான் வீரர்முனைச் செப்பேடு விபரமாகக் கூறுகிறது.

சீர்பாதகுல வரன்முறையினைப்பற்றிப் பல செப்பேடுகள் கூறுகின்றன. செப்பேடுகளை ஆராய்ந்தால் சம்பவங்கள் வெவ்வேறு வகையாகச் செல்வதைக் காணமுடிகிறது. அனைத்தும் ஒருமனதாகச் சீர்பாத தேவியின் பெயரைக்கொண்டே சீர்பாதகுலம் வகுத்ததாகக் கூறுகின்றன.

“ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
சீர்பாத தேவியென் திருப்பெயர் சூட்டி
சீர்பாத குலம் சிறந்து விளங்கிட
பேராக வென்னாளும் பெருகி வாழ்ந்திட”
என்று வீரர்முனைச் செப்பேட்டில் கூறப்படுகிறது.

“தேவாலயத்தின் திருப்பணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர் தங்களை அரசனளைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயராற்
சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி
என்று திருக்கோயிற் செப்பேட்டில் கூறப்படுகிறது.

“நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந்தம் கொடி
விருதென வீந்து விருப்புடன் தேவியின்
திருப்பெய ரென்றும் மறவாது வழங்க
சீர்பாதத் தோரெனச் சீரிய நாமம்
பேர்பெற வுவகைப் பிளம்போ டிந்தன்றி”
என்று துறைநீலாவணைச் செப்பேட்டில் கூறப்படுகிறது.

“அரசியின் குலமென அவள் நாமமேபெற்று
அன்று சீர்பாதமாணேன்”

என்று திரிகோணமலைச் செப்பேட்டில் கூறப்படுகிறது.

“திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினானே”

என்று கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் கூறப்படுகிறது.

சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்று எல்லாச் செப்பேடுகளும் ஒரே முகமாகக் கூறுகின்றன. ஆகவே சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகிறது.

சீர்பாததேவியின் பெயரினால் பல குலத்தைச் சேர்ந்தவர்கள் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டனரென்பதில் செப்பேடுகளுள் வேறுபாடுகளைக் காணமுடிகிறது.

வீரர்முனைச் செப்பேட்டில் தம்மோடு வந்த உறவினரைத் திருக்கோயிற் பணிபுரிய சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.

சோழநாட்டிலிருந்து புறப்பட்ட கப்பலில் சீர்பாததேவியுடன் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களில் தம்மோடு வந்த உறவினர் எனக் கொள்ளுங்கால் சோழநாட்டில் வாழ்ந்த அரசகுலச் சுற்றத்தவரேயாகும். ஏனெனில் இளவரசியான சீர்பாததேவிக்கு அந்தணர்கள் உறவினர்களாகமாட்டார்கள். வேளாளர்கள் உறவினர்களாகமாட்டார்கள். வணிகர்கள் உறவினர்களாகமாட்டார்கள். சீர்பாததேவியின் உறவினர்கள் அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே வீரர்முனையில் சீர்பாததேவி சிந்துயாத்திரைப் பிள்ளையாரின் கோயில் வழிபாட்டின் பொருட்டுத் தன் இனத்தவரையே

குடியிருத்தினாள். சீர்பாததேவியின் சுற்றத்தவர்கள் குடியிருத்தப்பட்டதனொன்றான் மன்னவன் வாலசிங்கன் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தான். இதனை வீரர்முனைச் செப்பேட்டில்

“தக்க புகழாகத் தகுவிழா வமைத்து
எக்காலத்து மிவ்விழா நிலைத்திட
பக்குவஞ் செய்து பலவகை வாத்தியம்
தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தம துறவினரை
செம்மன துடனே திருக்கோயிற் பணி
புரியச் சொல்லி பூமி பகிர்ந்து
தனித்தனி யளித்து தான்வணங்கி வந்த
தங்க வேலையும் சாமிக் களித்து”

என்று கூறப்படுகிறது.

திருக்கோயிற் செப்பேட்டில் அந்தணர்களை அழைத்து திருக்கோயிற் பணிபுரியச் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை மிகவும் தெளிவாகத் திருக்கோயிற் செப்பேட்டில்

“தேவால யத்தின் திருப்பணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர் தங்களை அரசனழைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயரார்
சீர்பாத குலமெனச் சிறந்த பெயர்கூட்டி”
என்று கூறப்பட்டிருக்கிறது.

வீரர்முனையில் வினாயகருக்குக் கோயில் எடுப்பித்த பின்னர், கோயிற்பணி குறைவில்லாது நாளும் நடக்கவேண்டுமென்று சோழநாட்டிலிருந்து கப்பலில் வந்த அந்தணர்களை மன்னவன் வாலசிங்கன் அழைத்தான். வினாயகரது திருவுருவத்தைக் கடலிலிருந்து கப்பலில் சேர்த்து வீரர்முனையில் எழுந்தருளச் செய்த

அந்தணர்களை விரயகரது ஆலயத்தின் பொருட்டு நாள் தவறாது வழிபாடு செய்துகொண்டிருப்பதற்காகச் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தானென்று திருக்கோயிற் செப்பேடு தெளிவாகச் சொல்லுகிறது.

துறைநீலாவணைச் செப்பேட்டில் அரசகுலத்தவர் மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கப்படவில்லை. சோழநாட்டிலிருந்து சிங்கை நாட்டினுக்குச் செல்லக்கப்பலில் ஏறிய நான்கு குலத்தவர்களுமே வீரர்முனையில் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்துக் குடியிருத்தப்பட்டார்களென்று கூறப்பட்டிருக்கிறது. இதனை விவரமாகத் துறைநீலாவணைச் செப்பேட்டில்

“நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந்தம் கொடி
விருதென வீந்து விருப்புடன் தேவியின்
திருபெய ரென்றும் மறவாது வழங்க
சீர்பாதத் தோரென சிறந்த நாமம்
பேர்பெற வுவகைப் பிளம்போ டந்தன்றி
கோயி லூழியம் குறைவிலா தியற்ற
ஆயநான்கு மரபோர் ஆணையிற் படிந்து”

என்று கூறப்படுகிறது.

திரிகோணமலைச் செப்பேட்டில், கட்டுமாவடி, பெருந்துறை, திருவொற்றியூர் என்னும் இடங்களில் வாழ்ந்த பல தலைவர்கள் சீர்பாததேவிக்குத் துணையாக வந்தார்கள். அவர்கள் வீரர்முனையில் விரயகரது ஆலயத்தின் பொருட்டு குடியிருத்தப்பட்டார்கள். அதனால் அவர்களை அரசகுலமான சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றதென்று கூறப்படுகிறது. இதனைத் திரிகோணமலைச் செப்பேட்டில்

“திருமருவு கட்டுமாவடி பெருந்துறை
சிறந்த உத்தரதேசமும்
செப்பமுடனே யுறைந்தொப்பித மிலாமலே
செகமீது வருதீரனும்
தருமருவு தெரியலவர் கொடிபெருமை
தவளநிறத் தகமிவை தனிவிளக்கு
தகமைபெறு பூனூலுடன் கவசகுண்டலஞ்
சரசமலர் முரசாசனம்
அருமைசெறி ஆலாத்தி குடைதோரண
மோடரிய மதில்பாவாடை யுடையோன்
அரசியின்குலமென அவள்நாமமே பெற்று
அன்று சீர்பாதமாளேன்”

என்று கூறப்படுகிறது.

கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் சிந்தாத்திரன், காலதேவன், காங்கேயன், நரையாகி, வெள்ளாகி, முடவன், பழைச்சி என்பவர்களைத் தலைவர் தலைவிகளாகக்கொண்டு மன்னவன் அனைவரையும் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தானென்று கூறப்படுகிறது. இதனைக் கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில்,

“துரைபேர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன், காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழ்காண்
வரையாக இவர்களையும் வகுத்துவைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினானே”

என்று கூறப்படுகிறது.

செப்பேடுகளைத் துணையாகக்கொண்டு நோக்கினால் பழையாறை அரசகுலத்தவர்கள் மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்களென்று வீரர்முனைச் செப்பேட்டில் காணமுடிகிறது.

அந்தணர்கள் மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றதாகத் திருக்கோயிற் செப்பேட்டில் காணமுடிகிறது.

சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்த அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தவர்கள் ஒன்றாக்கப்பட்டுச் சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றதாகத் துறைநீலாவணைச் செப்பேட்டில் காணமுடிகிறது.

திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னும் நகரங்களிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்தவர்களைச் சீர்பாதகுலமாக வகுத்ததாக திரிகோணமலைச் செப்பேட்டில் காணமுடிகிறது.

சீர்பாததேவிக்குத் துணையாகவந்த ஏழு தலைவர்தலைவிகளைக்கொண்டு சீர்பாதகுலம் வகுத்ததாகக் கொக்கொட்டிச்சோலை செப்பேட்டில் காணமுடிகிறது.

செப்பேடுகளுள் காலத்தால் முந்தியது வீரர்முனைச் செப்பேடாகும். மன்னவன் வாலசிங்கனால் அளிக்கப்பட்ட வீரர்முனைச் செப்பேட்டில், அரசகுலத்தைச் சேர்ந்தவர்களைக்கொண்டே வீரர்முனையில் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது தெளிவாகிறது.

வாலசிங்க மன்னவன் வீரர்முனையில் முதன்முதலாகச் சோழநாட்டு அரசகுலத்தவரையே சீர்பாதகுலமாக வகுத்தான். அதனாற்றான் அரசகுலக் கௌரவமான அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினை வழங்கினான்.

வீரர்முனைச் செப்பேட்டினுக்குப் பின்னர்தான் ஏனைய செப்பேடுகள் தோன்றின. அதன்பயனாகத் தான் பின்னர் தோன்றிய செப்பேடுகளில் சிலசம்பவங்கள் திரித்துக் கூறப்படமுடிந்தது.

திரிகோணமலைச் செப்பேடு பெயர்களைக் கூறாமல் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டவர்கள் என்கிருந்து வந்தவர்களென்றும், அவர்கள் எவ்வாறான கௌரவத்தை உடையவர்களென்றும் கூறுகிறது.

வீரர்முனைச் செப்பேட்டினுக்கு அடுத்தபடியாக அதே ஆண்டில் எழுந்த செப்பேடுதான் திரிகோணமலைச் செப்பேடு. இச்செப்பேட்டினை மன்னவனும் சீர்பாததேவியும் வீரர்முனையிலிருந்து சிங்கை நகரினுக்குச் சென்றகாலையில் திரிகோணமலைக் கோணேசுவரனை வழிபடச் சென்றார்கள். கோணேசுவரப் பெருமானது அருளிற்றானே கடலிலிருந்து வினாயகப் பெருமானது திருவுருவம் கிடைக்கப்பட்டது. அதன்பயனாகத்தானே வீரர்முனையில் வினாயகருக்குத் திருக்கோயிலும் எழுந்தது. சீர்பாதகுலமும் வகுக்கப்பெற்றது. ஆகவே மன்னவன் வாலசிங்கன் சீர்பாதகுலம் வகுத்ததைச் சாசனம் செய்து திரிகோணமலைக் கோணேசுவரப் பெருமானது கோயிலினுக்குக் கையளித்தான்.

வீரர்முனைச் செப்பேடு அரசகுலத்தவரையே சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. திரிகோணமலைச் செப்பேடு திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னும் நகரங்களில் வாழ்ந்த பலர் சீர்பாததேவிக்குத் துணையாக வந்தார்கள். அவர்களைத்தான் மன்னவன் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. ஆகவே திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னும் நகரங்களில் வாழ்ந்த அரசகுலச் சுற்றத்தவரையே சோழ மன்னன் தன்மகள் சீர்பாததேவிக்குத் துணையாகச் சேர்த்தனுப்பினுனென்பது தெளிவாகிறது. இதனை நன்கு தெளிவாகவே திரிகோணமலைச் செப்பேட்டில் "அரசியின் குலமென அவள் நாமமே பெற்று அன்று சீர்பாதமானுள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வீரர்முனைச் செப்பேட்டினையும், திரிகோணமலைச் செப்பேட்டினையும் ஆராய்ந்தால் முதன்முதலிலே சோழ நாட்டு அரச குலத்தவரையே வீரர்முனையில் குடியிருத்திச் சீர்பாதகுலமாக வகுத்ததெனக் கொள்ளலாம்.

அரச குலத்தவரைக்கொண்டு வீரர்முனையில் சீர்பாதகுலம் வகுக்கப்பட்டாலும், சீர்பாததேவிக்குத் துணையாக வந்த ஏனைய அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்களும் வீரர்முனையிலே வசிக்கவேசெய்தார்கள்.

சீர்பாதகுலத்தவருடன் சோழநாட்டு அந்தணர்கள், திருமண உறவினால் கலந்து சீர்பாதகுலமானார்கள். இதனைத் திருக்கோயிற் செப்பேடு உறுதிப்படுத்துகிறது.

பின்னர் வேளாளரும், வணிகரும் திருமண உறவினால் சீர்பாதகுலத்தவருடன் கலந்து சீர்பாதகுலமானார்கள். இதனைத் துறைநீலாவணைச் செப்பேடு உறுதிப்படுத்துகிறது.

சோழநாட்டிலிருந்து வந்த அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்கள் காலவரையில் ஒன்றாகக் கலந்து சீர்பாதகுலமானார்களென்று வீரர்முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப்பேடு, திருக்கோயிற் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு என்பவைகளைக்கொண்டு தீர்மானிக்கலாம். ஏனெனில் இச்செப்பேடுகள் நான்கும் ஒன்றுக்குப்பின் ஒன்றான கால எல்லையிலே எழுந்தமையினூற்றான் இந்த முடிபினுக்கு வர முடிகிறது. இருந்தாலும் ஏழு தலைவர், தலைவியர்களை ஒன்றாக்கிச் சீர்பாதகுலம் வகுத்ததாகக் கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு கூறுகிறது. அவ்வாறாயின் ஏழு தலைவர் தலைவிகளும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக ஒர்போதும் இருக்கமுடியாது.

அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு குலத்தைச் சேர்ந்தவர்களாகவே ஏழு தலைவர் தலைவியர்களும் இருந்திருக்கவேண்டும்.

செப்பேடுகள் அனைத்தையும் ஒருமுகமாக நோக்கினால் சிறந்ததோர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். வீரர்முனையில் முதலில் அரச குலத்தவர் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்கள். பின்னர் அந்தணர் கலந்து சீர்பாதகுலமானார்கள். பின்னர் வேளாளரும் வணிகரும் கலந்து சீர்பாதகுலமானார்கள். இக்கலப்பு முறையினுக்கு ஒரு சில ஆண்டுகள் பிடித்திருக்கும். ஆகவே சீர்பாதகுல வரன் முறைமையினைச் சொல்லும் செப்பேடுகளில், வீரர்முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப்பேடுகள் தோன்றிச் சில ஆண்டுகளின் பின்னர்தான் திருக்கோயிற் செப்பேடு தோன்றியது. அதற்குப்பின்னர்தான் கொக்கொட்டிச்சோலைச் செப்பேடும், துறைநீலாவணைச் செப்பேடும் தோன்றின.

துறைநீலாவணைச் செப்பேட்டில் நான்கு குலத்தையும் சேர்ந்த சீர்பாதகுலக் குடிமரபினர் குறிப்பிடப்படுகிறார்கள். ஆகவே சீர்பாதகுலத்து இறுதிச் செப்பேடு துறைநீலாவணைச் செப்பேடாகும்.

சீர்பாதகுலத்து ஐந்து செப்பேடுகளையும் கொண்டு சிறந்ததோர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். அதாவது அரசகுலத்தவரான சீர்பாதகுலத்தவருடன், சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்த அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து நவமான சீர்பாதகுலம் தோன்றி வளர்ந்ததாக மென்பதேயாகும்.

சோழநாட்டிலிருந்து பல்வேறு குலத்தவர்கள் சீர்பாததேவிக்குத் துணையாக வந்திருக்கிறார்கள். இறைவனது அருளினால் அவர்கள் வீரர்முனையில்

குடியேறி வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓர் சிறு கூட்டத்தவர்களான அவர்கள், தங்களது சந்ததியினரை வளர்க்கும்பொருட்டு தங்களது இளவரசிக்காகக் காலவரையில் ஒன்றாகக் கலந்து சீர்பாதகுலத்தை வளர்த்துள்ளார்களெனலாம். காலத்துக்குக்காலம் ஏனைய குலத்தவர்கள், சீர்பாதகுலத்தவருடன் வீரர்முனையில் கலந்ததின்பயனாகத் தங்களது குலப் பெருமை தொனிக்கும்வண்ணமாகப் பின்னர் வந்த மன்னவர்களிடம் கூறிச் சாசனம் செய்திருக்கிறார்கள். இந்தவகையிலேதான் சில செப்பேடுகள் எழுந்தன. ஒரே ஆண்டில் செப்பேடுகள் வரையப்பட்டிருக்குமெனில், சிறு முரண்பாடுகள் கூடச் செப்பேடுகளிற் தோன்றியிருக்காது. ஆகவே சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்தவர்கள், சீர்பாதகுலத்தவருடன் கலந்தபோது தான் திருக்கோயிற் செப்பேடு, கொக்கொட்டிச் சோலைச் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு என்பவைகள் தோன்றின.

கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு தோன்றிய காலையில் சீர்பாதகுலத்துள்ளே அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்ற குல வேறுபாடுகள் இருக்கவில்லை. நான்கு குலத்தையும் சேர்ந்த ஏழு சீர்பாதகுலத் தலைவர் தலைவியர்களே இருந்திருக்கிறார்களென்பது தெளிவாகிறது.

துறைநீலாவணைச் செப்பேடு தோன்றிய காலத்தில் சீர்பாதகுலமென்ற ஒரே குலந்தான் இருந்திருக்கிறது. ஏழு தலைவர் தலைவியர்களைக் கொண்ட ஏழு குடிமரபுகளுடன், வேறு பல குடிமரபுகளும் சேர்ந்து ஒன்றான, ஒரே இனமான சீர்பாதகுல மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்களென்பது தெளிவாகிறது.

ஓர் குலத்தவரை மட்டும் அதாவது அரச குலத்தவரை மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கவேண்

டிய அவசியமேயில்லை. ஓர் குலத்தைச் சேர்ந்தவருள்ளே வரிசைகளிலோ, விருதுகளிலோ, வேறுபாடுகள் தோன்றுவதற்கு இடமேயில்லை. ஏனெனில் வரிசைகளுக்கும், விருதுகளுக்காகவுந்தான் பின்னர் செப்பேடுகள் தோன்றின. இதனைச் சீர்பாதகுலத்துக் குடிமரபுப் பிரிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

பல்வேறு குலத்தவர்களை ஓர் குலமாக வகுக்காது, ஒன்றாகக் குடியிருத்தினால் நிச்சயமாகக் காலவரையிலே வேறுபாடுகள் எழவேசெய்யும். தங்கள் தங்கள் வரிசைகளுக்காக முரண்படுவார்கள். குலப் பெருமை பேசுவதில் முரண்படுவார்கள். இவ்வாறான ஓர் நிலைமை பிற்காலையில் எழாது தவிர்க்கவேதான் சோழ நாட்டிலிருந்து, சோழ இளவரசிக்குத் துணையாகவந்த நான்கு குலத்தவர்களையும், சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக மன்னவன் வாலசிங்கன் வகுத்துவைத்தான். அதுவும் சீர்பாததேவி தன் நாட்டு மக்களை வீரர்முனையில் வினாயகராலய வழிபாடு செம்மையாக நடைபெறக் குடியிருத்த விரும்பியதின் பேரிற்பான், பின்னாலில் குலப்பெருமை பேசிச் சீர்குலைந்து வினாயகர் வழிபாடு குன்றிவிடாமலிருக்கத்தான் மன்னவன் வாலசிங்கன் எல்லாக் குலத்தவர்களையும் ஒன்றாக்கிச் சீர்பாதகுலமெனப் பெயர் சூட்டினான்.

வீரர்முனையில் சீர்பாதகுலத்தை நிறுவிச்சென்ற மன்னவன் வாலசிங்கன் தனது ஆட்சிக்காலத்தில் பலதடவைகள் வீரர்முனைக்கு வந்திருக்கிறான். தன் நாட்டு மக்களைப் பார்க்கும் பொருட்டும், திருக்கோயில்களைத் தரிசிக்கும் பொருட்டும் சீர்பாததேவி காலத்துக்குக் காலம் கிழக்கு ஈழத்தினுக்கு வந்திருக்கிறான். மன்னவனும் சீர்பாததேவியும் வந்தவேளையில் சீர்பாத குலத்தவர், ஏனைய குலத்தவர் கலந்தமையைக் கூறிச் சாசனம் செய்து செய்து தரக்கோரியிருக்கலாம். அல்லது பின்னர் ஆட்சி செலுத்

திய மன்னர்களிடம் கூறிச் சாசனம் செய்திருக்கலாம். ஆகையினூற்றான் பின்னர் குலப்பெருமை துலங்கத் தக்கதான சம்பவங்களைக் கொண்ட செப்பேடுகள் தோன்றமுடிந்தன.

செப்பேடுகளிலேதான் சீர்பாதகுலத்தைக் காணமுடிகிறது. சீர்பாதகுலத்தவர்களின் பெருமைகளைக் காணமுடிகிறது. எல்லாச் செப்பேடுகளும் ஒரேமுகமாகச் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் வகுத்ததென்று வரையறுத்துக் கூறுகின்றன.

அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு குலத்தவர்களும், படிப்படியாகக் கலந்தாலும் சரி, அல்லது நான்கு குலத்தவர்களும் ஒரே முறையாகக் கலந்தாலும் சரி, காணப்பெறும் ஆராய்ச்சி முடிபு இதுதான். அதாவது அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் சோழநாட்டு நான்கு குலத்தவர்கள் வீரர் முனையிலே ஒன்றாகக் கலந்து சீர்பாதகுலம் என்னும் ஓர் புதுச் சாகியத்தை ஏற்படுத்தினார்களென்பதே யாகும்.

படிப்படியாக என்றாலும் சரிதான் அல்லது ஒன்றாக என்றாலும் சரிதான் நான்கு குலத்தவர்களும் வீரர்முனையிலே ஒன்றாகக் கலந்தார்கள். அவர்களது கலப்பினுக்கு காலம் இடைவளியாக இருந்தாலும் சரிதான், இல்லாவிட்டாலும் சரிதான் நான்கு குலத்தவர்களும் ஓர்குலமாகக் கலந்து அரசகுலமான சீர்பாதகுலமானார்கள். அன்று அரசகுலமான சீர்பாதகுலம் வீரர்முனையில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று கிழக்கு ஈழத்தின் பல ஊர்கள் சீர்பாத குலத்தவர்கள் மட்டும் உறையும் தனி ஊர்களாகத் துலங்குகின்றன.

நான்கு குலத்தாரும் ஒன்றாகக் கலந்து சீர்பாதகுலமென்னும் புதுச்சாகியம் தோன்றி வளர்ந்து அரசகுலமாகக் கொள்ளப்பட்டது. சீர்பாதகுலத்த

வர்கள் அரசகுலத்தவர்களென்று ஏனையவர்கள் கௌரவிக்கும் வண்ணமாகத்தான் மன்னவன் வாலசிங்கன் சாசனம் செய்து கையளித்ததுடன் அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப் பெற்ற அரசகுல விருதினையும் வழங்கினான்.

அரசகுலமாக வகுக்கப்பெற்ற சீர்பாதகுலத்தவரைக் குலவிருதுச் செப்பேட்டில் அமரர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

“தோணி கரையார்க்கு தொப்பி துலுக்கருக்கு
காணி யுழுமேழிகளி காராளருக்கு
நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு
எழுத்தாணி சுளி முற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு
கைப்பிரம்பு கண்டாரப்பிள்ளைக்கு திமிலர்க்குப் பால்முட்டி
சேணியர்க்கு நூலச்ச அமரருக்குத் தேர்க்கொடி
அம்பட்டருக்குக் கத்தரிக்கோல் விமலருக்கு மத்து
வேதியர்க்குப் பூனூலாம்.
வண்ணார்க்குக் கல்லு வாணிபர்க்குச் செக்கு
சுண்ணம்பு சுடும் கடையர்க்கு கூடையாம் மின்னேகைள்
வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு
சேர்ந்த குயவர்க்கு கும்பகுடம் செப்புவேன் இன்னும்
தட்டார்க்குக் குறடு சாணார்க்குத் கத்தி
செட்டிகுலத்தோர்க்குத் தோடு தராசுபடி
இட்டமுடன் இந்தவிதிப்படிக்கு எல்லாம் விருதெனவே
பட்டமது கட்டிவைத்தான் பாண்டி மன்னவன்”

என்று கூறப்பட்டிருக்கும் குலவிருதுச் செப்பேட்டில் அமரருக்குத் தேர்க்கொடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு குலத்தவர்க்கும் எவை, எவை விருதாக இருக்கவேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ள குலவிருதுச் செப்பேட்டில் அமரருக்குத் தேர்க்கொடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமரர்களான தேவர்கள்போற் புகழும், பெருமையும், சிறப்பும் கொண்டதனூற்றான் குலவிருதுச் செப்பேட்

டில் சீர்பாத குலத்தவரை அமரர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களது விருதும் அரசர்க்கு உரியதான தேர்க்கொடி என்றும் கூறப்பட்டிருக்கிறது.

குலவிருதுச் செப்பேட்டில் அமரர்களான சீர்பாத குலத்தவர்களுக்கு தேர்க்கொடியென்று சிறப்பாகவே கூறப்படுகிறது. இவ்வாறான விருதினைக் கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் வாலசிங்க மன்னவன் சீர்பாதகுலச் செப்பேடுகள் கூறுகின்றன.

இவ்வாறான பெருமைகள் கொண்ட சீர்பாத குலத்தவர்கள் அன்று பூனூல் அணிந்து தலைநிமிர்ந்து அரசகுலமென்ற கௌரவத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றே தங்களது பெருமைகள் அனைத்தையும் மறந்தவர்களாக வாழ்கிறார்கள். இருந்தாலும்

“படையும் கொடியும் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாருமுடியும் நேர்வனப் பிறவும்
தெரிவுகொள் செங்கேரல் அரசர்க்குரிய”

என்ற தொல்காப்பிய சூத்திரத்தினால் சீர்பாத குலத்தவர்கள் புகழ்மிக்க அரசகுலத்தைச் சேர்ந்தவர்களென்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

6.

பாண்டியன் படையெடுப்பு

முதலாம் வரகுணபாண்டியன் மரணத்திரையால் மறைக்கப்பட, அவனது மகனான சீமாறன் சீவல்லவன் கிறிஸ்துவிற்குப்பின் 835ஆம் ஆண்டு பாண்டிய மன்னனாக முடிபுனைந்தான்.

மாறவர்மன் என்ற பட்டமுடைய சீமாறன் சீவல்லவனைச் சடையவர்மன் என்றும் அழைப்பர். இவனுக்கு ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அவனிப சேகரன் என்ற சிறப்புப் பெயர்களும் வழங்கின.

“பார்முமுதாண்ட பஞ்சவர் குலமுதல்
ஆர்கெழுவை வேல் அவனிப சேகரன்
சீர்கெழு செங்கோல் சீவல்லவன்”

என்று புதுக்கோட்டையிலுள்ள சிற்றண்ணவாயல் சமணரது குகைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டு புகழ்ந்து கூறுகிறது.

சீமாறன் சீவல்லவனது வரலாற்றினைச் சின்னமனூர்ச் செப்பேடுகள், தளவாய்புரச் செப்பேடுகள் தெளிவாகக் கூறுகின்றன. தந்தையைப்போலவே வீரம்மிக்க மன்னவனாகவே சீமாறன் சீவல்லவன் விளங்கினான்.

அரியணையில் அமர்ந்த சீமாறன் சீவல்லவனது கவனம், பாண்டிய அரசின் பகைவர்களாகத் துலங்கியவர்கள்மீது திரும்பியது. முதலில் பக்கத்தே தனி

வேந்தனாக விளங்கிய சேரன்மீது தாக்குதலைத் தொடங்கினான். விளிஞத்திலே நடைபெற்ற பயங்கரப் போரிலே, சேரனது உயிரைப்போக்கி வெற்றி மாலை சூடினான். இதனைத் தளவாய்புரச் செப்பேட்டில் “விண்ணாள வில்லவற்கு விளிஞத்து விடை கொடுத்தும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சேர மன்னவனைக் கொன்று வெற்றிவாகை சூடிய சீமாறன் சீவல்லவன் குண்ணூர்ப் போர்க்களத்திலே தன்னை வந்தெதிர்த்த பகைவர்களையெல்லாம் புறமுதுகிட்டோடும்படி செய்தான்.

குடமுக்கில் வந்தெதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகிய மன்னவர்களை யெல்லாம் புறங்கண்டு மாபெரும் வெற்றி வீரனாகச் சீமாறன் சீவல்லவன் துலங்கினான்.

தமிழகத்தில் தன்னை எதிர்ப்பாரின்று வெற்றி வீரனாக விளங்கிய சீமாறன் சீவல்லவனது கவனம் ஈழத்தின்மீது திரும்பியது.

வடக்கு ஈழமாகிய சிங்கை நாட்டிலே ஜெய துங்க பரராசசிங்கனான வாலசிங்கனின் செங்கோல்கிழக்கு ஈழம் வரையும் செம்மையாகச் சென்று கொண்டிருந்தது.

அநுரதபுரத்து மன்னவனாக முடிபுனைந்து கொண்ட அக்கிரபோதியின் காலத்திலே கலகமொன்று ஏற்பட்டது. கலகத்தை அடக்கமுனைந்த மன்னவன் முடிவிலே கலகக்காரர்களின் வாளுக்கே பலியானான்.

அக்கிரபோதியின் மரணத்தினால், அவனது தம்பியான சேனன் ஈழத்து மன்னவனாக அநுரதபுரத்திலே முடிபுனைந்தான். அநுரதபுரத்திலே முடிபுனைந்த சேனன், தமிழர்களுக்கஞ்சி பொலநறுவையினைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்தலானான்.

அநுரதபுரத்து அரியணையின் ஆட்டத்தினை அறிந்த சீமாறன் சீவல்லவன், தனது பகைவர்களுக்கு ஈழநாடு புகலிடமாக இருக்கக்கூடாதென்பதற்காக, ஈழத்தைக் கைப்பற்றப் பெரும் படையுடன் புறப்பட்டான்.

சீமாறன் சீவல்லவன் தனது படையுடன் சிங்கை நாட்டில் இறங்கி, சிங்கை நகரைப் பிடிப்பதற்காகக் கோட்டையினை முற்றுகையிட்டான். பாண்டிய மன்னனின் எதிர்பாராத முற்றுகையினைக் கண்ட சிங்கை மன்னவனான வாலசிங்கன் திகைத்தான்.

பாண்டியன் சீமாறன் சீவல்லவன் படைகொண்டு சிங்கை நகரினைத் தாக்கவருவானென்று வாலசிங்க மன்னவன் ஒர்போதும் எதிர்பார்க்கவே யில்லை. எதிர்பாராவிட்டாலும் முற்றுக்கையிட்டிருக்கும் பாண்டியனை எதிர்க்காது வாளாதிருக்கமுடியுமா? பகைவனைக் கண்டவுடன் வெள்ளைக் கொடியை உயர்த்தினால் வீரத்தினுக்குத்தான் மதிப்பேது? வெற்றி அல்லது வீர மரணந்தானே! களம்புகுந்தால் கிடைப்பது? கோழையாகக் கைகட்டி வாழ்வதைவிட வீரனாகக் களம்புகுந்து வீர சொர்க்கமடைவது மேலானதெனக் கண்ட வாலசிங்கன் போர்முரசறையப் பணித்தான். மறுகணம் சிங்கைநகர்க்கோட்டையெங்கும் போர்முரசு ஒலித்தது. பிறந்து வளர்ந்த பொன்னாட்டைக் காக்க, சிங்கை நாட்டு வீரர்கள் வீறுகொண்டெழுந்தார்கள். போர்கோலம் பூண்டு மன்னவன் வாலசிங்கன் போர்ப்படையினுக்குத் தலைமைதாங்கினான்.

பாண்டிய வீரர்கள் கோட்டை மதிலினைச் சிதைக்கத் தொடங்கினார்கள். பலம்கொண்ட கோட்டையாக இருந்தாலும், எத்தனையோ போர்க்களம்புகுந்து வெற்றிவாகை சூடிய பாண்டிய வீரர்களுக்குச் சிங்கை நகர்க்கோட்டை எம்மாத்திரம்?

பாண்டிய வீரர்கள் கோட்டை மதிலினைச் சிதைக்கா வண்ணம், சிங்கை நாட்டு வீரர்கள் எதிர்த்தார்கள். அவர்களது பலமான எதிர்த்தாக்குதல்களையெல்லாம் பாண்டிய வீரர்கள் முறியடித்து, முடிவிலே கோட்டையினுள்ளே புகுந்தார்கள். கோட்டையினுள் புகுந்த பாண்டிய வீரர்களைத், தன் வீரர்களுடன் சிங்கை மன்னவனான வாலசிங்கன் எதிர்த்தான். பாண்டிய வீரர்களும், சிங்கை வீரர்களும் கைகலந்தார்கள். பயங்கரமான போர் சிங்கை நகர்க் கோட்டையினுள்ளே எழுந்தது.

போர்க்களத்திலே பாண்டிய மன்னவனை, சிங்கை மன்னவனான வாலசிங்கன் எதிர்த்தான். எத்தனையோ போர்க்களங்களிலே புகுந்து வெற்றிவாகை சூடிய சீமாறன் சீவல்லவனுக்கு, எதிர்த்து நின்று பொருதும் வாலசிங்கனின் திறமை வியப்பினை யூட்டவேசெய்தது.

வான்வழியாகச் செல்லும் வல்லமை படைத்தவனும், பல்வேறு வகையான ஆற்றல்கள் படைத்தவனுமான வாலசிங்கன் வீரத்தைத் தன் உயிரினும் மேலாக மதித்தான். வேதங்களை முறையாகக் கற்ற வாலசிங்கன் வீரத்தைப் பெருமையாகவே போற்றினான். கௌரவித்தான். அதன்பயனாகத்தான் களம் புகுந்து பாண்டியனை வாலசிங்க மன்னவன் எதிர்த்தான்.

ஆற்றல்கள் கொண்ட இருமன்னவர்களும் களத்திலே பயங்கரமாகப் பொருதினார்கள். பாண்டியன் சீமாறன் சீவல்லவனுக்கோ பல போக்களங்கள் கண்ட அனுபவம். ஆனால் வாலசிங்க மன்னவனுக்கோ முதற்போர்க்களம் போரின் பயங்கரத்தை நேரிலே பார்த்தறியாத வாலசிங்கன், இரத்த ஆறு பெருகி ஓடுவதைக் காணவும் சிறிது நாழிகைப் பொழுது தயங்கினான். வாலசிங்க மன்னவனது தயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமாறன் சீவல்லவனின் உடைவாள், ஜெயதுங்க பரராசசிங்கனான

வாலசிங்கனின் தலையைத் துண்டித்து உயிரைக் குடித்தது. பாண்டிய வீரர்கள் வெற்றிமுரசு கொட்டினார்கள். நங்கள் மன்னவன் வாலசிங்கன் வீரசொர்க்கம் புகுந்ததைக் கண்ணுற்ற சிங்கைநாட்டு வீரர்கள் பின்வாங்கிச் சிதறி ஓடினார்கள். சிங்கைநகர்க் கோட்டையும் வீழ்ச்சியுற்றது.

பனைக்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்த சிங்கைநகர்க் கோட்டைக் கொடித்தம்பத்திலே, பனைக்கொடி இறக்கப்பட்டு, கயற்கொடியைப் பறக்கவிட்டான் பாண்டியன் சீமாறன் சீவல்லவன்.

பாண்டிய மன்னவன் சீமாறன் சீவல்லவன், சிங்கை நாட்டினை வெற்றிகொண்டானென்பதை இறையனார் அகப்பொருளில் உதாரணமாக எடுத்தாளப்பட்டிருக்கும்.

“மின்னேரொளிமுத்த வெண்ணென் மேல்விரை நரறுபுனைப் பொன்னேர் புதுமலர்த்தாய்ப் பொதிவண்டு முரன்றுபுல்லா மன்னேரொழிய *மணற்றி வென்றான்

கன்னிவார்துறைவாய்த் தன்னேரிலாத தகைத்தின்றி யான்கண்ட தாழ்பொழிலே”
என்னும் கோவைநூற் செய்யுளால் நலம்படக் காணமுடிகிறது.

சிங்கைநகர்க் கோட்டையைக் கைப்பற்றிச் சிங்கை நாட்டினை வெற்றிகொண்ட சீமாறன் சீவல்லவன், அனுரதபுரத்தை நோக்கித் தன் படையினை துடத்திச்சென்றான்.

சிங்கை நாட்டினை வெற்றிகொண்டுவரும் பாண்டிய மன்னவனை, அனுரதபுரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் அன்புடன் வரவேற்று, ஆதரவுடன் சேர்ந்துகொண்டார்கள்.

* மணற்றி என்பது வடக்கு ஈழத்தினைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். பின்னாளில் மணற்றி, மணற்றிடல் எனவும் வழங்கலாயிற்று.

பாண்டிய மன்னவனைச் சேனன் அனுரதபுரத் திலே எதிர்த்தான். ஒருசில நாழிகைப் பொழுது நீடித்த போரினுக்குச் சேனன் ஈடுகொடுக்கமுடியா மல் பின்வாங்கிப் பொலநறுவைக்கு ஓடினான். அவனைத் தொடர்ந்து பாண்டியனும் தனது படையினை நடத்திச்சென்றான்.

பொலநறுவையில் நடைபெற்ற பயங்கரமான போரிலே சேனன் தோல்வியைச் சமந்ததனால், வெள்ளைக் கொடியை ஏந்திச் சரணடைந்தான். பாண்டியன் சீமாறன் சீவல்லவன், மன்னன் சேனனுடன் சமாதானம் செய்துகொண்டு அனுரதபுரத்தினுக்குத் திரும்பினான்.

ஈழத்தை வெற்றிகொண்ட சீமாறன் சீவல்லவன் அனுரதபுரத்தைச் சூறையாடிக்கொண்டு மதுரைக்கு மீண்டான். ஈழம் முழுவதையும் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டிய சீமாறன் சீவல்லவனின் ஈழத்து வெற்றியினை,

“காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த
கூடலர்கோன் ஸ்ரீவரகுணன் குறைகழற் கோச்சடையற்குச்
சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லவன்
மேய்போயந் தோளியர்கள் வித்தியாதர ஹிரண்யகர்ப்ப
குண்ணவல மாவென்றுங் குரைகூ லீழங்கொண்டும்
விண்ணான வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும்”

என்று சடையவர்மன் பராந்தகன் செப்பேட்டிலும்,

“ஆங்கவற் காத்மசனாகி யவனிதலம் பொறைதாங்கி
தேங்கமழ்பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும்
வாடாத வாகைசூடிக் கோடாத செங்கோடைப்பக்
கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து”
என்ற சின்னமனூர்ச் செப்பேட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

7.

சீர்பாததேவி தீக்குளித்தல்

பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லவன் எதிர்பாராவண்ணம், சிங்கைநகர்க் கோட்டையினை முற்றுக்கையிட்டதைக் கண்ணுற்ற மன்னவன் வாலசிங்கன் திகைத்தான்.

தமிழகத்து அரசியல் சூழ்நிலையிலே, தமிழக வேந்தர்கள் ஈழத்தின்மீது படையெடுக்கமாட்டார்கள் என்றே மன்னவன் வாலசிங்கன் கருதியிருந்தான். ஆனால் தமிழகத்தில் மாபெரும் வெற்றிகள் ஈட்டிய தனால் தினைவுகொண்ட சீமாறன் சீவல்லவன், ஈழத்தின்மீது படையெடுக்க முனைந்தான். தமிழகத்திலுள்ள தனது பகைவர்களுக்கு, ஈழத்து மன்னர்கள் உதவிபுரியவோ, பாதுகாப்பளிக்கவோ இடம் வைக்கக் கூடாதென்பதற்காகவேதான், சீமாறன் சீவல்லவன் ஈழத்தின்மீது படையெடுத்தான்.

பாண்டியனது படையெடுப்பினுக்கு முதல் இலக்காகியது சிங்கைநகர்க் கேட்டையேதான். நள்ளிரவிலே கோட்டை முற்றுக்கையிடப்பட்டது வாலசிங்கனுக்கு இதமானதாக இருக்கவில்லை. பகைவர்கள் இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்ற நிலைமையே வாழ்க்கையில் ஏற்பட்டிராத வாலசிங்கனுக்கு, பாண்டியனது படையெடுப்பு அதிர்ச்சியைத்தான் கொடுத்தது.

நன்னிரவிலே முற்றுகையிட்டிருக்கும் பகை வனுக்கு அடிபணிய வாலசிங்கனது வீர உணர்வு இடம் கொடுக்கவேயில்லை. முன்வைத்த காலைப் பின்வைத்தறியாத வீரநெஞ்சம் படைத்த வாலசிங்கன் வெள்ளைக்கொடிபிடித்து சரணடைய விரும்பவில்லை. வெற்றி அல்லது வீரமரணம் என்று சூழ் கொட்டிய வாலசிங்கன், ஒருகணப்பொழுது இல்லாள் சீர்பாததேவியை நினைத்துப்பார்த்தான்.

போர்க்களம் புகுந்தால் முடிவு! வெற்றி அல்லது தோல்வி! இரண்டிலொன்றை நிச்சயமாக அனுபவித்துத்தான் தீரவேண்டும். வெற்றியென்றால் பெருவிழா! தோல்வியென்றால் மரண ஓலம்! இரண்டில் ஒன்றினை முன்னதாகவே நிச்சயித்துக்கொள்ள முடியாதபடியால், எதற்கும் நங்கையர்களுக்கும், அரசு உரிமைப் பொருள்களுக்கும் பாதுகாப்பளிப்பது மேலானதெனவே வாலசிங்கன் கருதினான்.

சிங்கைநகர்க் கோட்டையின் சுரங்கவழி பாண்டியரின் முற்றுகையினைத் தாண்டியே வெளியேறிச் செல்லக்கூடியதாக இருந்தது. அவ்வாறு அமையத் தக்கதாகத்தானே, சுரங்கவழியும் முன்னோடியாக அமைக்கப்படுகிறது.

சுரங்க வழியினூடாகச் சீர்பாததேவியும் அந்தப்புர நங்கையர்களையும் கதிரமலை நகரினுக்கு அனுப்பிவைத்தான். அவர்களைத் தொடர்ந்து நம்பிக்கைக்குரிய வீரர்கள் அரசு உரிமைப் பொருட்களையும், சிங்கை நாட்டின் செல்வங்களையும் சுமந்துகொண்டு சென்றார்கள்.

சிங்கை நாட்டின் செல்வங்களைப் பாதுகாத்து விட்டோம். அந்தப்புரத்து நங்கையரின் மானத்தைக் காத்துவிட்டோமென்ற பெருமிதத்திலே மன்னவன் வாலசிங்கன் போரினுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான். போர்க்கோலம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.

மன்னவன் வாலசிங்கன் பாண்டியன் சீமாறன் சீவல்லவனினால் உயிரிழப்பானென்று விதி ஏலவே தீர்மானித்திருக்கும்போது, வீரப் போர் புரிந்தும் பயன்தானேது? வீரலட்சுமியைத் தோள்களிலே தாங்கிய வாலசிங்கன், சிங்கைநாட்டின் சுதந்திரத்தினுக்காக வீரப் போர்புரிந்து வீரசொர்க்கம் புகுந்தான்.

பாண்டிய வீரர்கள் சிங்கைநகர்க் கோட்டையைப் பிடித்தமைக்காக வெற்றிவிழாக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மன்னவன் வாலசிங்கனின் உயிரற்ற சடலத்தை மெய்ப்பாதுகாவல் வீரர்கள் தூக்கிக்கொண்டு கதிரமலை அரண்மனையிற் கிடத்தினார்கள்.

அன்புக் கணவனின் உயிரற்ற சடலத்தைக் கண்ணுற்ற சீர்பாததேவி தன்னை மறந்து அழுது புலம்பினாள். துக்கத்திலே தோய்ந்துகிடந்த சீர்பாததேவி, பின்னர் கடமையினை உணர்ந்தாள். அமைச்சர்கள் மேற்கொண்டு நடக்கவேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

கதிரமலை அரண்மனை வாசலிலே சிதை வளர்க்கப்பட்டது. சிதையின் நடுவிலே வாலசிங்க மன்னவனின் உயிரற்ற சடலம் கிடத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீரினால் மன்னவனது சடலத்தைக் குளிப்பாட்டினார்கள்.

மக்களது கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டோடச் சிதைக்குத் தீ மூட்டப்பெற்றது. தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. கண்ணீர் சொரிந்த மக்கள் வாய்விட்டுப் புலம்பினார்கள். அன்புக் கணவனை முடிவிலே ஒருபிடி சாம்பலாக்கும் தீயினை வலம் வந்துகொண்டிருந்த சீர்பாததேவி, கணவனுடன் இரண்டறக்கலக்கத் தீயிலே பாய்ந்தாள். செந்நிறத் தீயின் கொடிய நாக்குகள் சீர்பாததேவியை அன்புடன் அனைத்துக்கொண்டன. மக்கள் செய்வதறியாது இரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.

கிழக்கு ஈழத்திலே சீர்பாதகுலம் என்னும் புதியதோர் சாகியத்தை வகுத்துவைத்த ஜெயதுங்க பரராசசிங்கனான வாலசிங்கன், நாட்டைக் காக்கும் சுதந்திரப் போரிலே வீர சொர்க்கம் புகுந்தான்.

சீர்பாதகுலமே வகுக்கக் காரணமாக இருந்த சோழகுல இளவரசி சீர்பாததேவியும் தீக்குளித்து வீரசொர்க்கத்தில் அன்புக்கணவனுடன் இரண்டறக் கலந்தாள்.

சீர்பாத குலத்தை நிறுவிப் பெருமைகண்ட ஜெயதுங்க பரராசசிங்கனான வாலசிங்கன், பாண்டியன் சீமாறன் சீவல்லவனுடன் பொருத போரில் வீரசொர்க்கம் புகுந்தான். வாலசிங்கனுக்குப் பின்னர் சிங்கைநாட்டு அரியணையில் அவனது சந்ததியினரே அமர்ந்தனர். ஆனால் அவர்கள் யார்? என்ற விபரங்களை வரலாற்று ஏடு மூடிமறைத்துவிட்டது. இருந்தாலும் கிறிஸ்துவிற்குப்பின் ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையும் வாலசிங்க மன்னவனின் சந்ததியினரே சிங்கைநகர் அரியணையில் அமர்ந்திருந்தார்கள்.

8.

சீர்பாதகுலத்தவர் உறையும் ஊர்கள்

சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்தவர்கள், இறைவனது அருளினால் வீரர்முனைவியாகர் ஆலயத்தின் பொருட்டுச் சீர்பாதகுலமாகி வீரர்முனையிலே வாழலானார்கள்.

வீரர்முனையிலே வாழ்ந்துவந்த சீர்பாதகுலத்தவர்கள் காலத்தின் விரைவினால் பெருகி வரலானார்கள். மக்களது பெருக்கத்தினுக்கேற்ப உழுதுண்டு வாழும் தொழில்வளம் வீரர்முனையிலே பெருகவேயில்லை. ஆதலினால் வீரர்முனையிலே வாழ்ந்தவர்களது கவனம் உழுது பயிரிடுவதற்கேற்ற புதிய இடங்களை நாடுவதிலே சென்றது. அதன்பயனாக மட்டக்களப்பு வாவிக்கரையினை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தைக் கவர்ந்திழுத்தன.

முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கினுக்குகந்த இடமாகத் தோன்றியது. ஆகவே பலர் நீலன் அணைப்பகுதியினுக்குச் சென்று உழு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தினார்கள். காடுகளை அழித்துக் கழனிகளைச் செப்பனிடவதும், பயிர்களைப் பாதுகாப்பதும் சிரமமானதாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியினிலே நிரந்தரமாகக் குடியேறி வாழலானார்கள். வளம் ததும்பிய மேற்பகுதி

யும், அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறை அமைத்துப் போக்குவரத்துச் செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணை என்னும் பெயர் துறை நீலன் அணை என வழக்காகிக் காலவரையிலே **துறை நீலாவணை** என வழங்கலாயிற்று.

குடியேறிய மக்கள் குழுவரவுள்ள பள்ள நிலங்களை, வயல் நிலங்களாகச் செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள வயல்வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். காடுகள் அனைத்தும் மறைந்தன. கற்பகச் சோலையெனக் கழனிகள் தோன்றின. கழனிகளின் மேட்டு நிலங்களிலே இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கிய மக்கள், வாழ்க்கையினுக்கு வழிகாட்டிய வினாயகப் பெருமானுக்கு முதலில் கோயில் எடுப்பித்தார்கள். தீர்த்தோற்சவத்தினுக்காகக் கோயிலினுக்கு முன்னர் குளமும் வெட்டினார்கள். குழந்தைகள் நோயின்றி நீண்டகாலம் வாழும்பொருட்டு இக்குளத்தில் நீராடினார்கள். அதன்பயனாகக் கிராமத்து மக்கள் அனைவரும் அக்குளத்தில் நீராடினார்கள். குளத்து நீர் குழந்தைகளைத் தாலாட்டி வளர்த்தமையினால் குளத்தினுக்குப் பிள்ளை வளர்த்தான் குளம் என்ற பெயர் ஏற்பட்டது.

கிராமத்தின் வடஅந்தம் கல்லடிமுனை என்ற பெயரினைப் பெறுகிறது. இம்முனையிலுள்ள கருங்கற்பாறைகளின் மத்தியில் கன்னியரின் தெய்வமான கண்ணகி குடிகொண்டிருக்கிறாள். வைகாசி முழுமதியன்று கண்ணகியினுக்கு விழா எடுத்து ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. துறைநீலாவணைக் கண்ணகி ஆலயத்தின் பெருமைகள் சொல்லத்தாமன்று! கண்ணொளியை இழந்தவர்கள்கூட இக்கண்ணகியின் அருளினால் கண் ஒளிபெற்றிருக்கிறார்கள். இவ்வாறாக ஏராளமான அற்புதங்களை இக்கண்ணகி நிகழ்த்தியிருக்கிறாள்.

துறைநீலாவணையில் குடிகொண்ட சீர்பாதகுல மக்களில் ஓர்சாரார் தொழில்வளம் நாடி அயல்

இடங்களுக்கும் பரந்தார்கள். மட்டக்களப்பு வாவி யின் கிழக்குக் கரையோரமாகத் தெற்கே ஒருகல் தொலைவில் பலர் சென்று காடுகளை வெட்டிச் சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள். பள்ள நிலங்களையும் திருத்தி, வயல்வெளிகளாக்கினார்கள். இவர்களோடு வீரர்முனையிலிருந்து பலர் வந்துசேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள். காலவரையில் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறியதனால் **சேனைக்குடி** எனப் பெயரிட்டு வாழலானார்கள்.

சேனைக்குடிக் கிராமத்தின் ஓர் அந்தம் மட்டக்களப்பு வாவி யின் முக்கியமான துறையாக விளங்கியது. இதனைச் சேனைக்குடித் துறை என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் மக்களுக்கு வேண்டிய பொருட்களை மட்டக்களப்பு நகரத்திலிருந்து கொண்டு வந்து இத்துறையில் கிட்டங்கிகள் கட்டிச் சேமித்து வைக்கப்பட்டது. அதன்பயனாகச் சேனைக்குடித்துறை கிட்டங்கித்துறை என்று பெயர் பெறலாயிற்று. இத்துறையின் மேல்கரையில் ஏராளமான வயல்வெளிக ளுண்டு. அவ்வயல்வெளிகளில் ஏராளமான மக்கள் உழுதுண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

துறைநீலாவணையில் வாழ்ந்த சீர்பாதகுலத்த வர்களிற் பலர் மேலும் வளமான தொழில்புரியும் இடங்களை நாடியவகையில், வாவி யின் மேற்குக் கரையிலுள்ள காடுகளை அழித்துக் கழனிகளாக்கினார்கள். தங்களுக்கு ஊழியம் செய்துவந்த நாவிதர்களை இங்கு குடியேற்றி **நாவிதன்வெளி** எனப் பெயரிட்டார்கள். பின்னர் மக்கள் பெருக்கத்தினால், நாவிதர்களை வேறு இடத்தினுக்குக் குடிபெயரவைத்துவிட்டு, தாங்கள் குடியேறினார்கள். என்றாலும் தாங்கள் முன்னர் இட்ட நாவிதன்வெளியென்ற பெயரை மாற்றாது அதனையே நிலைக்கவைத்தார்கள். இன்றும் நாவிதன் வெளியென்ற பெயரே வழக்கத்திலிருக்கிறது.

துறைநீலாவணியில் வாழ்ந்த மக்களிற் பலர் மேலும் வடக்குநோக்கிச் சென்று மட்டக்களப்பு வாழிக் கரையிலுள்ள வெளியிலே குடியேறினார்கள். குருத்துமணல் செறிந்து வெளியாக இருந்தமையினால் குருமண்வெளி எனப் பெயரிட்டனர்.

குருத்துமண் வெளியான குருமண்வெளியை மையமாகக்கொண்டு சுற்றிவர நான்கு பெரிய குளங்கள். குளத்துநீர் பாயத்தக்க வயல்வெளிகள் வாழிக் கரைவரையும். சுற்றிவரக் குளங்களும், வயல்வெளிகளும் குருமண்வெளியைச் செழிப்பாக அழகு செய்கின்றன. ஊரின் மத்தியில் வினாயகராலயமும், மாரியம்மன் ஆலயமும் இணைந்து பொன்னொளி பரப்புகின்றன. இங்குள்ளவர்கள் பெரு நிலக்கிழார்களாக வாழ்கிறார்கள். சீர்பாதகுலத்துள்ளே பெருமைமிக்க அறிஞரைக்கொண்ட பெருமையையுடையது இவ்வூராகும். சீர்பாதகுலத்துப் பெரும் அறிஞரைத் தந்த குருமண்வெளிக் கிராமம் அழகிலே சிறந்த ஆரணங்குகளைக் கொண்டதாகும். ஈழத்திலே அழகு மிக்க ஆரணங்குகள் நிறைந்து விளங்கும் குருமண்வெளிக் கிராமம் சீர்பாதகுலத்துள்ளே பல சிறப்புகள் கொண்டதாகும்.

வளமார்ந்த குருமண்வெளியில் வாழ்ந்த சீர்பாதகுலத்தவர்களிற் பலர் தெற்கே வாவிக்கரையின் கிழக்கிலுள்ள முனைக்குச் சென்று குடியேறினார்கள். இம்முனை மகிழமரங்கள் நிறைந்து காணப்பட்டதனால் மகிழர்முனை எனப் பெயரிட்டனர். பின்னர் துறைநீலாவணியிலிருந்து பலர் வந்து குடியேறினார்கள்.

மேலும் பலர் குருமண்வெளியிலிருந்து தொழில் வளத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாழியின் மேல் கரையிலுள்ள மண்டூரின் கிழக்குப் பகுதியில் குடியேறினார்கள். இப்பகுதி வாவிக்கரையில் கோட்டை வடிவமாக முனையாக அமைந்து மண்டு மரங்கள் செறிந்து

கிடந்தமையினால் மண்டூர்க் கோட்டைமுனை எனப் பெயர் சூட்டினார்கள். மட்டக்களப்பு வாவிக்கரையில் மாரி அம்மன் அருள்வீசிப் பரிபாலித்துக்கொண்டிருக்கிறாள். இக்கிராமத்தையடுத்து சீர்பாதகுலத்தவரின் சின்னக் கதிர்காமம் என வழங்கப்படும் முருகன் கோயில் கண்கொள்ளாக் காட்சியாகத் துலங்குகிறது.

மண்டூர்க் கோட்டைமுனையின் தென்மேற்கே சிலகல் தொலைவில் மகிழர்முனையிருந்து தொழில் வளம் நோக்கிப் பலர் குடியேறினார்கள். இந்த இடம் தம்பலவத்தை என வழங்கப்பெற்றது. இங்கு மேலும் பலர் வீரர்முனையிலிருந்தும், மண்டூர்க் கோட்டை முனையிலிருந்தும் சென்று குடியேறினார்கள்.

தம்பலவத்தைக்கும் மண்டூர்க் கோட்டைமுனைக்கும் இடையில் பாலை மரங்கள் நிறைந்து மட்டக்களப்பு வாவிக்கரையில் முனை வடிவமாக இருந்த இடத்தில் தொழில்வளம் கருதிக் குடியேறினார்கள். பாலை மரங்கள் செறிந்து முனை வடிவமாக அமைந்திருந்தமையினால் பாலமுனை எனப் பெயரிட்டார்கள். நாளடைவில் பாலமுனை, பாலமுனையாக மருவி விட்டது.

துறைநீலாவணியில் வாழ்ந்தவர்களிற் பலர் உழுதொழில் காரணமாக சென்றவிடத்திலே, மட்டக்களப்பு நகரின் தென்மேற்கே வாழியின் மறுகரையில் வளம்கொழித்த தீவினைக் கண்டார்கள். நிலவளம் மிக்கு இருந்ததனால் அங்கேயே நிலையாகத் தங்கினார்கள். இத்தீவில் கரையாக்கன் மரங்கள் நிறைந்து காணப்பட்டதனால் கரையாக்கன்தீவு எனப் பெயரிட்டார்கள்.

வீரர்முனையில் வாழ்ந்த சீர்பாதகுலத்தவருக்குரிய மானிய நிலங்கள் மல்லத்தை என்னும் பூங்காவிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐந்துகல் தொலைவிலுள்ள மல்லத்தையே சீர்பாதகுலத்தவரின் முதற் குடியேற்றத்தினுக்குரிய இடமாகியது. முதல் குடி

யேற்றத்தினுக்குரியதான மல்வத்தை, வீரர் முனை மக்களின் இறுதிக் குடியேற்றமுமாகியது குறிப்பிடத் தக்கதாகும்.

மேலே கூறிய ஊர்களில் சீர்பாதகுலத்தவர்கள் தனிச் சாகியமாகக் கலப்பின்றி வாழ்கிறார்கள். இவ்வூர்கள் அனைத்தும் சீர்பாதகுலத்தவர்களின் தனித் தாயக ஊர்களாகத் துலங்குகின்றன.

இன்னும் சீர்பாதகுலத்தவர்கள், அயல் இடங்கள் பலவற்றினுக்குச் சென்றும் குடியேறி வாழ்கிறார்கள். அந்தவகையிலே கோணேஸ்வரப் பெருமான் குடிகொண்டிருக்கும் தம்பலகாமம், கல்லோயாக் குடியேற்றக் கிராமங்கள் முதன்மையானவைகளாகும். ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் திருமண உறவினால் கலந்தும் பலர் வாழ்கிறார்கள். என்றாலும் சீர்பாதகுலத்தவரின் ஆதி உறைவிடம் வீரர்முனையாகும். அடுத்ததாக நிலைத்த பெரிய உறைவிடம் துறைநீலாவணையாகும். இவ்விரு இடங்களிலுமிருந்துதான் மல்வத்தை, சேனைக்குடி, தம்பலவத்தை, நாவிதன் வெளி, குருமண்வெளி, மகிழர் முனை, மண்டூர்க் கோட்டைமுனை, பாலமுனை, கரையாக்கன் தீவு ஆகிய ஊர்களுக்குச் சீர்பாதகுலத்தவர்கள் குடியேறி, காட்டை நாடாக மாற்றி, சீர்பாதகுலத்தவர்களின் தனி உறைவிடங்கள் என்னும் வண்ணம் வாழ்கிறார்கள் — வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் — வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

9.

* இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் முதல்நாளன்று ஆசிரியர் அருள் செல்வநாயகம் வாசித்த ஆராய்ச்சிக் கட்டுரை

சீர்பாதகுலம்

மாண்புமிகு தலைவர் அவர்களே!
உலகத் தமிழ்ப் பேரறிஞர்களே!
உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்களே!
வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்குமுன் வெகு ஆண்டு காலமாக வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலைநிமிந்து நின்றது. அதன்பயனாக வடக்கு ஈழம் நாகநாடு என்னும் பெயரினைப் பெற்றுச் சிறப்பாகத் துலங்கியது. கிறிஸ்துவிற்குப்பின் நாகப்பேரரசு தனது

* இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரிலே 3-1-1968ஆம் நாள் தொடக்கம் 10-1-1968ஆம் நாள் வரை சிறப்பாக நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகிலுள்ள 35 நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் பங்குபற்றித் தமிழினைச் சிறப்பாக ஆராய்ந்தார்கள். சீர்பாதகுல வரலாறு நூல் ஆசிரியரான அருள் செல்வநாயகம் அவர்களும் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு முதல்நாள் சீர்பாதகுல வரலாறு நூலின் சுருக்கமான “சீர்பாதகுலம்” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வாசித்தார்.

வலிமையை இழந்தது. கிறிஸ்துவிற்குப்பின் நாலாம் நூற்றாண்டு தொடக்கம் ஏழாம் நூற்றாண்டுவரை நாகப் பேரரசு, நாக அரசாக வலிமை குன்றியது.

கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் நாகநாட்டு அரசர்கள் தனி அரசர்களாகவும், அனுராதபுரத்து அரசர்களது ஆணைக்குக் கட்டுண்டவர்களாகவும், செங்கோல் செலுத்தினார்கள். காலத்துக்குக்காலம் ஏற்பட்ட பல்லவ மன்னர்களது படையெடுப்பினால் திறை செலுத்தும் அரசர்களாகவும் செங்கோல் செலுத்தினார்கள்.

எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது வலிமை குன்றியது. அதேபோல் அனுராதபுரத்து மன்னவர்களது வலிமையும் குன்றியது. அதன்பயகை நாகநாட்டில் அவர்களது ஆணை செல்லாதொழிந்தது. இக்காலையில் நாககுல அரச சந்ததியினரும் அற்றுப்போனார்கள். இதனை அறிந்த விசயனுடன் வந்த அண்ணியபுரத் தலைவனான உக்கிரசிங்கன் என்பவன் கி. பி. 795ம் ஆண்டு நாகநாட்டைக் கைப்பற்றிக் கதிரமலையை தலைநகராகக்கொண்டு ஆணை செலுத்தலானான்.

மாருதப்பிரவல்லி

இக்காலையில் சோழகுல இளவரசியான மாருதப்பிரவல்லி என்பவள் தனது குன்மநோயினை நீக்கும்பொருட்டு தன் பரிவாரங்களுடன் நாகநாட்டிலுள்ள கிரிமலையில் வளவர்கோன் பள்ளத்துக்கணித்தாய் ஓர் பாளையம் போட்டுத் தங்கிக்கொண்டு, தினமும் கிரிமலைப் புனித நீருற்றில் நீராடிக்கொண்டு வந்தாள்.

மாருதப்பிரவல்லி தீராத குன்ம நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாள். கர்ம நோயான இக்குன்ம நோயினை நீக்கவே இறைவனது கருணையை நாடித்

தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். சாந்தலிங்க முனிவரால் கிரிமலை நீருற்றின் சக்தியைக் கேள்வியுற்றுத்தான் மாருதப்பிரவல்லி கிரிமலைக்கு வந்தாள்.

கிரிமலை நீருற்றில் மாருதப்பிரவல்லி நாள் தவறாமல் நீராடிக்கொண்டு, நகுலேஸ்வரனையும் வழிபட்டுக்கொண்டுவந்தாள். புனித நீருற்றின் மகத்துவத்தினாலும், இறைவனது அருளினாலும் மாருதப்பிரவல்லியின் குன்ம நோய் நீங்கியது. மாருதப்பிரவல்லி கிரிமலையில் நீராடிக்கொண்டு வந்தகாலையில் அயல் இடங்களுக்கு உலாவச்செல்வது வழக்கம். ஓர்நாள் கோயிற் கடவைப் பகுதிக்குச் சென்றபோது, அரசமரமொன்றின்கீழ் சடையன் என்னும் பெரியார் முருகனது வெள்ளி வேலினுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்துகொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற மாருதப்பிரவல்லி தன்னையுமறியாது முருகனை வழிபட்டாள். அதன் பயகை அந்த இடத்திலே முருகனுக்கோர் ஆலயம் எடுக்க உறுதிபூண்டாள். தந்தைக்கு ஓலை போக்கி கோயில் அமைக்கச் சிற்பிகளையும், பெரும் நிதியையும் பெற்றாள். கோயிலும் கண்கொள்ளாக் காட்சியாக எழுந்தது.

முருகனது சிலைகளும், வழிபாடு செய்ய அந்தணர்களும் சோழ நாட்டிலிருந்து வந்தார்கள். ஆகம முறைப்படி முருகனது திருவுருவத்தை எழுந்தருளச்செய்து மாருதப்பிரவல்லி பெருவிழாக் கொண்டாடினாள்.

மாருதப்பிரவல்லி கோயில் எடுப்பித்த காலையிற்றான் உக்கிரசிங்க மன்னவன், அவளைக்கண்டு காதலித்தான். நள்ளிரவில் ஓர்நாள் அவளது கூடாரத்தினுக்குச் சென்று, அவளைத் தூக்கிவந்து தனது இல்லக்கிழத்தியாக்கிக்கொண்டான்.

திருமண வாழ்க்கையை மேற்கொண்ட உக்கிரசிங்கன் கதிரமலை நகரை விடுத்துச் சிங்கை நகரினைத்

தலைநகராக்கிக்கொண்டான். காலத்தின் வேகத்தினால் மாருதப்பிரவல்லி நரசிங்கன் எனப்படும் வாலசிங்கனையும், சண்பகாவதி என்ற மகளையும் பெற்றெடுத்தாள்.

உக்கிரசிங்க மன்னவன் மரணத் திரையால் மறைக்கப்பட அவனது மகனான வாலசிங்கன், ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான்.

குமராங்குச சோழன்

சங்ககாலம் தொட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்த சோழ மன்னர்களது வரலாற்றிலே ஐந்து நூற்றாண்டுகள் இருள் சூழ்ந்த காலமாகும். கி. பி. 300ம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ம் ஆண்டு வரை சோழர்கள் தங்களது பெரும் புகழினை இழந்து, நாட்டின் பெரும் பகுதியையும் பறிகொடுத்து சிற்றரசர்களாக ஓடுங்கி வாழ்ந்தார்கள். கிறிஸ்துவிற்குப் பின் ஒன்பதாம் நூற்றாண்டுவரை சோழர்களது வாழ்க்கை சிற்றரசர் என்ற வரையறையிலே அடைபட்டுக்கிடந்தது. இவ்வாறான நிலையிலேதான் சோழ வரலாற்றின் வருங்கால மகோன்னத நிலைக்கு முன்னோடியாகப் பழையாறை அரியணையில் கி. பி. 831ம் ஆண்டு குமராங்குச சோழன் அமர்ந்தான்.

குமராங்குச சோழனது சிறப்பினைப்பற்றி வேலூர்ப் பாழையச் செப்பேடுகள் மிகவும் சிலாகித்துக் கூறுகின்றன. நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட குமராங்குசன் தருமசிந்தையும், கடவுள் பக்தியும் கொண்டவனாகும். கொடையில் கர்ணனைப் போன்று வாய்மை தவறாத குமராங்குசன் பகைவனிடத்தும் அன்புசெலுத்தும் பண்புகொண்டவனாகும். குமராங்குச சோழ மன்னன் வாழ்நாள் முழுதும் பல்லவனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனாகவே வாழ்ந்தான்.

இக்காலையில் சிங்கை நாட்டு அமைச்சர்கள், மன்னவன் வாலசிங்கனுக்குத் திருமணம் பேசிக் குமராங்குச சோழனிடம் வந்தார்கள். தானாகவே பெண்கொள்ளவரும் சிங்கை மன்னவனது சம்பந்தத்தினை சோழ நாட்டின் வருங்கால உன்னத நிலையை உத்தேசித்துக் குமராங்குச சோழன் அகம் மலர வரவேற்றான்.

கடல் பிரயாணத்திற் கணைச்

குறிக்கப்பட்ட முகூர்த்த நன்னாளிலே பழையாறை அரண்மனையில் சிங்கை மன்னவனாகிய வாலசிங்கன், குமராங்குச சோழனின் புதல்வியான சீர்பாததேவியை மணந்தான். இரு திங்கட்பொழுதினை இன்பமாகக் கழித்த வாலசிங்க மன்னவன் தன் நாட்டினுக்குச் செல்ல முனைந்தான். கணவன் வாழும் இடந்தானே மனைவிக்கும். ஆகவே குமராங்குச சோழன் தன் மகனை மட்டும் அனுப்பி வைக்காமல் துணைக்குப் பலரைச் சேர்த்தான்.

பழையாறை, திருவொற்றியூர், பெருந்துறை, கட்டுமாவடி என்னும் நகரங்களில் வாழ்ந்த அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்களில் முதன்மையான பலரைத் தெரிந்தான். அந்தவகையிலே சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், கண்ணப்ப முதலி, சந்திரசேகர ஐயங்கார், முத்துநாயகச் செட்டி, சதாசிவச் செட்டி என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், சீர்பாததேவியின் தோழியாகிய வெள்ளாகியும், இன்னும் பலரும் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். மன்னவன் வாலசிங்கனும், சீர்பாததேவியும் இறுதியாக ஏறிக்கொள்ளக் கப்பலும் கடலில் விரையலாயிற்று.

தனது ஆணை பரவும் நாடுகளின் கடல் வளத்தைச் சீர்பாததேவி காணும்பொருட்டுக் கப்பலினை ஈழத்தின் கிழக்குக் கரையோரமாகச் செலுத்தப் பணித்தான். அதற்கிணங்கக் கப்பல் கிழக்கு ஈழக் கரையோரமாகச் செல்கையில் திரிகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணைசுவரப் பெருமானின் திருக்கோயிலினைச் சமீபித்ததும் கப்பல் தானாகவே நின்றது. கப்பல் நிற்கும் காரணத்தைக் காணப் பலர் கடலில் குதித்தார்கள். கப்பலுக் கடியில் பாதையில் கணைசரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு கப்பலில் சேர்த்தார்கள்.

கணைசப் பெருமானைக் கண்ட சீர்பாததேவி, தெண்டனிட்டுப் பணிந்து “இக்கப்பலானது தங்குதடையின்றி ஓடி, எங்கு கரைதட்டி நிற்கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்” என வேண்டினான். அதற்கிணங்கக் கப்பலும் ஓடலாயிற்று.

கிழக்குக்கரைக் கடல் ஓரமாக ஓடிய கப்பலானது மட்டக்களப்பினைச் சமீபித்ததும், கடல் வழியாகச் செல்லாமல் மட்டக்களப்பு வாவியிலே புகுந்து ஓடலாயிற்று. கணைசரது அருளினால் கப்பலானது வடக்கு நோக்கிச் செல்லாமல் தெற்கு நோக்கிச் சென்று மட்டக்களப்பு வாவியின் அந்தமான வீரர்முனையிலே கரைதட்டி நின்றது.

வீரர்முனையிலே வினாயகருக்கு ஆலயம்

கரைதட்டி நின்ற கப்பலிலிருந்து அனைவரும் இறங்கினார்கள். சீர்பாததேவியின் வேண்டுகூறுக் கிணங்கக் கப்பலில் வந்த சோழ நாட்டு மக்கள் வீரர்முனையிலே வினாயகருக்கு ஆலயம் எடுக்கலானார்கள். சோழ நாட்டு மக்களின் கைவண்ணத்திலே, ஈழத்து மக்களின் பணியிலே வீரர்முனையில்

வினாயகருக்கு நவமான ஆலயம் எழுந்தது. புனிதமான நன்னாளிலே வினாயகரது திருவுருவத்தை எழுந்தருளச்செய்து சிந்து யாத்திரையில் கிடைக்கப் பெற்றமையினால் சிந்து யாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர் சூட்டிப் பெருவிழா எடுப்பித்தான் மன்னவன் வாலசிங்கன்.

வீரர்முனையில் வினாயகர் ஆலயம் எழுந்தாயிற்று. வினாயகப் பெருமானை எழுந்தருளச்செய்து பெருவிழாவும் எடுத்தாயிற்று. இருந்தாலும் ஆலயத்தில் நாள் தவறாது வேளைதோறும் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கவேண்டுமே! அப்பொழுது வினாயகருக்கு வழிபாடுசெய்ய வீரர்முனையில் மக்களே குடியிருக்கவில்லை. ஆகவே வினாயகரது ஆலயத்தின்பொருட்டு, சீர்பாததேவி தன்னுடன் வந்த சோழ நாட்டு மக்களை வீரர்முனையில் குடியிருத்த விரும்பினான்.

சீர்பாதகுலக் கோற்றம்

சீர்பாததேவியின் விருப்பினை மன்னவன் வாலசிங்கன் அகம் மலர ஏற்றுக்கொண்டான். ஆனால் அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் நான்கு குலத்தவரையும் வீரர்முனையில் குடியிருக்கப் பணித்தால், ஒருக்கால் சாதிவேறுபாடு தோன்றி கோயில் வழிபாடு சிதைந்துவிடவுங் கூடுமென்று கருதினான். ஆகவே குலவேறுபாடு எழாமலிருக்கவும், ஆலய வழிபாடு செம்மையாக நடைபெறவும் நான்கு குலத்தவரையும் ஒரு குலமாக வகுத்துச் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் எனப் பெயர் சூட்டினான்.

சோழ நாட்டு அரச குலத்தவருடன், ஏனைய குலத்தவர்களையும் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாத குலமாக வகுத்த மன்னவன் வாலசிங்கன்,

அனைவரையும் அரசு குலத்தவரென்று கௌரவித்து அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறித்த விருதினைச் சீர்பாதகுலத்தவருக்கு வழங்கினான். வீரர்முனை விராயகர் ஆலயத்தினுக்கும், சீர்பாதகுலத்தவர்களுக்கும் மானியமாக வயல்வெளி களையும் மன்னவன் வழங்கினான்.

செப்பேடுகளில் சீர்பாதகுலம்

சீர்பாதகுல வான் முறையினைப் பற்றிப் பல செப்பேடுகள் கூறுகின்றன. செப்பேடுகள் அனைத்தும் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் வகுத்ததாகக் கூறுகின்றன. அந்தவகையிலே,

“ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
சீர்பாத தேவியின் திருப் பெயர்கூட்டி”

என்று வீரர்முனைச் செப்பேட்டிலும்,

“பாற்கடல்மீது பற்றிச் சேர்த்ததனால்
சீர்பாததேவியின் திருப் பெயரால்
சீர்பாதகுலமெனச் சிறந்த பெயர்கூட்டி”

என்று திருக்கோயிற் செப்பேட்டிலும்,

“விருதெனவீந்து விருப்புடன் தேவியின்
திருபெயரென்றும் மறவாது வழங்க
சீர்பாதத் தோரெனச் சீரியநாமம்”

என்று துறைநீலாவணைச் செப்பேட்டிலும்,

“அரசியின் குலமென்ன அவள்நாமமே பெற்று
அன்று சீர்பாத மாணேன்”

என்று திரிகோணமலைச் செப்பேட்டிலும்

“திரையகல்குழ் புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினானே”

என்று கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டிலும் கூறப்பட்டிருக்கின்றன. சீர்பாததேவியின் பெய

ரினால் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்று எல்லாச் செப்பேடுகளும் ஏகோபித்து ஒரு மனதாகக் கூறுகின்றன. ஆகவே சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகிறது.

செப்பேடுகளில் சீர்பாதகுல மக்கள்

வீரர்முனைச் செப்பேட்டில் தம்மோடு வந்த உறவினரைக் கோயிற்பணிபுரியச் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறப்படுகிறது. சோழ நாட்டிலிருந்து புறப்பட்ட கப்பலில் சீர்பாததேவியுடன் அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களில் தம்மோடு வந்த உறவினர் எனக் கொள்ளுங்கால், சோழ நாட்டிலிருந்து வந்த அரச குலத்தவரையே குறிக்கும். ஏனெனில் ஏனைய குலத்தவர்கள் அரச குலத்தினருக்கு உறவினராகமாட்டார்கள். ஆகவே வீரர்முனையில் சீர்பாததேவி அரச குலத்தவரையே ஆலயத்தின்பொருட்டுக் குடியிருத்தினாள். அவர்களை மன்னவன் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தான். இதனை வீரர்முனைச் செப்பேட்டில்,

“தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தம துறவினரை
செம்மன துடனே திருக்கோயிற் பணி
புரியச் சொல்லி பூமி பகிர்ந்து”

என்று கூறப்பட்டிருக்கிறது.

திருக்கோயிற் செப்பேட்டில் அந்தணர்களைக் கோயிற் பணிபுரிய சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைத் திருக்கோயிற் செப்பேட்டில்,

“தேவாலயத்தின் திருப்பணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து

அந்தணர் தங்களை அரசு நழைத்து
பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
சீர்பாத தேவியின் திருப் பெயரார்
சீர்பாத குலமெனச் சிறந்த பெயர்கூட்டி”
என்று கூறப்பட்டிருக்கிறது.

துறைநீலாவணைச் செப்பேட்டில் சோழ நாட்டி
லிருந்து கப்பலில் வந்த அனைவரும் சீர்பாதகுலமாக
வகுக்கப்பட்டார்களென்று கூறப்பட்டிருக்கிறது.
அரசு குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர்
என்பவர்கள் அனைவருமே சீர்பாதகுலமாக வகுக்கப்
பட்டார்கள். இதனைத் துறைநீலாவணைச் செப்பேட்
டில்,

“கோயிலாழியம் குறைவிலாதியற்ற
ஆயநான்கு மரபோர் ஆணையிற்படிந்து”
என்று கூறப்பட்டிருக்கிறது.

திரிகோணமலைச் செப்பேட்டில் கட்டுமாவடி,
பெருந்துறை, திருவொற்றியூர் என்னும் நகரங்களி
லிருந்து கப்பலில் வந்தவர்கள் சீர்பாதகுலமாக
வகுக்கப்பட்டார்களென்று கூறப்பட்டிருக்கிறது. இத
னைத் திரிகோணமலைச் செப்பேட்டில்,

“திருமருவு கட்டுமாவடி சிறந்த உத்தரதேசமும்
உரைவிருது தனையுடைய ஆரியநாடு
திருவொற்றி யூரரசு புரிவீரனே”
என்று கூறப்பட்டிருக்கிறது.

கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் சிந்
தாத்திரன், காலதேவன், காங்கேயன், நரையாகி,
வெள்ளாகி, முடவன், பழைச்சி என்னும் தலைவர்,
தலைவியர்களைக்கொண்டு அனைவரையும் சீர்பாதகுல
மாக மன்னவன் வகுத்தானென்று சொல்லப்பட்
டிருக்கிறது. இதனைக் கொக்கொட்டிச்சோலைச் செப்
பேட்டில்,

“துறைபோர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழைச்சி குடியேழ் காண்
வரையாக இவர்களையும் வகுத்துவைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழ் புனியரசன் சேர்த்துவைத்து
சீர்பாத மென்று செப்பினுனே”

என்று கூறப்பட்டிருக்கிறது.

செப்பேடுகளின் ஆராய்ச்சி

வீரர்முனைச் செப்பேடு அரசு குலத்தவரைச்
சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. திரி
கோணமலைச் செப்பேடு கட்டுமாவடி, பெருந்துறை,
திருவொற்றியூர் என்னும் நகரங்களில் வாழ்ந்தவர்
களைச் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது.
வீரர்முனைச் செப்பேட்டினையும், திரிகோணமலைச்
செப்பேட்டினையும் ஆராய்ந்தால் அரசு குலத்தவர்
களே சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்களெனக்
கொள்ளலாம். அரசு குலத்தவரைக்கொண்டு சீர்
பாதகுலம் வகுக்கப்பட்டாலும், கப்பலில் கூடவே
வந்த அந்தணர், வேளாளர், வணிகர் என்பவர்
களும் வீரர்முனையிலே வசிக்கவேசெய்தார்கள்.

சீர்பாதகுலத்தவருடன் கூடிவாழ்ந்த அந்தணர்
திருமண உறவினால் கலந்து சீர்பாதகுலமானார்கள்.
இதனைத் திருக்கோயிற் செப்பேடு உறுதிப்படுத்து
கிறது. பின்னர் சீர்பாதகுலத்தவருடன் வேளாளரும்,
வணிகரும் திருமண உறவினால் கலந்து சீர்பாதகுல
மானார்கள். இதனைத் துறைநீலாவணைச் செப்பேடு
உறுதிப்படுத்துகிறது.

ஏழு தலைவர் தலைவியர்களை ஒன்றுக்கிச் சீர்பாத
குலம் வகுத்ததாகக் கொக்கொட்டிச்சோலைச் செப்

பேடு கூறுகிறது. அவ்வாறாயின் ஏழு தலைவர் தலைவியர்களும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. நான்கு குலத்தைச் சேர்ந்தவர்களாகவே ஏழு தலைவர் தலைவியர்களும் இருந்திருக்கவேண்டும்.

சீர்பாதகுலத்து ஐந்து செப்பேடுகளையும் கொண்டு பூரணமான ஓர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். அநாவது அரசகுலத்தவரான சீர்பாதகுலத்தவருடன் அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தவர்கள் கலந்து வீரர்முனையிலே நவமான சீர்பாதகுலம் தோன்றியதாகும்.

கொக்கொட்டிச்சோலைச் [செப்பேடு எழுந்த காலையில் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்கள் ஒன்றான ஓர்குலமான சீர்பாதகுலமாகவே வாழ்ந்தார்களென்பது தெளிவாகிறது.

ஓர்குலத்தவரை மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கவேண்டிய அவசியமேயில்லை. ஓர்குலத்தினுள்ளவர்களிலே விருதுகளிலோ, வரிசைகளிலோ வேறுபாடுகள் தோன்றுவதற்கு இடமேயில்லை. பல்வேறு குலத்தவரை ஓர்குலமாக வகுக்காது ஒன்றாகக் குடியிருத்தினால் நிச்சயமாக வேறுபாடுகள் தோன்றவே செய்யும். இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது தவிர்க்கவே சோழ இளவரசி சீர்பாததேவிக்குத் துணையாகச் சோழ நாட்டிலிருந்துவந்த நான்கு குலத்தவர்களுக்கும் சீர்பாததேவியின் பெயரினால் ஓர்குலமாக மன்னவன் வகுத்தான். வீரர்முனை வினாயகராலய வழிபாடு குலப்பெருமைகளினால் சீர்குலையாமல் இருக்கவேதான் மன்னவன் வாலசிங்கன் அனைவரையும் சீர்பாததேவியின் பெயரினால் சீர்பாதகுலமாக வகுத்தான்.

கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்றாண்டில் வீரர்முனையில் வளரத்தொடங்கிய சீர்பாதகுலத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டாகிய இக்காலையில்

மல்வத்தை, துறைநீலாவணை, சேனைக்குடி, நாவிதன் வெளி, குருமண்வெளி, மசிமூர்முனை, மண்டுர்க்கோட்டைமுனை, தம்பலவத்தை, பாலமுனை, கரையாக்கன்தீவு என்னும் ஊர்களில் நிறைந்து வாழ்கிறார்கள். இவ்வூர்கள் அனைத்தும் சீர்பாதகுலத்தவர்கள் மட்டும் நிறைந்து வாழும் தனி ஊர்களாகத் துலங்குகின்றன.

அரசகுலமாகச் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றது. ஆதலினாற்றான் குலவிருதுச் செப்பேட்டில் அமரர்கள் என்று சீர்பாதகுலத்தவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைக் குலவிருதுச் செப்பேட்டில்,

“அமரருக்குத் தேர்க்கொடி”

என்று கூறப்பட்டிருக்கிறது.

முடிவுரை

இருபதாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கானவர்களாகப் பெருகி வாழும் சீர்பாதகுலத்தவர்கள் அன்று பூனூல் அணிந்து அரசகுலக் கௌரவத்துடன் வாழ்ந்தார்கள்.

“படையும் கொடியும் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரு முடியும் நேர்வனப் பிறட்டம்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய”

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தினால் அரசமரபினைச் சேர்ந்த சீர்பாதகுலத்தவர்களின் மங்காத மாபெரும் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

வணக்கம்.

பக்கம்	பந்தி	வரி	பிழை	திருத்தம்
1	1	3	அளியாத	அழியாத
1	1	3	செல்வி	செவ்வி
vii	2	4	புதுமெருது	புதுமெருகு
xiv	1	4	கிழக்கிழங்குகையின்	கிழக்கிலங்குகையின்
xv	4	3	இடத்தி	இடத்திற்
5	1	1	நாளாயிரம்	நாலாயிரம்
5	4	2	வானவூர்த்தி	வானவூர்தி
15	3	5	கையிலிருத்தி	கையிலிருந்த
17	3	1	கருப்புகள்	கதுப்புகள்
17	6	3	போக்கலேண்டியவன்	போக்கலேண்டியவன்
18	3	2	அன்புதும்ப	அன்புதும்பு
22	6	2	நீராத	நீராத
24	1	1	நல்லிரவு	நள்ளிரவு
24	6	1	விருவிளக்கு	விடிவிளக்கு
24	6	3	பட்சணையிலே	பஞ்சணையிலே
28	1	1	மாதப்பிரவல்லியின்	மாருதப்பிரவல்லியின்
37	4	4	என்னலும்	என்னனும்
38	1	8	அளர்களது	அவர்களது
38	2	6	வாழ்த்தொழி	வாழ்த்தொலி
47	3	1	கோயிலில் இனிது	கோயிலில் வழிபாடு இனிது
47	3	5	சித்துயாத்	சிந்துயாத்
47	6	2	மாடவர்	மடவார்
54	2	5	மாறவ	மறவா
54	2	6	தையலால்	தையலாள்
55	3	5	மடலாள்	மடவாள்
63	2	6	படலின்	படகின்
85	4	3	னனைத்து	னழைத்து
122	4	2	பெயராள்	பெயரால்
127	4	3	பிறடம்	பிறவும்